



2. சொல்லத்திகாரம்

1. கிளவியாக்கம்

[பொருள்தரும் முறையிலே எழுத்துக்கள்
சொற்கள் ஆகும் முறைமை]

1. தினை

1. உயர்தினை என்மனூர் மக்கட் சட்டே

அ.:றினை என்மனூர் அவரல் பிறவே
ஆயிரு தினையின் இசைக்குமன் சொல்லே.

‘மக்கள்’ என்று சட்டப்பெறுபவர்களைப் புலவர் உயர் தினை என்று கூறுவர்; மக்கள் அவ்வாத பிறவற்றை எல்லாம் அஃறினை என்று கூறுவர்; அவ்விரு தினைகளின் மேலுஞ் சொற்கள் நிகழும். எனலே, சொல், உயர் தினைச் சொல்லும், அஃறினைச் சொல்லும் என இரண்டாம்.

2. பால்

உயர்தினையில் முன்று பால்

2. ஆடை அறிசொல் மகடை அறிசொல் பல்லோர் அறியுஞ் சொல்லோடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்தினை யவ்வே.

ஆண்மகளை அறியுஞ் சொல்லும், பெண்மகளை அறியுஞ் சொல்லும், பலரை அறியுஞ் சொல்லோடு பொருந்தி, அம்முப்பகுதிச் சொல்லும் உயர் தினையனவாம். ஆண் ஆடை எனலும், பெண்ணை மகடை எனலும் சான்றேர் வழக்கு. 2

அஃறினையில் இரண்டு பால்

3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று ஆயிரு பாற்சொல் அ.:றினை யவ்வே.

ஒரு பொருளை அறியுஞ் சொல்லும், பலவற்றை அறியுஞ் சொல்லும் என, அவ்விரண்டும் அஃறினையனவாம். 3

பேடி முதலியன இப்பகுப்பில் அடங்கும் முறை

4. யெள்ளம் கட்டிய உயர்தினை மருங்கின் ஆள்ளம் நிரித் யெப்பினீக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர்விளைக் கிளையியும்

இவ்வென அறியுமாந் தந்தமக் கிலலேவ

உயர்தினை மருங்கின் பால்பிரிங்கு இசைக்கும்.

உயர்தினையிடத்துப் பெண்மைத்தன்மை குறித்த ஆண்
மை திரிந்த பெயர்ச்சொல்லும், தெய்வத்தைக் குறிக்கின்ற
பெயர்ச்சொல்லும், இவையென்று தம் பொருளைத் தனியே
உணரும் இறுதியினைக் கொண்டு இயலாது; உயர்தினை
யிடத்து அவ்விவற்றிற்குரிய பாலாய் மாறுபட்டு வழங்கு
வனவாம். (எ-டு.) பேடி வந்தாள், பேடியர் வந்தார் எனவும்,
தேவன் வந்தாள், தேவி வந்தாள், தேவர் வந்தார் எனவும்
வரும்.

4

ஆண்பாலுக்குரிய சமூ

5. எ.:கான் ஒற்றே ஆடுடை அறிசொல்.

ஊகரமாகிய மெய்யினை ஈற்றிலே உடைய சொல்,
ஆடுலார்களை உணர்த்தும் சொல்லாம். (எ-டு.) உண்டனன்,
உண்டாள், உண்ணே நின்றுள், உண்பன், உண்பான், கரியன்,
கரியான் வன வரும்.

5

பெண்பாலுக்குரிய சமூ

6. எ.:கான் ஒற்றே மகடுடை அறிசொல்.

ஊகரமாகிய மெய்யினை ஈற்றிலே உடைய சொல், பெண்
களை உணர்த்தும் சொல்லாம். (எ-டு.) உண்டனள், உண்
டாள், உண்ணேநின்றுள், உண்பள், உண்பாள், கரியள், கரியாள்
என வரும்.

6

பலசீபாலுக்குரிய சமூ

7. ர.:கான் ஒற்றும் பகு இறுதியு

மாரைக் கிளவி உளப்பட மூன்று

நேரத் தோன்றும் பறந்தி சொ

ரகரமாகிய மெய்யீறும், பகரமாகிய உயிர்மெய்யீறும்,
'மார்' என்னும் இடைச் சொல்லீறும் ஆகிய இம்மூன்றும்,
பலரை அறியச் செய்யும் சொல்லாம். (எ-டு.) உண்டார்,
உண்ணே நின்றுர், உண்பார், கரியர்; இவை நேரத்தோன்று
வன. உண்கும், கண்டும், விருதும், சேரும் என்பன பலரறி
சொல்லாயினும் அவை நேரத்தோன்று. கொண்மார் கேண்
மார் எனவும், கூறுப் பலருப் எனவும் வரும்.

7

ஒன்றன்பாலுக்குரிய சமூ

8. ஒன்றறி கிளவி த நட கார்த்த

குக்ரிய ஹகாந்த இறுதி பாலுக்.

ஒன்றினை அறியும் சொல்லாவது, தறட என்னும் மெய் யெழுத்தின்மேல் ஏறி வருகின்ற குற்றியலுகரத்தை இறுதி யாக உடைய சொல்லாம். (எடு.) வந்தது வரா நின்றது வருவது கரிது எனவும், கூயிற்று குண்டுகட்டு கொடுந்தாட்டு⁸ குறுந்தாட்டு எனவும் வரும்.

பலவின்பாலுக்குரிய ஈரு

9. அ ஆ வ என வருடம் இறுதி
அப்பான் முன்றே பலவறி சொல்லே.

பலவற்றை அறியும் சொல்லாவன அ, ஆ, வ என்று வரும் ஈற்றினையுடைய அப்பகுதியான மூன்று சொல்லாம். (எடு.) உண்டன உண்ணேநின்றன, உண்பன கரியன என வும்; உண்ணு, தின்னு எனவும்; உண்குவ தின்குவ எனவும் வரும்.⁹

இந்த ஈருகள் வினையிலும் வருதல்

10. இருத்தினை மகுங்கின் ஜம்பால் அறிய
சுற்றினின் ரிகைக்கும் பதினே ரொழுத்தும்
தோறம் தாமே விளையாடு வருமே.

உயர்தினை அஃறினை என்னும் இரண்டு தினையிடத்து முள்ள, ‘ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல’ என்னும் ஐந்து பாலும் அறிய, அவ்வச் சொல்லின் ஈற்றில் நின்று ஒலிக்கும் பதினேரமூத்தும், தோன்றுதற்கண், வினைச்சொல்லிற்கு உறுப்பாய்த் தோன்றும். பதினேரமூத்தாவன முன்னரச் (487—492) சொல்லப்பட்டன. ¹⁰

- ஒத்த பாவிலேயே பெயரும் வினையும் வருதல்
11. வினையில் தோன்றும் பாலறி கிளவியும்
பெயரில் தோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மா பிளவே.

மேற்கூறப்பட்ட பதினேரமூத்தினையும் இறுதியிலே உடைய வினைபற்றி வருகின்ற பாவினை உணர்த்தும் சொல் ஆம், ‘அவன் இவன் உலவன்’ என்பன முதலாகப் பெயர்பற்றி வரும் பாவினை உணர்த்தும் சொல்லும், தம்முள் இயைந்து நடக்குங்கால், ஒருபாற்சொல் பிறிதொருபாற் சொல்லோடு கலவந்து, தம்பாற் சொல்லோடேயே இயைந்து நடக்கும். (எடு.) அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன எனவும்; நெருநல் வந்தான் எனவும் வரும். யான் வந்தான் அவன் வந்தது என்பது போலக் கூறின் வழுவாம். ¹¹

'பேடி' என்ற சொல் பொருந்தும் வகை

12. ஆண்மை திரிந்த பெயர்களில் கிளவி
ஆண்மை அறிசுகாற்கு ஆகுதிடன் இன்றே.
ஆண்மை திரிந்த 'பேடி' என்னும் பெயர்ச்சொல், ஆண்மைத் தன்மையை அறியும் சொல்லுடன் சேர்த்துப் பொருந்தும் இடனுடையது அன்று. 'பேடி வந்தான்' என்ற போல வருவதில்லை என்க; பேடி வந்தாள் என வரும். 12

வினாவும் விடையும் அமையும் வகை

13. செப்பும் வினாவும் வழாதுல் ஒம்பல்
விடையினையும் வினாவினையும் வழுவாது போற்றி வருக. 13
14. வினாவும் செப்பே வினாவெதிர் வரினே.
வினவிய பொருளை ஒரு வகையான் அறிவுறுத்து வினா விற்கு விடையாய்வரின், வினாவும் விடையேயாகும். (எ-டு.) 'சாத்தா உண்டியோ?' என்று வினவியவழி, 'உண்ணேன்றே' என்று வருவது இது. 14

15. செப்பே வழிதினும் வரைகளில் இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவி யான.

ஒரளவிற்கு வினவிய பொருளுக்குப் பொருந்திய சொல் லாகு மிடத்து, நேர் விடையாகாது விடைவழுவி வரினும் நீக்கப்படாது. (எ-டு.) 'சாத்தா உண்டியோ?' என்று வினவிய விடத்து, நீயுன், வயிறுகுத்தும், பசித்தேன், பொழுதாயிற்று என்று விடை வரும். 15

16. செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு
இப்பொருள் ஆகும் உறுத்துணைப் பொருளே.

விடையின்கண்ணும் வினாவின்கண்ணும், சினைச்சொல் லுக்கும் முதற்சொல்லுக்கும் ஒப்புமை ஆகாப்பொருளும் ஒப்புமை ஆகும் பொருளும், அவ்வப்பொருளே யாம். (எ-டு.) 'இவள் கண்ணீன் இவள் கண் பெரிது,' 'நும் அரசனின் எம் அரசன் முறைசெய்யும்' எனவும்; 'இவள் கண் ஒக்கும் இவள் கண்' 'எம் அரசனை ஒப்பள்ள நும் அரசன்' எனவும், 'இவள் கண்ணீன் இவள்கண் பெரியதோ?' 'எம்மரசனினும் நும்மரசன் முறை செய்யுமோ' எனவும் வரும். 16

இயல்வு வழக்கும் தகுதி வழக்கும் அமைதல்

17. தகுதியும் வழக்கும் தழிதியின் ஒழுகும்
பகுதிக் கிளவி வரைகளை இல்லை.

தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் நடக்கின்ற இலக்கணத்திற் பக்கச்சொல் நீக்கப்படாது. (எ-டு.) செத்தாரைத் துஞ்சினார் எனவும், சுடுகாட்டை நன்காடு எனவும், ஒளையைத் திருமுகம் எனவும் கூறுதல் இத்தொடக்கத்தன, தகுதியாம். பண்பு குறியாது சாதிப்பெயராய் வெள்யாடு வெண்களமர் என்பதும், அடுப்பின்கீழ்ப் புடையை மீயடுப்பு என்பதும் பிறவும் வழக்காரும்.

17

18. இனச் சுட்டில்லாப் பண்டுகொள் பெயர்க்கொடை வழக்காறு அல்ல செய்யுள் ஆறே.

இனமாகிய பொருளைச் சுட்டுவதல்லாமல், பண்பு காரணமாக வழங்கப்படும் பெயர், உலகவழக்கின்கண் அமைவது அல்ல; செய்யுள் வழக்கின்கண்டேன வழங்குவதாம். (எ-டு.) ‘செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும் வேண்டிங்களுள் வேயில் வேண்டினும்’ (புறம். 38) என வரும்.

18

19. இயற்கைப் பொருளை இற்றெளக் கிளத்தல்.

தன் தன்மையில் மாறுபடாது நின்ற பொருளை, அதன் தன்மையைக் கூறுமிடத்து, ஆக்கமும் காரணமும் கொடாது, ‘இத் தன்மைத்து’ என்றே சொல்லுக. (எ-டு.) நிலம் வளிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி உளரும், எயிர் உணரும் என வரும்.

19

20. செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்.

காரணத்தால் தன்மை திரிந்த பொருளை, அத் திரிபுகூறுமிடத்து, ஆக்கச் சொல்லைக் கொடுத்துச் சொல்லுக. 20

21. ஆக்கங் தானே காரணம் முதற்றே.

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறுமிடத்து, காரணத்தை முதற்கண் கூறிப் பின்னரே அதன்லழி ஆக்கம் கூறுக. (எ-டு.) ‘தீச் சார்தலால் நீர் வெய்தாயிற்று’ என வரும்.

21

22. ஆக்கக் கிளவி காரண மின்றியும்

போக்குவிள் நென்ப வழக்கின் உள்ளே.

காரணத்தை முதலாகக்கொண்டு வருமெனப்பட்ட ஆக்கச்சொல், காரணமின்றி வரினும் உலக வழக்கின்கண்குற்றமில்லை. (எ-டு.) ‘மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின’ என வரும்.

22

பாடி ஜயமுள்ளை பொருந்தும் வகை

23. பசுமைக்கு உற்ற ஜயக் கிளவி

ஆக்க ஆக்க பொருள்வரின் பரிசும் கூறல்,

தினை இன்னதென்று அறிந்து பால் இன்னதென்று அறியப்படாத ஜூயப்பொருளை, அவ்வத்தினைப் பண்மையால் கூறுக. (எ-டு.) ‘ஆண் மகன் கொல்லோ பெண் மகள் கொல்லோ இஃதோ தோன்றுவார்’ எனவும், ‘ஒன்றே பலவோ வயவில் இறங்கின’ எனவும் வரும். ‘தினைவயின்’ என்னாது, ‘தான் அறி பொருள்வயின்’ எனப் பொதுப்படக் கூறியவதனால், ‘ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ கறவை யுய்த்தகள்வர்’ எனவும், ‘ஒருத்தி கொல்லோ பலர்கொல்லோ இக் குறுக்கத்தி நீழல் வண்டல் அயர்ந்தார்’ எனவும், தினையோடு ஆண்மை பெண்மை துணிந்த பண்மை யொருமைப் பால் ஜூயமும் கொள்ளப்படும்.

23

உருபு எனும்போதும், அஃறினைப் பிரிப்பினும்

24. உருபுளை மொழியினும் அஃறினைப் பிரிப்பினும்

இருவீற்றும் பிரித்தே சுட்டுங் காலை.

உருபு எனச் சொல்லுமிடத்தும், ஒருமையும் பண்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறினைப் பொதுச்சொல்லிடத்தும், இவ்விரண்டு பகுதியினும் ஜூயப்புலம் பொதுச்சொல்லாதல் உரித்து ஆகும். (எ-டு.) ‘ஆண் மகன் கொல்லோ பெண் மகள் கொல்லோ தோன்று நின்ற உருவு’ எனவும், ‘ஒன்று கொல்லோ பல கொல்லோ செய்புக்க பெற்றம்’ எனவும் வரும். 24

பால் துணிந்தபின் அமையும் வகை

25. தன்மை சுட்டலும் உரித்தெளை மொழிப

அன்மைக் கிளாவி வேறிடத் தான்.

ஜூயப்பட்டுத் துணியுமிடத்து அன்மைச்சொல் துணியாப் பொருளிடத்து அன்மைத் தன்மையைச் சுட்டி நிற்றலும் உண்டு என்று சொல்லுவர் புலவர்; எனவே, துணிந்த பொருளின்மீது அன்மைச்சொல் சுட்டிவருதலும் உண்டு என்றவாறு. (எ-டு.) குற்றிகொல்லோ மகன் கொல்லோ என்பது, மகனென்று துணிந்தவழிக் குற்றியன்று மகன் எனவும், குற்றியென்று துணிந்தவழி மகள்லன் குற்றியெனவும், அன்மைத் தன்மையைச் சுட்டி நின்றன, 25

வண்ணச் சினைச்சொல் அமையும் வகை

26. அடைசீலை முதலெளை முறைமுன்று யயங்காலம்

நடைபெற்று இயலும் வண்ணச் சினைச்சொல்.

வண்ணச் சொல்லுடன் இயைந்த சினைச்செருவ்வினை யுடைய முதற்சொல், பண்புச்சொல்லும், சினைச்செருவ்வும்

முதற்சொல்லும் என முன்னும் கூறப்பட்ட முறைமை மாறு
படாது, வழக்கின்லையிப் பொருந்தி நடக்கும். (எ-டு.) செங்
கால் நாளை, பெருந்தலைச் சாத்தன் என வரும். கால் செந்
நாளை, தலைப்பெருஞ்சாத்தன் என முறைமயங்கி வரின் மரபு
வழுவாம்.

26

பரல்வழு அமைதி

27. ஒருவரைக் கூறும் பள்ளமைக் கிளவியும்
ஒன்றைக் கூறும் பள்ளமைக் கிளவியும்
வழக்கின் ஆகிய டயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லாறு அல்ல.

ஒருவளையும் ஒருத்தியையும் சொல்லும் பள்ளமைச் சொல்
லும், ஒன்றைக் கொல்லும் பள்ளமைச் சொல்லும், உலக
வழக்கின்கண் உயர்த்துச் சொல்லும் சொல்லாம்; இவை
இலக்கண முறைமயாற் சொல்லும் வழக்கல்ல. (எ-டு.)
யாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார் என வரும். 27

3. இடம்

இடம் உணர்த்தும் செரற்கள்

28. செலவிலும் வரவிலும் தாயிலும் கொட்டயிலும்
நிலைபெறத் தோன்றும் அங்காற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மு விடத்தும் உரிய என்ப.

செலவு முதலாகிய நான்கு தொழிலிடத்தும் நிலையாகத்
தோன்று நின்ற அந்நான்கு சொல்லும், தன்மை முன்னிலை
படர்க்கை என்னும் அம்முன்று இடத்திற்கும் உரியனவாய்
வரும்.

28

தன்மை முன்னிலைக்கு உரியன்

29. அவற்றுள்,
தகுசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்.

மேற்கூறப்பட்ட நான்கு சொற்களுள் தருசொல்லும்
வருசொல்லும் ஆகிய இரண்டும், தன்மை முன்னிலை என்ற
இரண்டிடத்திற்கும் உரியனவாம். (எ-டு.) எனக்குத் தந்
தான், நின்குத் தந்தான், என்னுமை வந்தான், நின்னுமை
வந்தான் என்றும், ஈங்கு வந்தான் எனவும் வரும். 29

தோ—10

படர்க்கைக்கு உரியன்

30. எனை இரண்டும் ஏனை இடத்த.

செலவுச் சொல்லும் கொடைச் சொல்லும் படர்க்கை இடத்திற்கு உரியனவாம். (எ-டு.) அவன்கட் சென்றுள்; ஆங்குச் சென்றுள், அவற்குக் கொடுத்தான் என வரும். 30

‘யாது’ ‘எவன்’ என்னும் சொற்கள்

31. யாதுவன் என்னும் ஆயிரு கிளவியும்

அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்.

‘யாது’, ‘எவன்’ என்னும் இரண்டு சொல்லும், அறியாத பொருளிடத்து, வினாவாய்ப் பொருந்துமாறு தோன்றும். (எ-டு.) இச் சொற்குப் பொருள் யாது? இச் சொற்குப் பொருள் எவன்? என வரும். 31

‘யாது’ என்னும் சொல்

32. அவற்றுள்,

யாதுளை வருடம் வினாவின் கிளவி

அறிந்த பொருள்வயின் ஜூயங் தீர்தற்குத்

தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே.

முன் நூற்பாவினுள் கூறப்பட்ட இரண்டனுள், யாது என்னும் வினாச்சொல், அறியாத பொருளை வினாதலே அல்லாமல், அறிந்த பொருட்கண்ணும் ஜூயம் போக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து ஆகும். (எ-டு.) ‘இம் மரங்களுள் கருங்காலி யாது?’ என வரும். 32

சினை முதற்சொல்

33. இனைத்துளை அறிந்த சினைமுதல் கிளவிக்கு

வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.

கேட்போரான் இத்துணை என்று அறியப்பட்ட சினைப் பொருளுக்கும் முதற் பீபர்களுக்கும், வினைத்தொகுதிப் பெயரோடு இயைத்தற்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக. (எ-டு.) ‘முரசு முழங்கு தானை மூலருங் கூடி’ என வரும். 33

நிலையாமைக்குரிய சொல்

34. மங்குப் பொருளும் அள்ள இயற்றீ.

இல்லாத பொருட்டு, இடம், காலம், பொருள் ஆகியவற்றுடன் சேர்த்து இல்லாமை கூறுமிடத்தும், உம்மை கொடுத்துச் சொல்லுக. (எ-டு.) ‘குருடு காண்டல்! கலுமில்லை’ உற்றபால் நிக்கல் உறுவர்க்கு மாகா’ என வரும். 34

இல்லாமைக்குரிய சொல்

35. எப்பொருள் ஆயினும் அல்லது இல்லென்னின்
அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்.

ஒருவன் யாதாயினும் ஒரு பொருளை அல்லது இல்லென்னும் வாய்வாட்டான் இல்லையெனச் சொல்லுவானையின், அப்பொருளையே கூறுது, அப்பொருள் அல்லாத பிறிது பொருளின் மேவிட்டுக் கூறுக என்பதாம். (எ-டு.) ‘பயறு உளவோ வணிகிர்’ என்று வினாவிய வழி, ‘உழுந்தல்லது இல்லை’, ‘கொள்ளல்ல தில்லை’ என அல்லதில்லென்பான் பிற பொருள் கூறுவது காண்க. 35

36. அப்பொருள் கூறிர் கூட்டிக் கூறல்.

அல்லது இல்லென்னும் வாய்ப்பாட்டாற் கூறுவான், பிறிது பொருள் கூறுது, அப்பொருள் (கேட்ட பொருள்) தன்னையே கூறுமாயின், ‘இப்பயறல்லது இல்லை’ என்று சுட்டிக் கூறுக என்பதாம். ‘பசும்பயறல்லதில்லை, பெரும் பயறல்லதில்லை’ எனக் கிளந்து கூறுதலும் கொள்க. 36

பெருட்பெயரும் சுட்டுப்பெயரும் அமைதல்

37. யொருளொடு உணராச் சுட்டுப்பெயர் ஆயினும்
யோருள்வேறு படாது ஒன்றுதூகும்மே.

பொருளொடு புணர்ந்த சுட்டானன்றிப், பொருளொடு புணராச் சுட்டாயினும், கூறுங்கால் பொருள் வேறுகாது இப்பெயரெனச் சுட்டிக் கூறிய பொருளோயாம். 37

38. இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
விளைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்)
சுட்டுப்பெயர்க் கிளவி மூற்படக் கிளவா
இயற்பெயர் வழிய என்மனுர் புலவர்.

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் ஒன்றையொன்று கொள்ளது, இரண்டும் பிறிதொரு விளையைக் கொள்ளுதலற்கு ஒருங்கு நிகழுங்காலம் உண்டாகுமாயின், உலகத்தார், சுட்டுப்பெயரை முன்னுற் கூறுது இயற்பெயரைக் கூறி, அதன் பின்னர் ததான் சுட்டுப்பொருளைக் கூறுவர் என்று புலவர் சொல்லுவர். (எ-டு.) ‘சாத்தன் அவன் வந்தான்’ ‘சாத்தன் வந்தான்’ ‘சாத்தி வந்தான்’ ‘அவட்குப் பூக் தோறுக்கி என்ன வரும். 38

39. முற்படக் கிளத்தல் செய்யுண்ண் உரித்தே.

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினையிடத்து ஒருங்கு பொருந்தி நடக்குமல்லதீச், சுட்டுப்பெயரை முன்னாற் கூறுதல் செய்யுளில் மட்டும் உரித்து ஆகும். (எ-டு.) ‘அவன்னங்கு நோய் செய்தானையிழாய் வேலன்’ விறங்மிகு தார்ச் சேந்தன் பேர் வாழ்த்தி’ என்பது போன்று வரும். 39

40. சுட்டுமுதல் ஆகிய காரணக் கிளவியும்.

சுட்டுப்பெயர் இயற்கையில் செறியத் தோன்றும்.

சுட்டை முதற்கண் உடைய காரணப் பொருண்மையை உணர்த்தும் சொல்லும், சுட்டுப்பெயர் போலத் தன்னாற் சுட்டப்படும் பொருளை உணர்த்தும் சொல்லுக்குப்பின்சொல்லப் படுவதாம். (எ-டு.) ‘சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனால் தந்தை மகிழும்’, ‘சாத்தி சாந்தரைக்குமாறு வல்லன் அதனாற் கொண்டான் உவச்சும்’ என வரும். 40

இயற்பெயரும் சிறப்புப்பெயரும் அமையும் வகை

41. சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்

இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.

சிறப்புப் பெயரைக் கூறுமிடத்தும் உலகத்தார் இயற்கையாய் உள்ள பெயரை முன்னாற் கூறுது, பின்னரே கூறுவர். (எ-டு.) ‘எனதி நல்லுதடன்’, ‘நாவலர் சோமகந்தர பாரதி’ என வரும். தவம் கல்வி குடி உறுப்பு முதலாயினவற்றாகுகிய பெயரும் இவ்வாறே கொள்ளப்படும். 41

42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி

தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இவேவு.

ஒரு பொருளைப்பற்றி வரும் பல பெயர்களுக்கும், பல வினைகளைக் கொடுத்து முடித்தால், அஃது ஒரு பொருளைப் பற்றியன ஆக முடியாது. (எ-டு.) ஆசிரியன் நகரக்கிழான் பண்டிதமணி கதிரேசன் வந்தான் என்னது, ஆசிரியன் வந்தான், நகரக்கிழான் உண்டான், பண்டிதமணி படித் தான் என்று வெவ்வேறு வினைகொண்டு முடிந்தவழி, வந்தா னும் உண்டானும் சென்றானும் ஒருவளுகாது. வேறுயத்தோன்றியலாறு கண்டு கொள்க,

42

இடவழுவமைனி

43. தன்மைச் சொல்லே தூய்கிளக் கிளவின்று

ஊனுவூவழி ஏ. கி. ஃபஷதி வராயாத்.

தன்மைச் சொல்லும் அஃறிகீசுச் சொல்லும், என்னும் படத்துக் கலந்துவருதலீ நீக்கப்படாது; அதை ஏதுது

வருதலைப் பெறும். (எ-டு.) ‘யானும் என் குதிரையும்
வந்தோம்’ என வரும். 43

4. என்

ஒருக்கைக்குரிய சொற்கள்

44. ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக்கு அல்லது எண்ணுமுறை நில்லாது.

ஒருமை எண்ணினை உணர்த்தும் பொதுவாகிய பாலி
விருந்து பிரிந்த ஒருவன் ஒருத்தி எண்ணும் சொற்கள், ஒருமை
யிடத்தல்லது இருமை முதலாகிய எண்ணுமுறைக்கண்
நில்லா; எனவே, பொதுப் பிரியாப் பாற்சொல்லாகிய
ஒருவர் எண்ணுஞ் சொல், இருவர் மூலரென எண்ணுமுறைக்
கண்ணும் நிற்கும் என்க. 44

வியங்கோள் எழையும் வகை

45. வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிராவு வரையார்.

வியங்கோருந்தன் தொடரும் எண்ணுப்பெயர் திணை
கலந்து வருதலை நீக்கார். (எ-டு.) ‘யானையும் பாசனும் செல்க’
என வரும். திணைவிராய் எண்ணப்படும் பெயர் வியங்கோள்
அல்லா விரவுவினையொடு தொடர்ந்து வருவன் மழக்கின்
உளவானால், ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க.
செய்யும் எண்ணும் விணைமுற்று, வேறு, இல்லை, உண்டு,
என்பன கொண்டு முடிவன இல்ல. 45

பன்மைக்கு உரிய சொற்கள்

46. வேறுவிளைப் பொதுச்சொல் ஒருவிளை கிளவார்.

மாறுபட்ட தொழிலையடைய பலபொருளுக்கும் பொது
வாகிய சொல்லை ஒரு பொருளுக்குரிய விளையாற் சொல்லார்.
(எ-டு.) ‘அடிசில்’ என்பது உண்பன தின்பன பருகுவன
நக்குவன எண்ணும் நால்வகைக்கும் பொதுவாகவின், அடிசில்
அயின்றூர் எனவும், அடிசில் மிசைந்தார் எனவும் பொது
விளையாற் சொல்லுக. அடிசில் தின்றூர் பருகினார் என்று
சொன்னால், அது மரபு வழுவாம். 46

47. எண்ணும் காலும் அதுஅதன் மரபே.

வெவ்வெறு விளைப்பொருள்களைப் பொதுச் சொல்லால்
கூறுது பிரிந்துக் கூறினாலும், அதன் இலக்கணம் ஒருவிளை
யாற் சொல்லாது, பொதுவிளையாற் சொல்லுதலேயாம்.
(எ-டு.) ‘யாழும்’ குழலும் இயம்பினூர்’ என வரும். ‘யாழும்,
தழும் ஜதினூர்’ என்றால் வழுவாம். 47

இரட்டைக் கிளி

48. இரட்டைக் கிளி இரட்டில் பிரிந்து இருக்காது.

இரட்டித்து நின்று பொருளை அறிவிக்கும் சொற்கள், இரட்டித்து நிற்குமிடத்துத் தனித்தனியாகப் பிரிந்து நில்லா. (எடு.) மொடுமொடுத்தது, மொறுமொறுத்தார் எனவரும். 48

பண்ணை பற்றிய வழக்குகள்

49. ஒருபெயர்ப் பொதுக்கொல் உள்பொருள் ஒழியத் தெரிவிவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்த்தினை மருங்கினும் அஃறினை மருங்கினும்.

உயர்த்தினையிடத்தும் அஃறினையிடத்தும் ஒருபெயராய்ப் பல பொருளுக்குப் பொதுவாகிய சொல்லினை, அதனது உட்பொருள் ஒழியுமாறு அறிந்துகொண்டு, பொதுவாகப் பிறிது ஒருவகையாகச் சொல்லுதல், தலைமைபற்றியும் பன்மை பற்றியும் ஆகும். (எடு.) பிறகும் வாழ்வார் உளரேனும் வேளாளர் ‘இருப்பு’ என்றலும், பிறமரனும் புல்லும் உளவேனும் ‘மாந்தோப்பு’ என்றலும், முறையே தலைமையும் பன்மையும் பற்றிய வழக்காம். 49

50. பெயரினும் தொழிலினுல் பிரிபவை எல்லாம் மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டள.

உயர்த்தினையிடத்தும் அஃறினையிடத்தும், பெயரினாலும் வினையினாலும் பொதுவினின்றும் விலகிக், சிறப்பாக ஆண்மைக்கும் பெண்மைக்கும் உரியனவாய் வருவனவெல்லாம் வழக்கமாய் வழங்கிவருதலான் குற்றமாகாது. (எடு.) ‘தொடியோர் கொய் குழை’ ‘விரும்பிய கும்பி ஞாழல்’ ‘நம்பி நூற்றெருமை உடையன்’ என வரும். 50

51. பலவயினும் எண்ணுத்தினை விரவுப்பெயர் அஃறினை முடிபின கெய்யுள் உள்ளே.

தினை கலந்து எண்ணப்பட்ட பெயர், செய்யுளின்கண் பெரும்பாலும் அஃறினைச் சொல்லிக்கொண்டே முடியும். (எடு.) ‘வடுக ராகுவாளர் வான்கருநாடர் சுடுகாடு பேயேறு மையென்றிவை யாறும், குறுகா நற்றுடையார்’ என வரும். சிறுபாள்மை உயர்த்தினைச் சொற்கொண்டு முடியவும் பெறும். 51

பலபொருள் ஒருசொல் அக்ஷயம் முறை

52. வினாவேறு படும் பலபொருள் ஒருசொல்
 வினாவேறு படாதுப் பலபொருள் ஒருசொல் என்று
 ஆயிரு வகைய பலபொருள் ஒருசொல்.

தொழில் வேறுபடும் பலபொருள் ஒருசொல், தொழில் வேறுபடாதுப் பலபொருள் ஒருசொல் என்று, பலபொருள் ஒருசொல் இரண்டு வகைப்படும். 52

53. அவற்றுள்,
 வினாவேறு படும் பலபொருள் ஒருசொல்
 வேறுபடு வினாயினும் இனத்தினும் சார்யினும்
 தேற்ற தோன்றும் பொருள்தெரி நிலையே.

மேல் நூற்பாலில் கூறிய இரண்டுவிதமான பலபொருள் ஒரு சொல்லில், வினாவேறுபடும் பலபொருள் ஒருசொல், ஒருபொருளுக்கே சிறந்த வினாயினுலும் இனத்தினுலும் சார்யினுலும் பொருளை அறியுமிடத்துப் பொதுத்தன்மை நீங்கித் தெளிவாகத் தோன்றுவதாம். (எ-டு.) மாப்பூத்தது, மாவும் பணியும் ஒங்கின், போர்க்கோலம் ழண்டு மாக் கொண்டுவா என்று கூறுவனவற்றை முறையே மூன்றற்கும் கொள்க. 53

54. ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
 வினாவேறு படாதுப் பலபொருள் ஒருசொல்
 நினையும் காலைக் கிளங்காங்கு இயலும்.

வேறுபடாத வினாயைக் கொண்டவிடத்து, வேறுபடாது தோன்றுகின்ற வினாவேறுபடாத பலபொருள் ஒருசொல், ஆராய்ந்து பார்க்குமிடத்து விதந்து தெளிவாகச் சொல்லப் படும். (எ-டு.) ‘மாமரம் வீழ்ந்தது’, ‘விலங்குமா வீழ்ந்தது’ என வரும். 54

இதற்கு, வழுவமைதி

55. குறித்தோள் கூற்றும் தெரித்துமொழி விளை.

ஒரு பொருளினது வேறுபாட்டை அறிவிப்பவன், அதன்து ஆற்றல் முதலாயினவற்றால் அது விளங்காவிட்டால் அதனைத் தெளிவாகப் பிரித்து உணர்த்துக என்பதாம். (எ-டு.) ‘அரிதாரச் சாந்தங் கலந்தது போல, உருகைமத் தோள்வி வருமே, முருகுறமும் அன்பன் மலைபெய்த நீர்’ என வரும், 55

க. புறன்டை

திணைக்குப் புறன்டை

56. குடிமை ஆண்மை இளமை முப்பே
 அடிமை வள்மை விருந்தே குழுவே
 பெண்மை அரசே மகவே குழவி
 தன்மை திரிபோய் உறுப்பின் சிளாவி
 காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று
 ஆ அறு மூன்றும் உளப்படத் தொகைது
 அன்ன பிறவும் அவற்றெடு சீவணி
 முன்னத்தின் உணரும் சிளாவி எல்லாம்
 டயர்திணை மருங்கின் ரிஸெயின ஆயினும்
 அஃறிணை மருங்கின் சிளாந்தாங்கு இயலும்.

குடிமை முதலாக விறற்சொல் இறுதியாகச் சொல்லப் பட்ட பதினெட்டும், அவைபோன்ற வேறு பிறவும் சேர்ந்து கணக்கிட்டுக் குறிப்பினால் உணரும் சொற்களெல்லாம், உயர்திணைப் பொருளை உணர்த்துவனவாக நிற்பினும், அஃறிணைப் பொருளை உணர்த்தி நின்றவிடத்து முடியுமாறு போல, அஃறிணைச் சொல்லைக்கொண்டே முடியும். (எ-டு.) குடிமை நன்று, குடிமை தீது, ஆண்மை நன்று, ஆண்மை தீது என வரும்.

56

பாறுக்குப் புறன்டை

57. காலம் உலகம் உயிரே உடம்பே
 பால்வரை தெய்வம் விணையே பூதம்
 கூயிறு திங்கள் சொல்லை வருடம்
 ஆயீ கொடொடு பிறவும் அன்ன
 ஆவயின் வருடம் சிளாவி எல்லாம்
 பால்பிரித்து இகையா டயர்திணை மேன.

காலம் முதலாகச் சொல்லப்பட்டபத்தும், அத்தன்மை யையுடைய வேறுபிறவும் ஆகிய அப் பாகுபாட்டின்கள் வருகின்ற சொற்களெல்லாம், உயர்திணைச் சொல்லாயிருப்பினும், அத்திணைக்கண் பால்பிரித்து ஒலியாது அஃறிணைப் பாலாய் ஒலிக்கும். (எ-டு.) இலற்குக் காலமாயிற்று, உலகம் பசித்தது, உயிர் போயிற்று, தெய்வம் செய்தது, திங்கள் எழுந்தது, சொல்நன்று என வரும். பெர்முதுநன்று, யாட்சை

திது, விதி விதி என்பன போல்லனவும் ‘பிறவும்’ என்ற விதியினுற் கொள்க. 57

இடற்டுக்குப் புறங்கை

58. சின்றுங்கு இசைத்தல் இவண்ணியல் பிள்ளே.

காலம் முதலாகிய சொற்கள், இறுதி மாறுபடாது நின்ற படியே நின்று உயர்தினையாக ஒலித்தல் என்பது ஈண்டு இயல்பின்று; ஈண்டென்றது காலம் முதலாகிய சொற்களை; குடிமை முதலியன, குடிமை நல்லன் எனவும் வரும். 58

59. இசைத்தலும் உரிப் வேறிடத் தான்.

காலம் முதலாகிய சொற்கள், இறுதி மாறுபட்டுச் சொல் ஹும் முறை வேறுபட்டவிடத்து உயர்தினையாக ஒலித்தலும் உரியன. (எ-டு.) காலன் கொண்டான், உலகர் பசித்தார் என வாய்பாடு வேறுபட்டவழி உயர்தினையாய் இசைத்தன.

60. எடுத்த மொழிஜூம் கெப்பலும் உரித்தே.

இனமாகிய பலபொருள்களில் ஒன்றினை எடுத்துக் கூறிய விடத்து, அச்சொல் தன் பொருளுக்கு இனமாகிய பிற பொருளினைக் குறிப்பால் உணர்த்துதலும் உரித்து. (எ-டு.) ‘குற்றமுடையான் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘நல்லவுன் ஒறுக்கப்படான்’ என்று ஆவது போல்வன. 60

எண்ணுக்குப் புறங்கை

61. கண்ணும் தோனும் மூலையும் பிறவும்

பன்மை சுட்டிய சினைசினிக் கிளவி

பன்மை கூறும் கடப்பாடு இலவே

தம்மினைக்கு ஓயலும் எழுத்தலங்கடையே.

கண் முதலாகிய சொற்களும் பிறசொற்களும், பன்மைப் பொருளை உணர்த்தும் சினைச்சொற்கள்; அவை, பன்மையினுலேயே உணர்த்தப்பட வேண்டுமென்ற வரையறை கிடையாது; முதல் ஒருமையாயின் ஒருமையானும், பலவாயின் பன்மையானும் கூறப்படலாம். (எ-டு.) ‘கண்ணல்லன், கண்ணீல்லர்’ என ஏரும். ‘பிறவும்’ என்றதனுற், புருவம் காதென்னும் தொடுக்கத்தனவும் கொள்க. 61

2. வேற்றுமையியல்

[பெயர் உருபேற்றுப் பொருள் வேற்றுமைப்படுகின்ற இயல்பு]

1. வேற்றுமையின் வகை

வேற்றுமை இத்தனை என்பது

1. வேற்றுமை தாழே ஏழெள மொழிப.

வேற்றுமையாவன ‘ஞமு’ என்று சொல்லுவர் புலவோர். செயப்படுபொருள் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்தி உணர்த்துதலின் வேற்றுமையாயின. 62

2. விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே.

விளி கொள்ளுவிடத்து, விளி வேற்றுமையோடு கூட்ட, வேற்றுமை எட்டாம். 63

பெயர் முறை

3. அவைதாம்

பெயர் ஜி ஒடு கு

இங் அது கண் விளி என்னும் ஈற்ற.

எட்டென்று சொல்லப்பட்ட வேற்றுமைகளாவன, விளிவேற்றுமையை இறுதியாகவுடைய பெயர், ஜி, ஒடு, கு, இன், அது, கண், விளி என்பனவாம். 64

2. முதல் வேற்றுமை

எழுவாய் வேற்றுமை

4. அவற்றுள்

எழுவாய் வேற்றுமை பெயர்தோக்கு விளையி.

மேற்கூறப்பட்ட வேற்றுமை எட்டனுள், முதலில் பெயரென்று கூறப்பட்ட வேற்றுமையாவது, பெயர் தோக்குறிய அளவாய் நிற்கும் நிலைமையதாம். அஃதாலது, பிற்கொன்ற ஞேடு தொகாதும், உருபும் விளியும் ஏலாதும் நிற்பன. (எடு.) ஆ, அவன் என வரும். 65

எழுவாய் ஏற்றும் பயனிலைகள்

5. பொருள்ளமை கூட்டல் வியங்கொள் வருதல்
 வினைவிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
 பண்புகொள் வருதல் பெயர்கொள் வருதல்ளன்று
 அன்றி பணைத்தும் பெயர்ப்பய ஸினையே.

பொருளின் உண்மைத் தன்மையைக் கூறுதல், ஏவுதலைக் கொள்ள வருதல், வினையின் நிலையை உணர்த்துதல், வினாப் பொருளோடு தொடர்தல், பண்புடைச் சொல்லைக் கொள்ள வருதல், பெயரினைக் கொண்டு முடிதல் என்ற அவ் ஆறு முடிபும், பெயர் வேற்றுமைப் பயனிலையாம். (எ-டு.) ஆ வண்டு, ஆ செல்க, ஆ கிடந்தது, அஃதியாது, அஃதெவன், ஆகரிது, ஆவில்லை, ஆவல்ல, ஆ பல என இவை முறையே வரும். முடிக்கும் சொற்பொருள் அத்தொடர்மொழிக்குப் பயனுகளிற் ‘பயனிலை’ என்றார். 66

தொகைப்பெயரும் பயனிலை கொள்ளல்

6. பெயரின் ஆகிய தொகையு மாருளவே
 அவ்வும் உரிய அப்பால் ஆளு.

பெயரும் பெயரும் தொக்க (சேர்ந்த) தொகையும் உள்ளன; அவையும், எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளுதற்கு உரியனவாம். (எ-டு.) யானைக்கொம்பு கிடந்தது, மதிமுகம் வியர்த்தது, பொற்றெழுதி வந்தாள் என வரும். ‘தொகையும்’ என்ற உம்மையால், பெயரொடு வினை வந்து தொக்க தொகையும் உள்ளென்பதாம். ‘அவ்வும் உரிய’ வெனப் பொதுவகையாற் கூறினாரேனும், எழுவாய் வேற்றுமையாலதற்குப் பெயரினுடைய தொகையே கொள்ளப்படும். 67

எழுவாயும் தோன்று எழுவாயும்

7. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
 அவ்யீச் சிரீயைச் செவ்விது எனப்.

மூவிடத்துப் பெயரும் வெளிப்படையாகத் தோன்றிப் பயனிலை கொள்ளுதல் சிறந்தது என்று சொல்லுவர் ஆசிரியர். அவ்வாறு தோன்றுது நின்று பயனிலைகொள்வதும் உண்டு; அது செவ்விதன்று என்பது கருத்து. 68

பெயரில் உருபுநிற்கும் இடம்

8. கறிப முறையின் உருபுமிகு தியிபது
 உருபுப்பக்கு ஆகும் இயற்கை எனப்.

மேற்கூறப்பட்ட முறைமையினையுடைய பெயர், ஜி, ஒடு, கு, இன், அது, கண் என்ற உருபுகள், தம்முடைய தன்மை மாறுபடாது பெயருக்கு இறுதியாகும் தன்மையை உடையன என்று சொல்லுவார் ஆசிரியர். (எ-டு.) கந்தனை, கந்தனைக்காரர், கந்தற்கு, கந்தனின், கந்தனது, கந்தன்கண் என வரும். 69

பெயரின் இயல்வு

9. பெயர்விளைக் கிளவி காலம் தோன்று

தொழிலினிலே ஒட்டும் ஒன்றலங் கடையே.

பெயர்ச்சொல் காலத்தைத் தோற்றுவிக்காது, தொழிற் சொல்லோடொக்கும், ஒரு கூறல்லாத இடத்து. (எ-டு.) ‘சாத்தன் உண்டல்’ காலம் தோன்று நிலை; ‘சாத்தன் உண்டான்’ காலம் தோன்றும் நிலை. 70

3. இரண்டாம் வேற்றுமை

‘ஜி’ உருபின் பொருள்

10. இரண்டாகு வதீத

ஜூபீஸப் பெயரிய வேற்றுமைக் கிளவி

எவ்வழி வரினும் விளையே விளைக்குறிப்பு

அவ்விரு முதலில் தோன்றும் அதுவே.

இரண்டாவது வேற்றுமை உருபானது, ‘ஜி’ என்னும் பெயரினையுடைய வேற்றுமைச் சொல். அஃது எவ்விடத்து வருமாயினும், விளையும் விளைக்குறிப்பும் ஆகிய அவ்விரண்டு இடத்தும் தோன்றுபவை பொருளாக வரும். (எ-டு.) ‘படத்தை வரைந்தான்,’ ‘குழையை உடையன்’ என வரும். 71

அதன் பாகுபாடுகள்

11. காப்பின் ஓப்பின் ஊர்தியின் திழையின்

ஓப்பின் குழியின் பழியின் என்று

பெறவின் இழவின் காதலின் வெகுளியின்

கெறவின் உவத்தலின் கற்பின் என்று

அறுந்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்

விறுத்தலின் அளவின் என்னவின் என்று

ஆக்கலின் சார்தலின் கொலமின் கன்றலின்

போக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்று

அன்ன பிறவும் அங்குதற் பொருள்

என்ன கிளவியும் அதன்பால் என்மலூர்.

‘காப்பு’ முதலாகச் சினதப்பு இறுதியாகக் கூறப்பட்ட இருபத்தெட்டுப் பொருளும், அவைபோன்ற மற்றையவும், அந்தச் செயப்படுபொருள்மேல் வருகின்ற எல்லாச் சொல் ஒரும் இரண்டாம் வேற்றுமையின் பாற்படும் என்று சொல்லு வர் புவவர். (எ-டு.) எயிலை இழைத்தான், மரத்தைக் குறைக்கும் என்பனபோன்று வரும்.

72

4. மூன்றும் வேற்றுமை

‘ஒடு’ உருபின் பொருள்

12. மூன்று குவதே

ஓடுள்ளப் பெயரிய வேற்றுமைக் கிளவி
விளைமுதல் கருவி அளைமுதற்று அதுவே,

மூன்றும் வேற்றுமை உருபாவது ‘ஒடு’ என்னும் பெயரினையுடைய வேற்றுமைச் சொல்; விளைமுதலும், கருவியு மாகிய இரண்டு பொருளையும் பொருளாக உடைத்து. (எ-டு.) கொடியொடு துவக்குண்டான் என வரும். ‘ஆன்’ உருபும், ‘அகத்தியனுற் றமிழுரைக்கப்பட்டது’ என வரும். 73

அப்பொருளின் பாகுபாடுகள்

13. அதனின் இயறல் அதற்றகு கிளவி

அதன்விளைப் படுதல் அதனின் ஆதல்
அதனிற் கோடல் அதனெடு மயங்கல்
அதனெடு இயைந்த ஒருவிளைக் கிளவி
அதனெடு இயைந்த வேறுவிளைக் கிளவி
அதனெடு இயைந்த ஓயல் ஓப்புரா
இன்ஆள் ஏது ஈங்கெள் வருடம்
அள்ள பிறவும் அதன்பால் என்மனுர்.

அதனின் இயறல் முதலாக இன் ஆள் ஏது இறுதியாக இவ்விடத்து வருவனவும், இவைபோன்ற மற்றையவும், மூன்றும் வேற்றுமையின்பாற் படும். (எ-டு.) அதனின் இயறீல்—பொன்னால் இயன்ற சிலை, அதற்றகு கிளவி— காயால் தக்கு வான். மற்றையவற்றிற்கும் இயைத்துக் காணக். ‘அன்ன பிறவும்’ என்றதனால், மதியோ டொக்கு முகம், சூலெலாடு கழுதை பாரஞ் சுமந்தது என்பனபோல் விளவும் கொள்க.

74

5. நான்காம் வேற்றுமை

'கு' உருபின் பொருள்

14. நான்கா குவதே

குள்ளப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு எாயினும் கொள்ளும் அதுவே.

நான்காம் வேற்றுமை உருபானது 'கு' என்னும் பெயரினையுடைய வேற்றுமைச் சொல். அது எந்தவொரு பொருளாக இருப்பினும் அதனை ஏற்று நிற்கும். (எ-டு.) 'இரவலர்க்குப் பொருளைக் கொடுத்தான்' என வரும். 75

அப்பொருளின் பாகுபாடுகள்

15. அதற்குவினை உடைமையின் அதற்குடடம் படுதலின்

அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின்

அதற்குயாப் புடைமையின் அதற்பொருட்டு ஆதலின்

நடின் பகையின் காதலின் சிறப்பின் என்று

அப்பொருட் கிளவியும் அதன்பால் என்மனூர்.

அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பு இறுதியாக வருவனவும், அவைபோன்ற பிறவும், நான்காம் வேற்றுமையின் பாற்படும் என்று சொல்லுவர் புலவர். (எ-டு.) அதற்கு வினையுடைமை— கரும்பிற்கு வேலி என்பது; சிறப்பு— சோழர்குச் சிறந்தார் பாண்டியர் என்பது; இவைபோன்று ஏனையவற்றிற்கும் இயைத்துக் காண்க. 'பிணிக்கு மருந்து' 'உற்றுர்க்குரியா' என்பன போல்வனவும் கொன்க. 76

6. ஜந்தாம் வேற்றுமை

'இன்' உருபின் பொருள்

16. ஜந்தா குவதே

இன்னளப் பெயரிய வேற்றுமைக் கிளவி

இதனின் இற்றுது என்னும் அதுவே.

ஜந்தாம் வேற்றுமை உருபானது 'இன்' என்னும் பெயரினையுடைய வேற்றுமைச் சொல். அஃது, இப்பொருளைக் காட்டினும் இப்பொருள் இத் தன்மையையுடையது என்னும் பொருளினை உடையது ஆகும். (எ-டு.) 'சென்னையின் வூடுக் குத் திருவொற்றியூர்' என வரும். ஜந்தாவது பொருவும் எல்லையும் நீக்கமும் இதுவுமென நான்கு பொருள்மையுடைத்தாம். 77

அப்பொருளின் பாகுபாடுகள்

17. வண்ணம் வடிவே அளவே சுவையே
 தன்மை வெம்மை அக்கம் என்று
 என்மை தீமை சிறுமை பெருமை
 வண்மை மென்மை கடுமை என்று
 முதுமை இன்மை சிறத்தல் இழித்தல்
 புதுமை பழுமை ஆக்கம் என்று
 இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
 பள்மை சிள்மை பற்று விடுதல் என்று
 அன்ன பிறவும் அதன்பால் என்மனூர்.

வண்ணம் மூலலாகப் பற்றுவிடுதல் இறுதியாகக் கூறப் பட்டனவும், அவைபோன்ற மற்றையவும், ஐந்தாம் வேற்று மையின்பாற் படும். (எடு.) காக்கையிற் கரிது களம் பழும்; காமத்திற் பற்று விட்டான் என்பனபோன்று இவற்றை இயைத்து உணர்க. ‘அன்ன பிறவும்’ என்றதனுவ, அதனிற் சேய்த்திது, இகழ்ச்சியிற் கெட்டான் என்பன போல்வனவும் கொள்க. 78

7. ஆரும் வேற்றுமை ‘அது’ உருபின் பொருள்

18. ஆரு குவதே
 அதுாஸப் பெயிப் வேற்றுமைக் கிளானி
 தன்னினும் பிரிதினும் இதனது இதுானும்
 அன்ன கிளாவிக் கிழமைத்து அதுவே.
 ஆரும் வேற்றுமை உருபாவது, ‘அது’ என்னும் பெயரினை யுடைய வேற்றுமைச் சொல். அது உடையதாய் நிற்கும் தன்னினுலும் பிறிதொன்றினுலும் இதனது இது என்னும்படி உண்டாகும், பொருளைத் தோற்றும் உரிமையைப் பொரு ளாக உடையது. அஃதாவது, தற்கிழமை, பிறிதின்கிழமை என்னும் பொருளையுடையது என்பதாம். 79

அப்பொருளின் பாகுபாடுகள்

19. தீயற்கையின் உடைமையின் முகற்கையின் கிழமையின்
 தீயற்கையின் முதுமையின் விளையின் என்று
 கருவின் குளையின் கலத்தின் முறையின்

குருவழி உறுப்பின் குழுவின் என்று
 தெளிந்து மொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
 திரிந்து வேறு படும் பறவும் அன்ன
 கூறிய மருங்கிள் தோன்றும் கிளாவி
 ஆறஞ் பால் என்மனூர் புலவர்.

இயற்கை முதலாக வாழ்ச்சி இறுதியாகச் சொல்லப்பட்ட எவும், திரிந்து வேறுபடுகின்றனவும், அவை போல்வன பிற ஏவும் ஆகிய மேலே சொல்லப்பட்ட கிழமைப்பொருளின்கண் தோன்றும் சொற்களெல்லாம், ஆரூம் வேற்றுமையின் பாற் படும். (எ-டு.) முருகனது இயற்கை, முருகனது தோட்டம் என்பன போன்று மற்றைய வற்றிற்கும் இயைத்துக் காண்க.

8. ஏழாம் வேற்றுமை

'கண்' உருபின் பெரருள்

20. ஏழாகு வதே,

கண்ணஸப் பெயிய வேற்றுமைக் கிளாவி
 விளைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
 அளைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே.

ஏழாம் வேற்றுமை உருபாவது, 'கண்' என்னும் பெயிரினையடைய வேற்றுமைச் சொல். அது விளைசெய்கின்ற இடத்தும், நிலமாகிய இடத்தும், காலமாகிய இடத்தும், அம் முன்றுவகைக் குறிப்பினிடத்தும் தோன்றும். (எ-டு.) விளையாடற்கண் வந்தான், திண்ணையின்கண் இருந்தான் என வரும்.

81

ஏழாம் வேற்றுமை உருடுகள்

21. கண்கால் புறம் அகம் உள்ளமை கீழ்க்கீல் பிள்ளார் அயல்புடை தேவகை எனு அ முன்னிடை கடைத்தலை வலம்னிடம் எனு அ அன்ன பிறவும் அதன்பால் என்கனு.

'கண்' முதலாக இடம் இறுதியாகச் சொல்லப்பட்டதன் ஏவும், அவை போல்வன பிறவும், ஏழாம் வேற்றுமையின் பாற்படும். (எ-டு.) 'கண்ணகண் ஞாலம்' எனவும், 'அவனிடத்து உண்டு' எனவும் வரும், பிறவும் பிறவுபோன்று

இயைத்துக் காண்க. ‘அன்ன பிறவும்’ என்றதனால் “பொருட் கணுணர்வு, மலர்க்கணுற்றம்” என்னும் தொடக்கத்தனவும் கொள்க. 82

9. வேற்றுமையின் தொகைவிரி இயல்பு
22. வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை சுற்றுவின்று இயலும் தொகைவயின் பிரிச்து பல்ளா ரூப்புப் பொருள்புணர்து இசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்ப.

வேற்றுமைத் தொகையை விரித்துப் பொருள் காணுவ மிடத்து, அன்மொழித் தொகையை விரிக்குங் காலத்துப் பொருள்விளங்கும் பொருட்டுச் சேர்க்கப்படும் சொற்களெல் லாம், ஈண்டும் சேர்த்து விரிக்கப்படுமென்று சொல்லுவர் புலவர். (எ-டு.) ‘தாழ்க்குழல்’ என்னும் அன்மொழித்தொகை ‘தாழ்க்குழலீலயுடையாய் என’ விரிவது போன்று, ‘கருங்குழற் பேதை’ என்னும் வேற்றுமைத் தொகையும், ‘கருங்குழலீ யுடைய பேதை’ என விரிந்து வரும். 83



3. வேற்றுமை மயங்கியல்

[வேற்றுமையுருபுகள் தமிழன் மயங்கிப்
பொருள்வேறுபாடு கொள்ளுதல்]

1. வேற்றுமையுருபுகள் மயங்குதல்

சார்பு பொருளில்

- 1 கருமம் அல்லாச் சார்புளன் கிளவிக்கு
உரிமையும் உடைத்தே கண்ண் வேற்றுமை.

‘சார்பு’ கருமச்சார்பு எனவும், கருமம் அல்லாச் சார்பு எனவும் இருவகைப்படும். கருமம் அல்லாச் சார்பு என்னும் பொருளுக்கு, ஏழாம் வேற்றுமை உருபு வருதலாகிய உரிமையை உடையது. (எ-டு.) ‘ஆசிரியர்கட் சார்ந்தான்’ என வரும்.

84

சினைப் பெயரில்

2. சினைசிலைக் கிளவிக்கு ஜூம் கண்ணும்
வினைநிலை ஒக்கும் என்மனுர் புலவர்.

சினைச் சொல்லிற்கு, வினை நிகழுமிடத்து, இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஒத்துவரும் என்று சொல்லுவர் புலவர். (எ-டு.) சினையை வெட்டினான். சினையின் கண் வெட்டினான் என வரும்.

85

‘கன்றல்’ ‘செல்லல்’ பொருளில்

3. கன்றலும் செலவும் ஒன்றுமார் விளையிட.

கன்றல் பொருளிடத்தும் செலவுப்பொருளிடத்தும் வரும் சொற்கள், இரண்டாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் ஒரு தொழிலாம். (எ-டு.) குதினைக் கன்றினான், குதின்கட் கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கண் சென்றான் என வரும்.

86

முதல் சினைப்பெயர்களில்

4. முதல்சினைக் கிளவிக்கு அதோள் வேற்றுமை
முதற்கள் வரினை சினைக்கு ஜூவரும்.

முதற்சொல்லோடு இயைந்த சினைச்சொல்லிற்கு, ஆரூம் வேற்றுமை முதலின்கண் வருமாயின், சினைச்சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமையே வரும். (எ-டு.) நாயது வாஸி நறுக்கினுன் என வரும். 87

முதற்பெயர் சினைப்பெயர்களில்

5. முதன்முன் ஜவரின் கண்ண் வேற்றுமை சினைமுன் வருதல் தெள்ளிது என்ப.

முதல் சினைச்சொற்களில், முதலில் ஜகார வேற்றுமை உருபு வருமாயின், சினைச்சொல்லின் முன் ‘கண்’ என்னும் வேற்றுமை உருபு வருதல் வெளிப்படையாம். (எ-டு.) ‘நாயை வாவின் கண் நறுக்கினுன்’ என வரும். 88

6. முதலும் சினையும் பொருள்வேறு படா அநுவலும் காலைச் சொற்குறிப் பினவே.

முதற்பொருளும் சினைப்பொருளும் தத்தம் பொருளில் மாறுபடாது, சொல்லுமிடத்துச்சொல்லுகின்றவனது சொற்குறிப்பினால், ‘முதல்’ என்றும் ‘சினை’ யென்றும் உணருமாறு வழங்கப்படும். (எ-டு.) ‘கிளையது நுளியைக் குறைத்தான், கிளைய நுளிக்கண் வெட்டினுன் என வரும். கருத்து வகையால் கிளையென்பது முதலாய் நிற்றல் காண்க. 89

பிண்டப் பெயரில்

7. பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டுஇயல் மருங்கின் மரிஇய மரிபே.

பலபொருட் டொகுதியான பிண்டப் பெயரும் முதல் சினைப் பெயர்கள் போன்றே அமைந்துள்ளது. ஆயினும், அவற்றைப் பண்டைக் காலந் தொடர்க்கீ இவ்வாறு வழங்கி வருதல் பொருந்திய இலக்கணமாக அமைந்துள்ளது. (எ-டு.) குப்பையது தலையைச் சிதறினுன், குப்பையைத் தலைக்கண் சிதறினுன், குப்பையைத் தலையைச் சிதறினுன் என வரும். 90

யயர்பு பொருளில்

8. ஒருவினை ஒடுச்சொல் உபர்பின் வழித்தே.

ஒருவினை ஒடுச்சொல் உயர்பொருளை உணர்த்தும் பெயரிடத்துத் தோன்றும். (எ-டு.) அரசுனைடினையர் வந்தார் ஆசிரியரெடு மானுக்கர் வந்தார் என வரும். 91

ஏதுப் பொருளில்

9. முன்றலும் ஓத்தலும் தோன்றக் கூறிய ஆக்கலோடு புளைந்த ஏதுக் கிளி ஞோக்குத் தீவை என்மலுக் புலவர்,

மூன்றும் வேற்றுமையிடத்தும் ஜந்தாம் வேற்றுமையிடத்தும் விளங்குமாறு கூறப்பட்ட ஆக்கத்தோடு பொருந்திய காரணச்சொல், அக் காரணப்பொருளைக் காணும்காட்சி ஒரு தன்மையை உடையது என்று சொல்லுவர் புலவர் (எ-டு.)வாணிகத்தான் ஆகிய பொருள், வாணிகத்தின் ஆகிய பொருள் என வரும்.

92

நோக்கப் பொருளில்

10. இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம் அவ்
இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும்.

இரண்டாம் வேற்றுமைக்குரிய நோக்கல் நோக்கம் (மனத்தால் நோக்குதல்) அப்பொருண்மையே அன்றி, மூன்றும் வேற்றுமைக்கும் ஜந்தாம் வேற்றுமைக்கும் உரிய ஏதுப்பொருளையும் உணர்த்தும். (எ-டு.) ‘வானேக்கி வாழும் உயிர்...’ என்பது. ‘வாணி நோக்கி வாழும்’ என்பதேயன்றி, ‘வானுண் நோக்கி வாழும்’ ‘வானின் நோக்கி வாழும்’ என மூன்றுவதும் ஜந்தாவதும் உணர்த்தி வருமென்பதாம்.

93

உடையைப் பொருளில்

11. அதுள்ள வேற்றுமை உயர்த்தினைத் தொகைவயின்
அதுள்ள உருடுகெடக் குகரம் வருமே.

ஆரும் வேற்றுமைப் பொருளில் வரும் உயர்த்தினைத் தொகையிடத்து, உருபிளை விரிக்குங்கால், அது என்னும் உருபு கெட்டு, (அது ஆண்டு வாராமை) அப் பொருளை உணர்த்த நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ என்பது வரும். (எ-டு.) ‘நம்பி மகன்’ என்பதை, ‘நம்பியது மகன்’ என்று விரித்தால், தினை வழுவாமாகலின், ‘நம்பிக்கு மகன்’ என்று உரைத்தல் மரடு.

94

தடுமாறு பொருளில்

12. தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கூடிலை இல்லை பொருள்வயின் ஆள்.

தடுமாறுகின்ற தொழிற்பெயர்க்கு, இரண்டாம் வேற்றுமையும் மூன்றும் வேற்றுமையும் நீக்கப்படாது; அவ் வேற்றுமை தொகுமாறு, அவற்றினுடைய பொருள் தொகையினிடத்து நிற்கும் என்பதாம். (எ-டு.) ‘புலி கொன்ற யானை;’ ‘புலி கொல் யானை’ என்பது ‘புலியைக் கொன்ற யானை’ ‘புலியாற் கொல்லப்பட்ட யானை’ என இரண்டாவதும் மூன்றுவதும் மயங்கியவாறு விடுதல் கால்கை

95.

சற்றுப் பெயர் முன்னே

13. சற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பலுவளிள் வேற்றுமை தெரிப உணரு மோரே.

தடுமாறுகின்ற தொழிலினேடு சேர்ந்த பெயர்களுள், இறுதிப்பெயரின் முன்னால் பொருளின் வேறுபாட்டை உணர்த்தும் சொல் வருமானால், அச் சொல்லினால் அப் பொருளின் வேற்றுமையை அறியவல்லார் அறிவார். (எ-டு.) ‘புலி கொல் யானை ஒடியது’, ‘புலி கொல் யானைத் தந்தம் வந்தன’ என வரும். 96

பராதுகாத்தற் பொருளில்

14. ஓம்படைக் கிளவிக்கு ஜூம் ஆலும் தாம்பிரி விலவே தொகைவரு காலை.

ஓம்படைப் (காத்தற்) பொருளுக்கு அவ்வேற்றுமை தொக்கு நின்றவிடத்து, ‘ஜூ’ உருபும், ‘ஆன்’ உருபும் ஒத்த உரிமையை உடையன. (எ-டு.) ‘புலி போற்றிவா’ என்பது, ‘புலியைப் போற்றிவா’ எனவும், ‘புலியாற் போற்றி வா’, எனவும் ஒத்த உரிமையாய் வந்தவாறு காண்க. 97

வாழ்தற் பொருளில்

15. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழும் ஆகும் உறைவில்த் தாள்.

ஆரும் வேற்றுமையிடத்துக் கூறிய வாழ்ச்சிக் கிழமைக்கு வாழ்கின்ற நிலத்திடத்து ஏழாம் வேற்றுமையும் வரும். (எ-டு.) ‘காட்டு மாடு’ என்பது, ‘காட்டது மாடு’ என விரிதலேயன்றிக் ‘காட்டின்கண் மாடு’ எனவும் விரியும். 98

கொடைப் பொருளிடத்து

16. குத்தொக வருடம் கொடையெதிர் கிளவி! அப்பொருள் ஆற்கு டரித்தும் ஆகும்.

‘கு’ என்னும் உருபு தொகுகின்ற நான்காம் வேற்றுமைக் கொடைப்பொருள், ‘அது’ என்னும் உருபினையடைய ஆரும் வேற்றுமைக்கும் உரிமை உடைத்தாகும். (எ-டு.) ‘தேவர்பலி’ என்பது, ‘தேவர்க்குப்பலி’ என்று விரிதலேயன்றித், ‘தேவரது பளி’ எனவும் விரியும். 99

அச்சப் பொருளிடத்து

17. அச்சுக் கிளவிக்கு ஜூதும் திரள்ளும் எச்சுக் கிளவே பொருள்வடி ஒரு,

அச்சப் பொருளுக்கு, வேற்றுமை தொக அவற்றின் பொருள் நின்றவிடத்து, ஐந்தாம்வேற்றுமையும் இரண்டாப் வேற்றுமையும் ஒத்த உரிமையை உடையன. (எ-டு.) ‘பழு யஞ்சும்’ என்பது, ‘பழியினஞ்சும், பழியையஞ்சும்’ என 100 அமையும்.

தொல்நெறி பிழையாமை

18. அன்ன பிறவும் தொல்கூறி பிழையாது

உருபினும் பொருளினும் மெய்தடு மாறி

இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம்

திரிபிடன் இல்லை தொடிபு மோர்க்கே.

இதுவரையிலும் மயக்கம் கூறப்பட்ட வேற்றுமைகளே அல்லாமல், அவைபோன்றன பிறவும், பழமையாக வருகின்ற எழுக்கத்தில் மாறுபடாது உருபினைவும் பொருளினைவும் ஒன்றி நிற்குமிடத்து, வெளிருன்று நின்று தன் பொருளும் பிறிதொன்றன் பொருளும் ஆகிய இரண்டிடத்தும் நிலைபெறு கின்ற வேற்றுமை எல்லாம், ஆராய்ந்து உணர்பவர்களுக்கு மாறுபாடு உடையன அல்ல. 101

2. உருபுகளின் இயல்புகள்

உருபு தொடர்ந்தடுக்கி வருதல்

19. உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொல் நடைய பொருள்கெல் மருங்கே.

பல உருபும் தம்முள் சேர்ந்து அடுக்கிவந்த வேற்றுமைச் சொற்களெல்லாம், ஒன்றினால் பொருள் முடியுமிடத்து, முடிக்கும் சொல்லாகிய அவ்வொன்றினாலேயே பொருள் முற்றுப்பெறும். (எ-டு.) ‘என்னெடும் நின்னெடுஞ் குழாது’ என வரும். 102

உருபு விரிந்து நிற்றல்

20. இறுதியும் இடையும் எல்லா உருபும் கொறிபடு பொருள்வயின் நிலவுதல் வகுயார்.

வேற்றுமைத்தொடரின் இறுதியிடத்தும், அதன் இடை நிலத்தின்கண்ணும், ஆறு உருபும் தத்தமக்கு உரிய பொருளின்கண் நிற்றலை நீக்கார். (எ-டு.) ‘கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தனை, கொடுத்தான் சாத்தற்கு, வளியன் சாத்தனி, இருந்தான் ‘குன்றத்துக்கணா’ என வரும்.. 103.

மற்றேன்று ஏற்றல் தொகிகு வருதல்

21. பிறிதுபிறிது ஏற்றலும் உருபுதொகு வருதலும்

கெறிப்பட வழங்கிய வழிமருங்கு என்ப.

பிறிதொரு உருபினை ஏற்று வருதலும், உருபு தொக்கு நிற்குமாறு வருதலும், பண்டுதொட்டு வழங்கி வருதலான் அவ்வாறே வழங்கலாம். (எ-டு.) ‘சாத்தனதனை, சாத்தனத ஞெடு’ என உருபேற்றும், ‘சாத்தன்கை’ என உருபுதொக்கும் விந்தவாறு காண்க. 104

தொகிகு நில்லா இடங்கள்

22. ஜயம் கண்ணும் அல்லாப் பொருள்வயின்

மெய்யுருபு தொகா அ இறுதி யான.

இரண்டாம் வேற்றுமை ‘ஜயம்’ ஏழாம் வேற்றுமைக் ‘கன்’ணும் அல்லாத பிறபொருள் உணர்த்தி நிற்கும் உருபு, தொடர்மொழியின் இறுதியில் தொக்கு நில்லாது. 105

வேற்றுமை சாரிதல்

23. யாதன் உருபில் கூறிற்று ஆயினும்

பொருள்சென் மருங்கில் வேற்றுமை சாரும்.

ஒரு தொடர், யாதானும் ஒரு வேற்றுமைஉருபு கொடுத் துக் கூறியிருந்தாலும், அவ்வருபின் பொருளால் அத்தொடர் பொருள் அமையாவிடத்துப், பொருள் செல்லும் வழியே வேற்றுமையின் பொருளும் செல்லும். (எ-டு.) “கிளையரி நாணர் கிழங்கு மனற்கின்ற...” என்புழி, ‘மனற்கின்ற’ என்ற விடத்து, ‘கு’ உருபிற்கு உரிய கொடைப்பொருள் இயையாமையின், இடப்பொருள் உணர்த்தும் ஏழாம் வேற்றுமையாகக் கொள்ளவேண்டும் என்பதாம். 106

எதிர்மறுத்து மொழியினும்

24. எதிர்மறுத்து மொழியினும் தத்தும் மரபிற்

பொருள்விலூ திரியா வேற்றுமைச் சொல்லே.

நேராகக் கூருது எதிர்மறையாகக் கூறுமிடத்தும், தத்தும் இலக்கணப்படி வருகின்ற பொருளின்தன்மை மாறு படாது விளங்குவது வேற்றுமை உருபு. (எ-டு.) மரத்தை வெட்டான், வேலாற் குத்தான் என வரும். 107

அகர்த்துதொடு பொருந்தும் உருபுகள்

25. கு ஜு ஆக் என வருடம் இறுதி

அங்கிவாடு சிவஞாம் செய்யுள் உள்ளே,

‘கு’ ‘ஐ’ ‘ஆன்’ என்ற வரும் மூன்று உருபும், செய்ய விள் தொடர் இறுதியில் நின்ற இடத்து, அகரத்துடன் பொருந்தி நிற்றலும் உடைய. (எ-டி.) ‘கடிநிலை யின்றே யாசிரி யற்க’ எனவும், ‘புரைதீர் கிளவிப் புலவர் ரான்’ எனவும் ...‘புள்ளியற் கணிமா உடைமையான’ எனவும் கரும்.

108

அகரத்தொடு பொருந்தாத இடங்கள்

26. அளவைப் பிறக்காத அஃறினை மருங்கிள்
குவ்வும் ஜூபும் இல்லை மீற்பழி

அஃறினைப் பெயரிடத்து, ‘கு ஐ’ என்ற இரண்டு உருபும் அகரத்தொடு பொருந்தித் திரிதல் இல்லை என்று கூறுவர் புலவர்.

109

பல பொருள்களில் கயங்குதல்

27. இதனது இதுகிறிறு என்னும் கிளவியும்
அதனைக் கொள்ளும் பொருள்வயி னுஞும்
அதனால் கெயல்படற்கு ஒத்த கிளவியும்
முறைக்கொண்டு எழுந்த யோசிசொல் கிளவியும்
பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கழும்
காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும்
அன்ன பிறவும் நாள்கள் உருபில்
தொல்ளெறி மரபின தோன்றும் ஆற்றே.

‘இப்பொருளினது இந்தப்பகுதி இத்தன்மையை உடையது’ என்னும் ஆரும்வேற்றுமைப் பொருளும், ‘ஒன்றையொன்று ஏற்றுக்கொள்ளும்’ என்னும் இரண்டாம் வேற்றுமைப் பொருளும், ‘ஒன்றாலும் ஒன்று தொழில் நிகழ்வதற்கு ஒப்புமை உடைத்து’ என்னும் மூன்றாம் வேற்றுமைப் பொருளும், முறைப்பொருளை உணர்த்திநின்ற பெயர்ச்சொல்லி ன்து ஆரும்வேற்றுமைப் பொருளும், நிலத்தை வரையறுத்துக் கூறும் பொருளும், பண்பினிடத்துத் தோன்றிய ஒப்புணர்த்தும் ஜூந்தாம் வேற்றுமைப் பொருளும், காலத்திடத்து உணரப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருளும், பற்றுவிடுகின்ற பொருளும், தீர்ந்துமொழிப் பொருள் ஆகிய ஜூந்தாம் வேற்றுமைப் பொருளும், அலைபோன்ற பிறபொருளும் நான்காம் வேற்றுமை உருபில் தோன்றுதல் பழைமையான இலக்கணமாம். (எ-டி.) ‘யானைக்குக் கொம்பு கூர்மையுடையது’ என்பனபோன்று ஆரும்; , பிறகுமாறும் நோக்கி உணர்க,

110

இரு சிறப்பு யிதி

28. என் புதும் அள்ள மரபின
மாண மிலை சொன்னுறை யான.

தொக்காம் வேற்றுமை அல்லாத பிறவருபும், தொகை
யல்லாத தொடர்மொழியிடத்து, ஒன்றனது பொருள்
சிதையாமலிருக்கும் பொருட்டுப், பிறிதொன்று வந்து
மயங்குதல் வழங்கும் முறை. (எ-டு.) ‘நூலது குற்றம்
கூறினுன்’ என்னும் தொடர்மொழிக்கண், ‘நூலீக் குற்றங்
கூறினுன்’ என வருவது கொள்க. 111

வேற்றுமைகிடு ஏது

29. விணையே செய்வது செய்ப்படு பொருளே
நிலை காலம் கருவி என்று
இன்னதற்கு இதுயன் ஆக என்னும்
அள்ள மரபின் இரண்டொடும் தொகைகிடு
ஆய்வட்டு என்ப தொழில்முதல் நிலையே.

விணை, விணைமுதல், செயப்படுபொருள், நிலம், காலம்,
கருவி ஆகிய ஆறுடன், ‘இன்னதற்கு, இது பயனுக’ என்னும்
இரண்டும் கூட்டத், தொழிலின் காரணங்கள் எட்டாம்
என்று சொல்லுவர் புலவர். 112

குறைத்தும் உண்டு

30. அவைதாம்,
வழங்கியில் மருங்கில் குன்றுவ குன்றும்.

மேலே நூற்பாவில் கூறிய தொழிற்காரணங்கள் எட்டும்,
எல்லாத் தொழிலிடத்தும் வருமென்னும் வரையறை கிடை
யாது; வழக்கிடத்துக் கில் தொழில்களிற் குறையவேண்டி
யவை குறைந்து வருத்தும் உண்டு. (எ-டு.) ‘கொடிப்
பறந்தது, காற்று வீசிற்று’ என வரும். 113

3. ஆகுபெயீச் முடிவு

ஆகு பெயர் இயல்பு

31. முதலில் கூறும் சீலையறி-விளவியும்
‘நீளையில் கூறும் முதல் அறி விளவியே
பிறந்தவழிக் கூறும் யன்புகொள்’
பீவர்தது மொழித்தும் நிருபியர் உட்டு
விளை முதல் உரைக்கும் விளையொடு தொகை விடு
அளையாறு பொலிவ ஆகுபெயர்க் கிளவி.

முதற்சொல் கூறுமாற்றால் சினையை அறியும் கிளவியும் (சொல்), சினைச்சொல் கூறுமாற்றால் முதலை அறியும் சொல் ஆம், பொருளின் பெயர் அது தோன்றிய நிலத்தின்மேல் கூறும் சொல்லும், பண்புப் பெயர் பண்புடைய பொருளை உணர்த்தும் சொல்லும், காரணப்பெயரால் காரியத்தைச் சொல்லுதலும், அன்மொழிப் பொருளிடத்து நின்ற இரு பெயரொட்டும், செய்யப்பட்ட பொருள்மேல் செய்தானைக் கூறலும் ஆகிய இவ்விலக்கணத்தை உடையன் ‘ஆகுபெயர் என்க. (எ-டு.) ‘கடுத்தின்றுன்’ என்பது, முதல் சினைமேல் வந்தது; இவ்வாறே பிறவற்றிற்கும் இயைத்துக் காண்க. 114

இரண்டு வேறுபாடுகள்

32. அவைதாம்

தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்
ஒயில் வழியால் பிறிதுபொருள் சுட்டலும்
அப்பண் பினவே நுவலும் காலை
வேற்றுமை மருங்கிள் போற்றல் வேண்டும்.

மேற்கூறப்பட்ட ஆகு பெயர், தத்தம் பொருளினை விட்டு நீங்காது தத்தம் பொருளை ஒத்த பொருளோடு சேர்தலும், தம் பொருட்கு இயைபில்லாத பிறிதொருபொருளைச் சுற்றி நிற்றலும் ஆகிய இரண்டு வேறுபாட்டினைப் போற்றி அறியப்படும். 115

அளவும் நிறையும் ஆகுபெயராகி கொள்ளப்படல்


33. அளவும் நிறையும் அவற்றெடு கொள்வது உளவின மொழிப் பொருள்துசீ ஞோரே.

அளவுப்பெயரையும் நிறைப்பெயரையும் ஆகுபெயராகக் கொள்ளும் இடமும் உடையன் என்று சொல்லுவர் புலவர். (எ-டு.) பதக்குத் தூணி என்னும் அளவுப்பெயர். இந்நெற்பதக்கு இந்நெற்றூணி என அளக்கப்பட்ட பொருள்மேல் ஆகுபெயராதல் காண்க. இப்படியே நிறைப்பெயரும் வரும். 116

அதற்குப் புறங்கட

34. கிளங்க அல்ல வேறுவிற தோன்றிலும் கிளங்க வற்றியவான் உணர்ந்தூர் கொள்வே.

மேற்சொல்லப்பட்டனவே அன்றி வேறு ஆகுபெயரிகள் இருக்குமானால், அவற்றையெல்லாம் மேற்கூறிய இலக்கணங்களால் உணர்ந்து கொள்க. (எ-டு.) யாழ் என்னும் கருவிப் பெயர் ‘யாழ் கேட்டான்’ என அவற்றானுகிய ஒன்றேயில் ஆகுபெயராய் வரும்; பிறவும் வருவன் காண்க. 117



4. விளி மரபு

[சொல்லா விளியின் ஏற்கும் முறையினைக் கூறுவது]

1. விளியின் இயல்பு

விளி என்ன வெளிப்பது

1. விளி எனப்படுப் பொள்ளும் பெயரோடு

தெளியித் தோன்றும் இயற்கைய என்ப.

'விளி' என்று சொல்லப்படுவன, தம்மை ஏற்கும் பெயரி ஞாடு விளங்குமாறு தோன்றும் தன்மையை உடையவென்று ஆசிரியர் சொல்லுவர். 'கொள்ளும் பெயரோ' டென்னே கொள்ளாப் பெயரும் உள் என்க. 118

2. அவ்வே

இவ்வெளி அறிதற்கு மெய்பெறக் கிளப்ப.

'விளி' கொள்ளும் பெயரும் விளிகொள்ளாப் பெயரும் இவை என்று மாணவனுக்கு விளங்குமாறு, இவ்வியலின்கண் பொருள்தோன்றுமாறு சொல்லுகின்றார். 119

2. உயர்தினைப்பெயர் விளியேற்றல்

விளியேற்கும் உயிர் ஈருகள்

3. அவைதாம்

இ உ. ஜி. ஓ. என்னும் இறுதி

அப்பால் ஈன்கே உயர்த்தினா மருங்கிள்

மெய்ப்பொருள் ஈட்டிய விளிகொள் பெயரீ.

சிறப்பாக எடுத்துச் சொல்லப்படுகின்ற பெயர்கள்தாம், இ உ. ஜி. ஓ. என்னும் நாள்கிளையும் இறுதியாகவுடைய பெயர் கள், உயர் தினையில், விளி ஏற்கும். (எ-டு.) 'சுடர்த்தொழ கேளாய்' (கவி-51) எனவும், 'சாத்தி' எனவும் வரும். 120

இசை ஒகார ஈருகள்

4. அவற்றும்

இ எ. கு. கு. கு. அப். கு. கு. ம்.

மேற்கூறிய நான்கு ஈற்றனுள் இகரம் ஈகாரமாகவும், ஒகாரம் ஆயாயும் சமூ திரிந்து விளியேற்கும். (எ-டு.) நம்பி டம்பீ என இகரம் ஈகாரமாயும், நங்கை நங்காய் என ஒகாரம் ஆயாயும் சமூதிரிந்து விளியேற்றன வரும். 121

ஒகார உகர சமூகள்

- ஓவும் உவ்வும் ஏயோடு சீவஜூம்.

ஒகார இறுதியும் உகர இறுதியும் ஏயோடு பொருந்தி விளியேற்கும். (எ-டு.) கோ, கோவே எனவும்; வேந்து வேந்தே எனவும் வரும். 122

உகரத்திற்குச் சிறப்பு விடு

- உகரம் தானே குற்றிய மூகங்.

மேற்கூறிய உகரமாலது குற்றியலுகரம் என்று அறிக்.

123

முடிடு கூறல்

- ஏனை உமிடே உயர்த்தினை மருங்கிள் தாம்பிளி கொள்ளா என்மனுர் புலவர்.

மேற்கூறிய நான்கு இறுதியும் அல்லாத உயிரீறுகள், டயர் திண்ணக்கண் விளியினைக் கொள்ளா என்று சொல்லுவர் புலவர். 124

அளபெடைப் பெயசி

- அளபெடை மிகூம் இங் இறுபியா் இயற்கைய ஆகும் செயற்கைய என்ப

இகர இறுதி அளபெடைப்பெயர், தன் அளவினும் மிக்கு உலித்து நிற்குமிடத்து, இகரம் ஈகாரமாகத் திரியாது, இயல் ராய் நின்றே விளியேற்கும். (எ-டு.) தொழிலிலி என வரும். 125

முறைப் பெயசி

- முறைப்பெய் மருங்கிள் ஜ என் இறுதி ஆவோடு வருதற்கு பரியவும் உகவே.

முறையை உணர்த்தும் பெயர்டத்து, ஆவேன்னுமினுதி முடிடு ஆயாகாது, ஆவேநோடு பொருந்தி வருதற்குசியஞ்சுவும் உள். (எ-டு.) அன்னை அன்ன எனவும், அந்தை அந்தா எனவும் வரும். 126

அவற்றுள், அன்னை விழி

- அன்னைக் கொள்ளில் இப்பிர்க்க யாதுந்.

இதுகாறும் கூறிவந்த நான்கிற்றுச் சொல்லும், அண்மையிடத்து, இயற்கையாய் விளியேற்கும். (எ-டு.) நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி என வரும். 127

விளியேற்கும் புள்ளி ஈருகள்

11. ஊரல்லை என்னும் அங்கான்கு என்ப புள்ளி இறுதி விளிகெள் பெயரே.

மெய்யீற்று உயர்திணப்பெயருள், எரல் என்னும் நான்கு புள்ளியையும் இறுதியாக உடைய சொற்களே விளியேற்கும் என்பர். 128

முடிபு

12. ஏனைப் புள்ளி ஈருவிளி கொள்ளா.

மேற்கூறிய நான்கும் அல்லாத ஏனைய மெய்யீற்றுப் பெயர்கள் விளியினைக் கொள்ளா. 129

அவற்றுள், ஏகர ஈரு

13. அவற்றுள்

அன்னள் இறுதி ஆவா கும்பே.

மேற்கூறியவற்றுள், ஏகரத்தை இறுதியாக உடைய அன் என்னும் ஏகர இறுதி, ஆலாய்த் திரிந்து விளியேற்கும். (எ-டு.) சோழன், சோழா என வரும். 130

அவற்றுள், அண்மை விவி

14. அண்மைச் சொல்லிற்கு அகரம் ஆகும்.

அண்மை விளிக்கண் அன் இறுதி, அகரம் ஆகும். (எ-டு.) துறைவன் துறைவ; ஊரன் ஊர என வரும். 131

‘ஆன்’ என்னும் இறுதி

15. ஆன்னள் இறுதி இபந்தக பாகும்.

‘ஆன்’ என்னும் ஏகர இறுதி, இயல்பாய் விளியேற்கும், (எ-டு.) சேரமான், மலையமான் என வரும். 132

விளியரல்லையும் பெயர்

16. ஒரூற்கிள் கூறும் ஆன்னள் இறுதி

ஆப கும்பீ விளிவிதி ஞா.

தொழிலால் ஒரு பொகுளைச் சொல்லும் ஆன் இறுதிப் பெயர், விளியிடத்து ஆயாம். (எ-டு.) எந்தான். வந்தாய் என்கிறும். 133

பண்புப் பெயர்

17. பண்புகொள் பெயரும் அதனேர் அற்றே.

‘ஆன்’ இறுதிப் பண்புகொள் பெயரும், ஆன் இறுதித் தொழிற்பெயரைப் போல ஆயாய் விளியேற்கும். (எ-டு.) ‘கரியான், கரியாய்’ என வரும். 134

அளபெடைப் பெயர்

18. அளபெடைப் பெயரீ அளபெடை இயல்.

‘ஆன்’ இறுதி அளபெடைப் பெயர், இகர இறுதி அளபெடைப் பெயரே போன்று, தன்னளவில்நீண்டு, இயல்பாய் நின்றே விளியேற்கும். (எ-டு.) ‘உழாஅஅன்’ எனவரும், 135

முறைப் பெயர்

19. முறைப்பெயர்க் கிளவி ஏமொடு வருமே.

ஏகர இறுதி முறைப்பெயர், ஏகாரம் பெற்று விளியேற்கும். (எ-டு.) ‘மகன், மகனே’ என வரும். 136

விளி ஏலாத ஏகர சமுகள்

20. தாள்ளள் பெயரும் கட்டிமுதல் பெயரும்
யாள்ளன் பெயரும் வினுவிள் பெயரும்
அன்றி அனைத்தும் விளிகொள் இலவே.

‘தான்’ என்னும் பெயரும், ‘அவன்’ ‘இவன்’ ‘உவன்’, என்னும் சுட்டினை முதலாக உடைய பெயரும், ‘யான்’ என்னும் பெயரும், ‘யாவன்’ என்னும் வினுப்பெயரும் ஆகிய இவை யாவும் ஏகர இறுதியே ஆயினும், விளியினை ஏற்கா. 137

ரகார ஈறு

21. ஆரும் அருவும் ஈசாடாடு சிவதும்.

‘ர’கர இறுதியுள், ‘ஆர்’ ‘அர்’ என நின்ற இரண்டும், இறுதியாய் நின்று விளிகொள்ளும். (எ-டு.) பார்ப்பார், பார்ப்பீர; கூத்தர், கூத்தீர் என வரும். 138

அதனிடத்தைத் தொழிற் பெயர்

22. தொழிற்பெயராயின் ரகாரம் வருதலும்
வழுக்கிள்ளு என்மனுர் வயங்கி போகிட.

ஆர், அர் என்னும் இரண்டு இறுதிக் தொழிற்பெயர்களும், ‘ஈர்’ வருதலே அன்றி, அதனிடு ‘ர’ வருதும் குறுக்காக கூடும் கூடும் கூடும் கூடும். 139

பண்புப் பெயர்

23. பண்புகொள் பெயரும் அதனே ரற்றே.

அவ் விரண்மற்றுப் பண்புகொள் பெயரும், அவ்விறுதித் தொழிற்பெயர் போல, ஈரோடு வருதலேயன்றிச் சிறு பான்மை ஈரோடு ஏகாரம் பெற்றும் விளிகொள்ளும். (எ-டு.) ‘கரியார், கரியீர், கரியீரே’ என வரும். 140

அளப்பெடப் பெயர்

24. அளப்பெடப் பெயரே அளப்பெட இயல்.

ரகர இறுதி அளப்பெடப்பெயர், னகர இறுதி அளப்பெடப்பெயரைப் போலவே தன் மாத்திரையின் மிக்கு ஒலிக்குமிடத்துத் திரியாது, இயல்பாய் நின்றே விளி கொள்ளும். (எ-டு.) சிறுஅஅர் என வரும். 141

ரகர சற்றுள் விளி ஏலாதவை

25. கட்டுமுதற் பெயரே முற்கிளங் தன்ன.

‘அலர்’ ‘இவர்’ ‘உவர்’ எனவரும் ரகர இறுதிச் கட்டுப் பெயர்கள், னகர இறுதிச் கட்டுப் பெயரே போன்று விளி கொள்ளா. 142

‘நீயிர்’ ‘யாவர்’ என்பன

26. நும்மின் திரிபெயர் வினுவின் பெயரென்று

அம்முறை இரண்டும் அவற்றியல்பு இயலும்.

நும்மின் திரிபாகிய ‘நீயிர்’ என்னும் பெயரும், ‘யாவர்’ என்னும் வினுப்பெயரும் ஆகிய இரண்டும், முற்கூறிய கட்டுப் பெயரைப் போலவே விளிகொள்ளா. 143

ஏகர ஏகர ஈறு

27. எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே

நின்ற ஈற்றுயல் கீட்டடி வேள்ளும்.

இதுகாறும் கூருது வந்த ஏகரம் ஏகரம் என்னும் இரண்டு மெய்யையும் இறுதியாக உடைய பெயர், ஈற்றின் அயல் எழுத்து நீண்டு விளிகொள்ளும். (எ-டு.) ‘குரிசில், குரிசில்; மக்கள், மக்காள் என வரும். 144

அயல் நெடி காவினி

28. அயல்வை காவின் கிபற்கை ஆகும்.

சுற்றின் அயலெழுத்து நெட்டெழுத்தாயின், இயல்பாய் விளிகொள்ளும். (எ-டு.) பெண்பால், கோமான் என வரும்.

145

எகர சுற்று விளைப்பெயரும் பண்டப் பெயரும்

29. விளைபிலும் பண்பிலும்

விளையத் தோன்றும் ஆள்ளன் இறுதி
ஆப்பு கும்மே விளிவயின் ஆள்.

விளையினிடத்தும் பண்பினிடத்தும் வரும். ‘ஆள்’ என் னும் இறுதியை உடைய பெயர், இயல்பாகாது ‘ஆயாய்’விளி ஏற்கும். (எ-டு.) நின்றுள் நின்றுய எனவும்; கரியான் கரியாய் எனவும் வரும்.

146

முறைப் பெயர்

30. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல்.

எகர இறுதி முறைப்பெயர், எகர இறுதி முறைப் பெய ரைப்போல ஏகாரம் பெற்று விளிகொள்ளும். (எ-டு.) மகள், மகளே என வரும். டூக்ஸ் - டூக்ஸே; 147

எகர இறுதியுள் விளி ஏலா தவை

31. கட்டுமுதற் பெயரும் வினுவின் பெயரும்

முற்கிணங்கு அங்கை என்மலை புலவர்.

‘அவள்’ ‘இவள்’ ‘உவள்’ என்னும் எகார இறுதிச்சுட்டுப் பெயரும், ‘யாவள்’ என்னும் வினுப்பெயரும் முற்கூறிய சுட்டுப்பெயரும் வினுப்பெயரும்போல விளிகொள்ளா. 148

அளபெடைப் பெயர்

32. அளபெடைப் பெயரே அளபெடை இயல்.

லகர எகர அளபெடைப்பெயர்கள் முன்கூறப்பட்ட அளபெடைப் பெயர்போல, அளவ நின்டு இயல்பாய் விளி கொள்ளும். (எ-டு.) மாஅஅல், கோஒஹன் என வரும். 149

3. விடவுப்பெயர் விளியேந்துமாறு

33. சிங்கத் திறுதி அஃறிசோ விடவுப்பெயர்

விடங்கிய கௌறிய விளிக்கும் காலை.

இதுகாறும் விளிகொள்ளும் என்ற கூறப்பட்ட உயிர்ய புள்ளியிறு ஆகிய எட்டிளையும் இறுதியாக உடைய அஃறிசோக் கண் வரும் பொதுப்பெயர்; மேற்கூறியதாறே விளி ஏற்கும்.

150

(எ-டு.) சாத்தி, சாத்தி எனவும்; மக்கள், மக்காள் எனவும் வருவன்போன்று வரும். 150

4. அஃறினைப்பெயர் விளியேற்றல்

34. புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய

அஃறினை மருங்விள் எல்லாப் பெயரும்

விளிவிளை பெறுஷம் காலம் தோன்றில்

தெளிவிலை உடைய ஏகாரம் வரலே.

மெய்யீறும் உயிரீறும் ஆகிய அஃறினைப்பெயர் எல்லாம் விளியேற்கும் காலம் உண்டாகுமிடத்து, ஏகாரம் பெற்றே வருமென்பதாம். (எ-டு.) மரம், மரமே; அணில், அணிலே; நரி, நரியே என்பன்போன்று வரும். 151

5. புறனடை

மூவகையினும் சேய்மை விளி

35. உள்ளாப் பட்ட எல்லாப் பெயரும்

அளபிறங் தனவே விளிக்கும் காலைக்

சேய்மையின் இசைக்கும் வழக்கத் தாள்.

உயர்த்தினையிடத்தும் அஃறினையிடத்தும் விளியேற்பன வாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெயரும், விளியேற்கும் காலத்துத், தூரத்திடத்து ஒலிக்கும் வழக்கத்திடத்துத் தத்தம் ஒலியளவில் மிக்கு ஒலிப்பனவாம். (எ-டு.) ‘நம்பிடு, சாத்தாஅ’ என வரும். 152

அம்ம என்னும் இடைச்சொல் விளி

36. அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்

அம்முறைப் பெயரொடு சிவனு தாயினும்

விளியொடு கொங்ப தெளியு மோரே.

‘அம்ம’ என்னும் அசைச்சொல்லினது நீட்டம், விளிப் பெயருடன் வாராது இடைச்சொல்லுடன் வரினும், விளியாகக் கொள்ளவர் அறிவோர். (எ-டு.) அம்மா சாத்தா என வரும். 153

உயர்த்தினைப் பொருள் விளி ஏற்காதலை

37. நூது எரை அவைழுதல் ஆகித்

உயர்த்தினைப் பொருள் விளி ஏற்காதலை

அன்ன பிறவும் பெயர்விலை வரினே
இன்கம் வேண்டும் விளிபொடு கொள்ளலே.

‘த’ ‘ந’ ‘நு’ என்னும் உயிர்மெய்யையும், ‘எ’ என்னும் உயிரையும் முதலாக உடையதாய், ஒருவனது உரிமைப் பொருளைக் குறித்து நின்ற ‘ன ர எ’ என்னும் மூன்று மெய் யினையும் இறுதியாக உடைய சொற்களும், அவைபோன்ற மற்றையையும் ஆகிய பெயர்ச்சொல் வருமாயின் விளியுடன் சேர்தல் இல்லை. (எ-டு.) தமன் தமர் தமள், ந மன் நமர் நமள், நுமன் நுமர் நுமள், எமன் எமர் எமள் எனவும், தம்மான் தம்மார் தம்மாள். நம்மான் நம்மார் நம்மாள், நும்மான் நும்மார் நும்மாள், எம்மான் எம்மார் எம்மாள் எனவும் வரும். ‘அன்ன பிறவும்’ என்றதனால், மற்றையான் மற்றையார் மற்றையாள் எனவும், பிறன் பிறர் பிறள் எனவும் வரும்.

5. பெயரியல்

[பெயர்ச் சொல்லின் இலக்கணம்]

1. சொற்களின் இயல்பு

பொருள் குறித்தல்

1. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் இடைச் சொல்லும் உரிச்சொல்லுமாகிய எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே; பொருள் குறியாது அவை நில்லா. 155

சொல்லும் பொருளும்

2. பொருள்கை தெரிதலும் சொன்கை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மறூர் புலவர்.

தன்னின் வெருகிய பொருள் அறியப்படுதலும், பொருளறியப்படாது அச் சொல் தானே அறியப்படுதலும், இரண்டும் சொல்லான் ஆகுமென்று புலவர் கூறுவர். (எ-டு.) ‘வந்தான்’ என்பது பொருளுணர்த்தியலாறும், ‘கடியென்கிளவி’ என்பது ‘சொல்லுணர்த்தியலாறும்’ காண்க. 156

குறிப்பும் வெளிப்படையும்

3. தெரிபுவேறு விளையலும் குறிப்பில் தோன்றலும்
கிருபாற்று என்ப பொருள்கை நினையே.

மேற்கூறப்பட்ட பொருள்கை தெரிதல், சொன்மாத் திரத்தான் விளங்கி வேறுநிற்றலுண், சொன்மாத்திரத்தால் தோன்றுத சொல்லோடு கூடிய குறிப்பால் தோன்றலும்என் இரண்டு கூற்றை உடையதாம் என்பர். (எ-டு.) அவன் இவன் உவன், வந்தான் சென்றுள் என்றலழிப் பொருள் தெரிபு வேறுநிற்றன. ‘ஒருவர் வந்தார்’ என்றலழி, ஆண்பால் பெண்பால் என்பதும் குறிப்பால் தோன்றின. 157

சொற்களின் பகுப்பு

4. சொற்களைப் படிப் பொருள் விளையலுறு
புலவர் தெளப் புதித்து பூடுவர்;

‘சொல்’ என்று சொல்லப்படுவன பெயர்ச்சொல்லும் விளைச்சொல்லும் என்று இரண்டுவகைப்படும் என்பர் அறிந்தோர்.

158

இடைச்சொல் உரிச்சொல்

5. இடைச்சொற்கிளவியும் உரிச்சொற்கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்து தோன்றுவனவாம்.

159

2. பெயர்ச்சொல்

பெயர்ச்சொலின் இலக்கணம்

6. அவற்றுள்,
பேயரெப் படுபவை தெரியும் காலீ
உம்தினைக்கு உரிமையும் அஃறினைக்கு உரிமையும்
அழிரு தினைக்கும் ஒரள்ள உரிமையும்
அம்மு வருபின தோன்ற வாரே.
மேற்கூறப்பட்ட சொற்களுள், பெயர்ச்சொற்கள் உயர்தினைக் கண் வருவனவும், அஃறினைக்கண் வருவனவும், விரவுத் (பொது) தினைக்கண் வருவனவும் என முன்று வகைப்படும், தோன்றுமிடத்து என்பதாம்.

160

இருதினை ஜம்பாற்கும் உரியன்

7. இருதினைப் பிரிந்த ஜம்பாற் கிளவிக்கும்
உரிபவை உரிய பெயர்வழி ஞா.
இருதினையாகப் பிரிந்த ஜந்து பால் சொற்களுக்கும், பெயரிடத்து உரிய பொருள் உரியனவாம்.

161

3. உயர்தினைப் பெயர்கள்

8. அவ்வழி,
அவ்விவன் உவன்ளன வருடம் பெயரும்
அவ்விவன் உவன்ளன வருடம் பெயரும்
அவ்விவன் உவன்ளன வருடம் பெயரும்
யான்யாம் ஸம்ளன வருடம் பெயரும்
யாவன் யாவன் யாவன் வருடம்
அவ்விள் மூக்கிழுடு அவ்விள் மூக்கிழுடு

‘அவன்’ என்னும் சொல் முதலாக, ‘யானா’ என்னும் சொல் இறுதியாகக் கூறப்பட்ட பதினைந்து பெயரும், பாலைத் தெளிவாக உணர்த்திநிற்கும் உயர்தினைப் பெயர்களாம்.

162

9. ஆண்மை அடுத்த மகள்ளன் கிளவியும்
பெண்மை அடுத்த மகள்ளன் கிளவியும்
பெண்மை அடுத்த இகர இறுதியும்
நஷ்டர்க்கு வருடம் இகர ஜ காரமும்
முறைமை கட்டா மகனும் மகனும்
மாங்தர் மக்கள் என்னும் பெயரும்
ஆடு மகடு ஆயிரு பெயரும்
கட்டு முதலாவிய அன்னும் ஆனும்
அவை முதலாவிய பெண்டுளன் கிளவியும்
ஒப்பொடு வருடம் கிளவியாடு தொகைகு
அப்பதி கோர்த்தும் அவற்றே ரன்ன.

ஆண்மகன், பெண்மகன், பெண்டாட்டி, நம்பி, நங்கை,
மகன், மகள், மாந்தர், மக்கள், ஆடு, மகடு, அவ்வாளன்,
அம்மாட்டான், அப்பெண்டு, பொன்னன்னைன் என்னும் இப்
பதினைந்தும் அத்தன்மையாகவே பாலை வெளிப்படையாக
உணர்த்தும் உயர்தினைப் பெயர்களாம்.

163

10. எல்லாரும் என்னும் பெயர்விளைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்விளைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகளைன் கிளவியும்
அன்ன இயல் என்யஞ்சு புலவர்.

எல்லாரும், எல்லீரும், பெண்மகன் என்னும் மூன்று
பெயர்களும் மேற்கூறியன போன்று பாலுணர்த்தும் உயர்
தினைப் பெயர்களாம்.

164

11. விலைப்பெயர் குழப்பெயர் குழுவின் பெயரே
விலைப்பெயர் உடைப்பெயர் பண்புகளை பெயரே
முதலோர்க் குறித்த முறைகளைப் பெயரே,
மதிலோர்க் குறித்த விலைகளைப் பெயரே
கட்டுவரு வழங்கின் ஆயர் பெயரே
விலை விலைகளும் என்னவியற் பெயரே,
விலை விலைகளும் அவற்றியற் கிளவியு.

‘சோழியன்’ போன்ற நிலப்பெயரும், ‘மணியமான்’ போன்ற குடிப்பெயரும், ‘அவையத்தார்’ போன்ற குழுவின் பெயரும், ‘சொல்லார்’ போன்ற விணைப்பெயரும், ‘வெற்பன்’ போன்ற உடைப்பெயரும், ‘கரியான்’ போன்ற பண்புகொள் பெயரும், ‘பெருங்கையர்’ போன்ற சிணைநிலைப் பெயரும், ‘ஆயர்’ போன்ற திணைநிலைப் பெயரும், ‘பட்டிபுத்திரர்’ போன்ற ஆடியற்பெயரும், ‘ஒருவர்’ முதலிய எண்ணியற் பெயரும் ஆகிய எல்லாம் பால் தெளியுமாறு வரும் உயர் திணைப் பெயர்களாம்.

165

ஏற்றுக்கொண்டு

12. அன்ன பிறவும் உயர்த்தினா மருங்கிள்
பன்மையும் ஒருமையும் பாஸ்ரி வங்த
என்ன பெயரும் அத்தினை வல்வே.

மேற்கூறப்பட்டன போன்றவான பிற பெயர்களும், உயர்த்திணையிடத்துப் பன்மையாகவும் ஒருமையாகவும் பாஸ்ரி உணர்த்திலரும் எல்லாப் பெயரும், உயர்த்திணைப் பெயராம்.

4. அஃறிணைப் பெயர்கள்

13. ஆதுகிது உதூள வருஷம் பெயரும்
அவைமுத ளாகிய ஆய்தப் பெயரும்
அவைகிலை உவைள வருஷம் பெயரும்
யாதுயா யாவை என்ஜும் பெயரும்
ஆவயின் மூன்றோடு அப்பதி கீர்த்தும்
பாஸ்ரி வங்த அஃறிணைப் பெயரே.

அது இது உது என வருஷம் பெயரும், அஃது இஃது உஃது என வருஷம் பெயரும், அவை இவை உவை என வருஷம் பெயரும், அவ் இவ் உவ் என வருஷம் பெயரும், யாது யா யாவை என வருஷம் பெயரும், ஆகிய இப்பதினைந்து பெயர்களும், பால்விளங்குமாறு வருகின்ற அஃறிணைப் பெயர்களாமே.

167

14. மால புஷ்டி என்ஜும் பெயரும்
உத்து இஷ்ட என்ஜும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்புப்பெயர்க் கிளவும்
இளைந்தெளக் கிளக்கும் என்ஜும்கும் பெயரும்
உப்பின் ஆகிய பெயர்களை உண்டார்
அப்பால் ஒன்பதும் அங்குது கிளக்கு.

பல்வ பல சில உள்ள இல்ல என்பனவும், ‘வருவது’ போன்ற வினைப்பெயரும், ‘கரியது’ போன்ற பண்புகளாள் பெயரும், ‘பத்து’ என்பதுபோன்ற எண்ணுப் பெயரும், ‘பொன்னன்னது’ போன்ற ஒப்புப்பெயரும் ஆகிய ஒன்பது பெயரும், பாலுணர்த்தி நிற்கும் அஃறினைப்பெயர்களாம். 168

15. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயர்

கொள்வழி உடைய பலவறி சொற்கே.

‘கள்’ என்னும் விகுதியுடன் சேர்தற்குரிய தன்மையை உடைய இயற்பெயர்கள், அவற்றுடன் சேர்ந்தவிடத்துப் பலவறி சொல்லாம். (எ-டு.) குதிரை என்னும் இயற்பெயர் ‘கள்’ஆடன் சேர்ந்து, குதிரைகள் என நின்றலவழிப் பண்மை விளக்கலிற் பலவறி சொல்லாயிற்ற.

(169)

ஏற்றுக்கொடு

16. அங்க பிறவும் அஃறினை மருங்கில்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
எங்க பெயரும் அத்தினை யவ்வே.

மேற்கூறப்பட்ட பெயர்போன்ற பிற பெயர்களும், அஃறினையிடத்துப் பண்மையும் ஒருமையுமாகிய பால் விளங்குமாறு வருகின்ற எல்லாப் பெயரும், அஃறினைக்கு உரியவாம். இதனாற் குறிக்கப்பெறுவன் பிறிது, பிற; மற்றை யது, மற்றையன்; பல்லலை, சில்லலை; உள்ளது, இல்லது; உள்ளன, இல்லன என்னுந் தொடக்கத்தன.

170

விகுதியீன்றிப் பாலுணர்த்தல்

17. தெரிவிலை உடைய அஃறினை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.

தெளிவாக உணரப்படுகின்ற அஃறினை இயற்பெயர், பன்மை விகுதியுடன் புனராது, அதற்குரிய வினையோடு வருமிடத்து, ஒருமை பண்மையை உணர்த்தும். (எ-டு.) குதிரை வந்தது, குதிரை வந்தன என வினையாற் பால்விளங்கிறறு.

171

ஏ. விரவுப் பெயர்கள்

18. விரவிலை கொற்றுக் கொள்க வரிகையில்
ஏவுவூடு மூடும் கேளவீ பெயரும்
ஏவுவூடு காலாத் தாமும் காலின்
ஏவுவூடு அல்லது பால்வெடுப் பெயவே.

இரண்டு திணைக்கும் ஒத்த உரிமையுடைய எல்லாப் பெயரும், உயர்திணைத்தகன் அத் திணைப்பெயராயும், அவற்றினைக்கண் அத் திணைப்பெயராயும் வேறுபடுகின்ற பொதுப்பெயரெல்லாம், ஆராயுமிடத்துத் தத்தம் மரபினை யுடைய விளையுடன் பொருந்தியல்லது திணை விளங்கு மாறில்லை. (எ-டி.) சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது என வந்தவாறு காண்க. 172

19. விகூட்டின்ற பள்ளவரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மாபின விளைவியுள்ள.

நிகழ்காலத்திடத்து வருகின்ற பால்வரை கிளவியால், உயர்திணை ஒருமைப்பால் தோன்றலும் உரித்து; அப்பால் தோன்றுவதற்கு ஏற்ற விளையிடத்து. (எ-டி.) ‘சாத்தி மாவரைக்கும்’ என்பதில், சாத்தி என்பது பொதுப்பெயராயினும், விளையால் உயர்திணை ஒருமைப்பால் விளங்கினமை காண்க. 173

தொகையும் வகையும்

20. இயற்பெயர் சிளைப்பெயர் சிளைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லாம் கீஸிர் கீஸெக் கிளங்கு
சொல்லிய ஆல்ல பிறவும் ஆ அங்கு
அன்னவை தோன்றின் அவற்றெடுக்கொள்ளே.

இயற்பெயர் முதலாக நீ என்பது இறுதியாகக் கூறப் பட்ட பெயர்களும், இவைபோன்ற பிறவும், விரவுப்பெயர்களாம் (பொதுப் பெயர்களாம்). 174

விரவுப்பெயர் விரி

21. அவற்றுள்,
ஊன்கீ இயற்பெயர் ஊன்கீ சிளைப்பெயர்
ஊன்கென மொழிமூர் சிளைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்பீ
ஏளைப் பெயரீ தத்தம் மாயின்.
மேலே கூறிய விரவுப்பெயர்கள் இயற்பெயர் சிளைக் கெயர் சூசிளைமுதற்பெயர் ஆகிய ஒல்லோன்றும் நாள்காம்; முறையை உணர்த்தும் பெயர் இரண்டாம். ஏனைய பெயர்கள் ஒவ்வொன்றும். 175

இயற் பெயர்

22. அவைதாம்,

பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பள்ளமை இயற்பெயர் ஒருமை இயற்பெயரென்று
அங்ஙாள்கு என்ப இயற்பெயர் விளையே.

இயற்பெயர் பெண்மை இயற்பெயர் முதலாகச் சொல்
லப்பட்ட நான்குமாம். 176

சினைப் பெயர்

23. பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பள்ளமைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயரென்று
அங்ஙாள்கு என்ப சினைப்பெயர் விளையே.

சினைப்பெயர், பெண்மைச் சினைப்பெயர் முதலாகச்
சொல்லப்பட்ட நான்குமாம், 177

சினை முதற் பெயர்

24. பெண்மை கட்டிய சினைமுதற் பெயரே
ஆண்மை கட்டிய சினைமுதற் பெயரே
பள்ளமை கட்டிய சினைமுதற் பெயரே
ஒருமை கட்டிய சினைமுதற் பெயரென்று
அங்ஙாள்கு என்ப சினைமுதற் பெயரே.

சினை முதற் பெயர், பெண்மை கட்டிய சினைமுதற் பெயர்
முதலாகச் சொல்லப்பட்ட நான்கு வகையுமாம். 178

முறைப் பெயர்

25. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென்று
ஆழிங்காடு என்ப முறைப்பெயர் விளையே.

முறைப்பெயர், ஆண்மை முறைப்பெயர் பெண்மை
முறைப்பெயர் என்னும் இரண்டு வகையுமாம். 179

பெண்மை கட்டிய பெயர்

26. பெண்மை கட்டிய எங்காப் பெயரும்
ஒன்றற்குழி ஒருத்திக்குழி ஒன்றிய விளையே.

பெண்மைபற்றி வரும் இயற்பெயர் முதலாகிய நான்கு
பெயரும், அம்மினைப் பெண் ஒன்றற்கும், உயர் தினைப்
பெண் ஒருத்திக்குழி உயிர் என்பதாம். (எடு.) சாத்திவந்தது;
ஏதும் ஒந்தாள் என்பதன் போன்று வரும். 180

ஆண்மை சட்டிய பெயர்

27. ஆண்மை சட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய விளையீ.

ஆண்மை பற்றில்லரும் இயற்பெயர் முதலாகிய நான்கு பெயரும், அஃறினை ஆண் ஒன்றற்கும், உயர்தினை ஆண் ஒருவனுக்கும் உரியனவாம். (எ-டு.) சாத்தன் வந்தது; சாத்தி வந்தாள் என்பனபோன்று வரும். 181

பன்மை சட்டிய பெயர்

28. பன்மை சட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவீவு ஒருவர் என்னும்
என்றிப் பாற்கும் ஓரள் எவ்வே.

பன்மைப்பொருளோச் சட்டிலருகின்ற எல்லாப்பெயரும், அஃறினை ஒருமைக்கும் அஃறினைப் பன்மைக்கும் உயர்தினைப் பன்மைக்கும் என்னும் மூன்றுபாலுக்கும் உரியனவாம். (எ-டு.) யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள் என வரும். எல்லாம் என்பது இயற்பெயர், சினைப்பெயர், சினை முதற்பெயர் ஆகியவை. 182

ஒருமை சட்டிய பெயர்

29. ஒருமை சட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய விளையீ,

ஒருமைப்பொருளோச் சட்டிலருகின்ற எல்லாப் பெயரும் அஃறினை ஒன்றற்கும், உயர்தினை ஒருமைக்கும் உரியனவாம். (எ-டு.) கோதை வந்தது, கோதை வந்தாள், கோதை வந்தான் என வரும். 183

‘தாம்’ என்னும் பெயர்

30. தாம்ளன் கிளவி பன்மைக்கு உரித்தே.

‘தாம்’ என்னும் பெயர் இருதினையிடத்துப் பன்மைப் பாலுக்கு உரியது. (எ-டு.) தாம் வந்தார், தாம் வந்தாள், தாம் வந்தது என வரும். 184

‘தான்’ என்னும் பெயர்

31. தான்ளன் கிளவி ஒருமைக்கு உரித்தே

‘தான்’ என்னும் பெயர் இருத்தி கிளையிடத்தும் ஒருமைப்பாலுக்கு உரியது. (எ-டு.) தான் வந்தார், தான் வந்தாள், தான் வந்தது என வரும். 185

'எல்லாம்' என்னும் பெயர்

32. எல்லாம் என்னும் பெயர்விளைக் கிளவி

பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.

'எல்லாம்' என்னும் பெயர், இரண்டு திணையிடத்தும் பன்மைப் பொருளை உணர்த்தி நிற்கும். (எ-டு.) எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தார், எல்லாம் வந்தன என வரும்.

186

33. தன்னு சூறுத்த பன்மைக் கல்லது

பூர்த்திணை மருங்கின் ஆக்கம் இல்லை.

'எல்லாம்' என்னுஞ் சொல், உயர்திணையிடத்து வருங்கால், தன்மைப் பன்மைக்கு வருதல்லது, முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் வாராது என்பதாம்.

187

நீயிர், நீ என்பன

34. நீயிர் நீயோ வருங்க கிளவி

பால்தெரி பிலவீ டட்டுமொழிப் பொருள்.

'நீயிர்', 'நீ' என்னும் இரண்டு சொல்லும், திணை விளங்கு மாறு நில்லா; இருதிணையினையும் ஒருங்கே உணர்த்தும் பொருளையுடையன. (எ-டு.) நீயிர் வந்தீர், நீ வந்தாய் என வரும்.

188

35. அவற்றுள்.

கீயென் கிளவி ஒருமைக்கு உரித்தே.

மேற்கூறிய இரண்டனுள், 'நீ' என்னும் பெயர் ஒருமைப் பொருளையுணர்த்தும். (எ-டு.) நீ வந்தாய் என வரும்.

189

36. ஓளைக் கிளவி பன்மைக்கு உரித்தே.

'நீயிர்' என்னும் பெயர் பன்மைக்கு உரித்து என்பதாம். (எ-டு.) நீயிர் வந்தீர் என வரும்.

190

ஒருவர் என்னுஞ் சொல்

37. ஒருவர் என்னும் பெயர்விளைக் கிளவி

‘ஒருவர்க்கும் உரித்தே தெரியும் காலை.

'ஒருவர்' என்னும் பெயர்க்கொல், உயர்திணை ஆண் பெயர்களைக் குறிக்கும் ஒருவர் ஒருத்தி என்னும் இரண்டு பொறும் பொதுவாய் வரும். (எ-டு.) ஒருவர் வந்தார் என்பது இப்பாத்தும் பொதுவாய் நின்றவாறு காலை,

191

38. தன்மை கட்டுள் பார்வைக்கு ஏற்றும்.

'ஒருவர்' என்னும் பெயரின் தன்மையை அறியின், அது ஒருமைப் பெயராக வருமாயினும், பன்மைச் சொல்லாகவே வைத்துக் காணப்படும். (எ-டி.) ஒருவர் வந்தார், ஒருவர் அவர் என வரும். 192

39. இள்ள பெய்தே இவையோல் வேள்ளுள்

முன்னாம் சேர்த்தி முறையின் உணர்தல்.

இதுவரையிலும் கூறிய 'நீயிர்', 'நீ', 'ஒருவர்' என்னும் மூன்று பெயர்களும், இன்ன பாலையுணர்த்தும் பெயர் என்று அறிய வேண்டுமாயின், சொல்லுவானது குறிப்புடன் சேர்த்து முறைமையாக உணர்தல் வேண்டும். 193

பால்திரிந்த பெயரின் விளைமுடிபு

40. மகடூட் மருங்கில் பால்திரி விளை

மகடூட் இயற்கை தொழில்வரி ஞா.

பெண்மைப் பொருளிடத்துப் பால்திரிந்து வருகின்ற 'பெண்மகன்' என்னும் பெயர், விளைகொள்ளுமிடத்துப் பெண்மைக்குரிய விளையினைக் கொள்ளும். (எ-டி.) பெண் மகன் வந்தான் என வரும். 194

பெயரிறு திரிதல்

41. ஆவோ வாகும் பெயரு மாருளவே

ஆயிடன் அறிதல் செய்யு ஞுள்ளே.

ஆகாரம் ஒகாரமாகத் திரியும் இடமும் உள்ளன; அங்ஙனம் திரியும் இடம் செய்யுள்ள என அறிதல்வேண்டும். (எ-டி.) 'கழனி நல்லூர் மகிழ்ந்தர்க் கென்னிமூடு நெகிழிப் பருலரல் செப்பா தோடே' என்னும் அடிகளின் இறுதிச்சிருள் ஆகாரம் ஒகாரமாயின வாறு காண்க. 195

உயர் தினை சமூ அயைந்த விரவுப் பெயர்கள்

42. இறைச்சிப் பொருள்வளிக் கெய்யுடுப் பிள்ளும்

இயற்பெயர்க் கிளவி உயர்தினை கட்டா

கிளத்துவழி மருங்கில் தோன்றும் ஆய.

செய்யுளில் கருப்பொருள்மேல் சொங்கப்படும் இருளுடு திரைக்கும் உரிய பெயர் உயர்தினை கட்டாது. அதைப் பிளத்தித் தீ அஃறினைப் பொருளால் இழுக்கி விடுவதாக,

(எ-டு.) ‘கடுவன் முதுமகன் கல்லா மூவற்கு
வதுவையெர்ந்த வன்பறழ்க் குமரி’
என்புழிக் கடுவன், மூலன், குமரி என்பன அஃறினை உணர்த்
தியவாறு காணக. 19

43. தினைபொடு பழகிய பெயர்கள் கட்டடே.

கருப்பொருளை உணர்த்துகின்ற பொதுப்பெயர், உயா
தினையை உணர்த்தாது அஃறினை உணர்த்துவது, அந்தந்தத்
தினைக்கு உரியலாய் வழங்கிவருகின்ற பெயர் அல்லாத
விடத்து என்பதாம். (எ-டு.) ‘செருமிகு மொய்ம்பிற் கூரவேறு
காளை’ என்பதில், ‘காளை’ என்பது உயர்தினை உணர்த்திய
வாறு அறிக. 19’

6. வினையியல்

[வினைச்சொல்லின் இலக்கணம்]

1. வினைச்சொல்லின் பொதுவியல்பு

வினையின் விளக்கம்

1. வினையைப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலுக் காலமொடு தோன்றும்.

வினையாவது, வேற்றுமை ஏற்காது, ஆராயுமிடத்துக் காலத்தைக் காட்டி நிற்கும் சொல்லாம். (எ-டு.) ‘உண்டான் கரியன்’ என வேற்றுமை கொள்ளாது காலத்துடன் வந்தது காண்க. 198

மூவகை காலம்

2. கால் தாமே மூன்றெள மொழிப.

முதல் நூற்பாவில் கூறப்பட்ட ‘காலம்’ என்பது மூன்று என்று சொல்லுவர் புலவர். 199

பெயர் முதலியன்

3. இறப்பின் நிகழ்வின் எதிர்விள் என்று
அம்முக் காலமும் குறிப்பொடும் கொள்கூடும்
மெய்விலை புடைய தோன்ற வரே.

இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் அம் மூன்று காலமும் வினைச்சொற்கள் தோன்றும் நெறியிடத்துக் குறிப்பு வினை யுடனும் பொருந்தும் உண்மைத்தன்மையை உடைய. (எ-டு.) உண்டான், உண்ணு நின்றுன், உன்பான் என வரும். இறப்பாவது, தொழிலது கழிவு; நிகழ்வாவது, தொழில் தொடர்கப்பட்டு முற்றுப்பெறுத நிலைமை; எதிர்வாலது, தொழில் பிறவாமை. 200

வினைச்சொற்களின் வகை

4. குறிப்பிலும் வினையிலும் கெறிப்பட்ட தேவைக்கிழமை வாலமொடு வருவதும் வினைச்சொற் களிலும்,

யயர்தினைக் குரிமையும் அஃறினைக் குரிமையும்

ஆபிரு தினைக்கும் ஓரள்ள உரிமையும்

அங்கு வருபின தோன்ற ஸாரே.

குறிப்புப் பொருளிடத்தும் வினைப்பொருளிடத்தும் தோன்றிக் காலத்துடன் வரும் எல்லா வினைச்சொற்களும், தோன்றுமிடத்து உயர்தினைக்குரியனவாயும், அஃறினைக் குரியனவாயும், இரண்டு தினைக்கும் ஒத்த உரிமையுடையனவாயும், ஆக மூன்று பகுதியினவாம். (எ-டி.) உண்டான், கரியன்; சென்றது, செய்யது; வந்தனை, வெளியை எனவரும்.

201

2. உயர்தினை வினைகள்

தன்மைப்பன்மை வினைமுற்று

5. அவைதாம்.

அங்கும் எங்கள் என்னும் கிளவியும்

உம்பொடு வருஷம் கடதற என்னும்

அங்காற் கிளவியொடு ஆபேன் கிளவியும்

பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.

உயர்தினை வினைகளுள், 'அம்' 'ஆம்' 'எம்' 'ஏம்' என்னும் நான்கிறறுச் சொல்லும், 'கும்' 'டும்' 'தும்' 'றும்' என்னும் நான்கிறறுச் சொல்லும் ஆகிய எட்டும், தன்மைப் பன்மை உணர்த்தும் சொற்களாம். (எ-டி.) அஞ்சினம், அஞ்சினும், அஞ்சிஜெம், அஞ்சிஜெம் எனவும்; உண்கும், உண்டும், வருதும், சேறும் எனவும் வருமாறு காண்க.

202

தன்மை ஒருமை வினைமுற்று

6. கடதற வென்னும்

அங்காற்கு உரைத் துன்றிய லுகாபொடு

எங்கள் அங்கள் வருஷம் ஏழும்

தன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.

குடுது ரு என்னும் நான்கு ஈற்றவாய் சொல்லுடன், என் சீன் அல் என்னும் மூன்றும் கூடிலருகின்ற ஏழும் தன்மை ஒருமை யனாற்தும் சொல்லாம். (எ-டி.) உண்கு, உண்டு, வருது, சேறு, உண்டுண்க, கண்டேன், உண்பல் எனவாயும்; இவை பிரிவா எனப்படுத்தாது தன்மையை உண்டுண்க.

203

'செய்கு' என்னும் வாய்ப்பாட்டு விளை

7. அவற்றுள்,

செய்குளன் விளவி விளையொடு முடியினும்
அவ்யியல் திரியாது என்மனூர் புலவர்.

மேற்கூறிய தன்மை ஒருமைச்சொல் ஏழனுள், 'செய்கு என்னுஞ் சொல் விளையுடன் முடியுமாயினும், தன்னுடைய முற்றுதல் ஆகிய தன்மையில் நின்றும் மாறுபடாது. (எ-டு.) 'காண்கு வந்தேன்' என வரும்.

204

படர்க்கை ஒருமை விளைமுற்று

8. அன்னுள் அன்னும் நான்கும்

ஒருவர் மருங்கிள் படர்க்கைச் சொல்லே.

அன், ஆன், அள், ஆள் என்னும் நான்கு சொல்லும் உயர்தினை ஒருமையை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். (எ-டு.) உண்டனன், உண்டான்; உண்டனள், உண்டாள், உண்ப என வரும்.

205

படர்க்கைப் பன்மை விளைமுற்று

9. அர்தூர் பளை வருடம் மூன்றும்

பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.

அர், ஆர், ப என்னும் மூன்று இறுதியையும் உடையன வாய் வரும் மூன்று சொல்லும், பன்மையுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். (எ-டு.) உண்டனர், உண்டார், உண்ப என வரும்.

206

'செய்மார்' என்னும் வாய்ப்பாட்டு விளை

10. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை

காலக் கிளவியொடு முடியும் என்ப.

'மார்' இறுதிச் சொல்லும், விளைகொண்டு, முடியுமிடத் துப் பன்மை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். (எ-டு.) என்னுமார் வந்தார், கொண்மார் வந்தார் என வரும்.

207

உயர்தினைக்கு உரிய விளைமுற்றுக்கள்

11. பன்மையும் ஒருமையும் பாலறி வங்கி

அங்கை கீங்கும் மூன்றாங்கி கிட்ட-

முன்னுறங் கிளங்க உயர்விளை யங்கி

பன்மையும் ஒருமையுமாகிய பாலுணரவுந்த இருபத்து
மூன்று சொல்லும், மூன்றுற் கூறப்பட்ட உயர்திணையிடத்
தனவாம். 208

தன்மைப் பன்மைக்கு ஒரு வேறுபாடு

12. அவற்றுள்,
பன்மை யுரைக்குங் தன்மைக் கிளவி
என்னியில் மருங்கில் திரிபவை டளவே.

மேற்கூறப்பட்ட இருபத்துமூன்றாண்டுள், பன்மையை
உணர்த்தும் தன்மைச் சொல், எண்ணுகின்றவிடத்து,
அஃறிணையுளப்படுத்துத் திரிவனவும் உள்ளன. (எ-டு.)
'யானுமென் எஃகமுஞ் சாரும்' என வரும். 209

'யார்' என்னும் குறிப்புமுற்று

13. யா அர் என்னும் வினாவின் கிளவி
அந்தினை மருங்கில் முப்பாற்கும் உரித்தே.
'யார்' என்னும் வினாப்பொருள் தரும் சொல் உயர்திணை
யிடத்து முப்பாற்கும் உரித்து ஆகும். (எ-டு.) அவன் யார்,
அவள் யார், அவர் யார் என வரும். 210

வினைமுற்றுக்களின் ஈறுதிரிதல்

14. பாலுமி மாபின் அம்மூ வீற்றும்
ஆடு ஆகும் செய்யு ஞானே.
பாலும் தெளிவாக உணர்த்தும் முதல்நூற்பாவில் கூறிய
மூன்றிற்றின்கண்ணும், செய்யுளிடத்து, ஆகாரம் ஒகார
மாகும். (எ-டு.) 'வினவி நிற்றந் தோனே', 'நகூப் பெயர்ந்
தோனே', 'காடிறந்தோரே' என வரும். 211
15. ஆயென் கிளவியும் அவற்றெடு கொள்ளும்.
மூன்னிலை ஈற்றும், 'ஆய்' என்னும் இறுதியும், செய்யு
ஏடிடத்து, ஆகாரம் ஒகாரமாகத் திரியும். (எ-டு.) 'வந்தோய்
முன்று தன்கடற் சேர்ப்பு' என வரும். 212

குறிப்பு வினைமுற்று

குறுமிராற் வேற்றுமை உடைகை யானும்
கூடுவைக் கேற்றுமை விழத்தி குனும்
குறி குறும் யாமி குறுமென்று
குறிப்பிடுவது குறுக்கும்,

ஆறும் வேற்றுமை உடைமைப் பொருளிடத்தும், ஏழாம் வேற்றுமை நிலைப்பொருளிடத்தும் ஒப்புப் பொருளிடத்தும் பண்புப் பொருளிடத்தும், அப் பொருட் பகுதி பற்றிவரும் சொல்லிடத்துக் காலம் குறிப்பினாலே தோன்றும். (எ-டு.) கச்சினன் கழலினன் எனவும், இல்லத்தன் புறத்தன் எனவும், புலிபோல்வான் பொன்னனன் எனவும், கரியன் செய்யன் எனவும் வரும்.

213

17. அன்மையின் இளைமையின் உண்மையின் வண்மையின்

அங்கை பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளையிடும் குறிப்பே காலம்.]

அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்னும் பொருளுணர்த்தி வருவனவும், அவைபோன்ற பிறவும், குறிப்புப் பொருளுடன் சேரும் எல்லாச் சொல்லும், காலத்தைக் குறிப்பினால் அறியப்படுவனவாம். (எ-டு.) அல்லன் அல்லன் அல்லர் எனவும், இலன் இலள் இவர் எனவும், உளன் உளள் உளர் எனவும், வல்லன் வல்லள் வல்லர் எனவும் வரும்.

214

குறிப்பு விணைமுற்றின் சமூ

18. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த

அங்கை மாபிற் குறிப்பொடு வருடம்
காலக் கிளை உயர்த்தினை மருங்கின்
மேலூக் கிளவியொடு வேறுபா டுலவே.

பன்மையும் ஒருமையுமாகிய பால்வேறுபாட்டினை விளக்கிக் குறிப்புப்பொருளை உடையவாய் வரும் விணைச்சொல், மேல்வரும் உயர்த்தினையிடத்துக்கூறிய தெரிநிலைவிணையுடன் ஒக்கும். (எ-டு.) கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியென், கரியேன் எனவும்; கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார் எனவும் வரும்.

215

3. அஃறினை விளை

பன்மை விணைமுற்று

19. அது வ எள வருடம் இறுதி

அப்பால் மூங்கிறே பலவற்றும் படர்க்கூக.

அ, ஆ, வ என்னும் மூங்கு அற்றுச் சொந்தும் அஃறினைப் பன்மைப் படர்க்கூக்கயாம். (எ-டு.) தொந்தோக்க; அஞ்சின, போயின, போங்ன, போய; உண்புப் புண்ப; வருவன, வருவல் என் வரும்.

ஒருமை வினைமுற்று

20. ஒன்றள் படக்கை தறட ஊர்த
குள்றிய லுராத்து இறுதி யாகும்.

ஒன்றனை உணர்த்தும் படர்க்கை விளையாலது, து, ரு, டு என்னும் மூன்றனையும் இறுதியாகயுடைய சொல்லாம். (எ-டு.) புக்கது, வந்தது, புக்கன்று, வந்தன்று, கூறிற்று, குண்டுகட்டு, குறுந்தாட்டு என்பனபோன்று வரும். 217

அஃறினைப் பன்மை வினைமுற்றுக்கள்

21. பன்மையும் ஒருமையும் பாஸ்ரி வங்த
அம்மு விரண்டும் அஃறினைய யவ்வே.

பன்மை ஒருமை ஆகிய பாலறியுமாறு வந்த மேலே கூறிய ஆறு ஈற்றுச் சொல்லும், அஃறினையனவாகும். 218

'எவன்' என்னும் குறிப்பு வினைமுற்று

22. அத்தினை மருங்கிள் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன்னன் விஞவே.

'எவன்' என் னு ம் விஞக்சொல், மேற்கூறப்பட்ட அஃறினை இரண்டு பாலுக்கும் உரிமையுடையது என்று சொல்லுவர் புலவர். (எ-டு.) அஃதெவன், அவையெவன் என வரும். 219

குறிப்பு வினைமுற்று

23. இன்றில் வடைய என்னும் கிளவியும்
அன்றுடைத் தலை வென்னும் கிளவியும்
பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும்
யன்வி ஓவிய சிரைமுதற் கிளவியும்
ஒப்பொடு வருடங் கிளவியொடு தொகை
அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும்.

இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, கரிது போன்ற பண்புகொள் கிளவி, உள நெடுஞ்செவித்து முதலிய பண்பினுகிய சினைமுதற் கிளவி, பொன்னன்ன எனும்ஒப்புக் கிளவி ஆகிய பத்தும் வினைக்குறிப்புச் சொற்களாம். (எ-டு.) இல்ல, இல, கோடுஷைத்து, கோடுடைய, அதுவன்று, அவை யன்வி, உள என் வரும். பண்புகொள் கிளவி—கரிது, கரிய; குறிப்புக் கொட்டு செய்ய என் வரும். பண்பினுகிய முதற் கொட்டு செவித்து நெடுஞ்செவிய என் வரும். 220

குறிப்பு விளைமுற்றின் ஏறு

24. பன்மையும் ஒருமையும் பாறை வந்த
 அங்க மாபிற் குறிப்பொடு வருவது
 காலக் கிளவி அஃறினை மருங்கிளை
 மேலைக் கிளவியொடு வேறுபாடு டுவைவே.

பன்மை ஒருமை ஆகிய பாலினை விளக்கிக் குறிப்புப்
 பொருள் விளைத்துவரும் வினைச்சொல், மேற்கூறிய அஃறினை
 வினையோடு ஒக்கும். 221

4. விரவு விளை

பெயர், முறை, தொகை

25. முன்விளை வியங்கோள் விளைபெஞ்சுக் கிளவி
 இன்மை செப்பல் வேறென் கிளவி
 செய்ம்மள செப்புஞ் செப்த என்னும்
 அங்முறை விள்ள வாயென் கிளவியும்
 திரிபுவேஹு பகுஞ் செய்திய வாவி
 திருத்திலைச் சொற்குமோ ருள்ள வுரிமையே.

முன்விளை, வியங்கோள், விளைபெச்சம், இன்மை செப்பல், வேறு, செய்ம்மள், செப்பும், செய்த என்னும் எட்டுச் சொல்லும் பொதுத்தன்மையில் பிரிந்து, ஒரு காலத்து உயர்த்தினை உணர்த்தியும், ஒரு காலத்து அஃறினை உணர்த்தியும் வேறுபடுகின்ற தொழிலுடையனாய், இரண்டு தினைச்சொல்லாதற்கும் ஒத்த உரிமை உடையனவாய். 222

முன்விளை ஒருமை விளைமுற்று

26. அவற்றுள்
 முன்விளைக் கிளவி
 தீடு ஆ பொ வருவதும் முன்னும்
 ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றிக்கும்.

மேற்கூறிய பொது (சிரவு) விளைகளுள், முன்விளை சொல்லினுள், இகரம் ஜகாரம் ஆய் என்னும் முன்விளையும், ஒருவனுக்கும் ஒருத்திக்கும் ஒன்றிற்கும் பொதுவான விளையும். (எ-இ.) உள்ளு, உட்டடையை, உட்டடாய் +

முன் விரிவுப் பஞ்சைய விரிவுமுறை

27. திருச்சர் மின்ஜெல் வருடம் முன்றும்
பாலோர் மருங்கி நூழ் பலவற்று மருங்கினும்
கொல்லோ ரைய எண்முன் புலவர்.

‘இரு’ ‘ஈர்’ மின்’ என்னும் மூன்று இறுதிச் சொல்லும் உயர்தினைப் பலர் பாவினிடத்தும், அஃறினைப் பலவின் பாவிடத்தும், கூறுமிடத்து ஒத்த உரிமையை உடையனவாம் (எ-டி.) உண்டனிர், உண்குவீர், உண்மூர், உண்குவீர் உண்மின் எணவரும். 224

ପ୍ରକାଶ ବିଧିକଳା

- 28** எஞ்சிய கிளவி யிடத் தொடு சிவணி
ஐப்பாற்கும் உரிய தோன்ற லாறே.

முன்னர்க்கூறிய வினா எட்டனுள், முன்னிலை வினா யொழிந்த ஏழும், தத்தம் பொருளிடத்துத் தோன்றுமிடத்து மூன்றிடத்திற்கும் ஐம்பாலுக்கும் உரியணவாம். (எ-டு. அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க அவை செல்க என வரும். பிறவும் இயைத்துக் காணக. 22

வியங்கோள் விளை

- 29.** அவற்றுள்,
முன்னிலை தள்ளம் யாகி ரிடத்தொடும்
மக்கு தாகும் விபங்கோட் கிளவி.

மேற்கூறிய வினா எட்டனுள், வியங்கோள் கிளா
தன்மை முன்னிலை ஆகிய இரண்டிடத்தும் பெரும்பான்னை
யும் வாராதாம்; சிறுபான்மை வரினும் ஏற்றுக்கொள்க

କେବ୍ଳମୁଣ୍ଡଲ୍ ଏବଂ ଶ୍ରୀମଦ୍ ଵିଜୟ

30. பால்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூலமும் நிறையும் காலத்துக்
செய்யு கொள்ளும் விளந்துபோடு கொள்ளா.

பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகிய இடரு பாறுமரகிய எஞ்சிய விளைக்குரிய பொருளிடத்து மூன்று நிலமிகாலத்து ஏரக்கூடிய ‘செய்யும்’ என்னும் சொல்லுட இக்கீழ்.

விதை எட்டு வாய்ப்புகள்

31. **Qasim Qasim & Qasim Qasim**
Qasim Qasim & Qasim Qasim
Qasim Qasim & Qasim Qasim.

செய்து என்பது முதலாகக் கூறப்பட்ட அவ்வகை ஒன்பதும் வினை எச்சம் ஆம். அவ்வகை யொன்பதும் என்றது, இறுதிநின்ற இடைச் சொல்லான் வேறுபட்ட ஒன்பதும் என்றவாரும். அவ்விடைச் சொல்லாலன், உகரமும், ஊகாரமும், புகரமும், எனவும், இயரும், இயவும், இன்னும், அகரமும் குகரமும் ஆம். (எ-டு.) நக்கு நின்றுன், உண்ணுரா வந்தான், நகுபு வந்தான். உண்டெனப் பசி கெட்டது, உண்ணியர், தின்னிய, நடப்பின், உண்ணவந்தான், உணற்கு வந்தான் என வரும்.

228

32. பின்முன் கால்கடை வழியிடத் தென்னும்

அன்ன மாபிற் காலய் கண்ணிய

என்ன கிளவியும் அவற்றியல் பினவே.

பின், முன், கால், கடை, வழி, இடம் என்னும் இறுதியை உடையவாய் வருவனவும், அவைபோன்று காலத்தைக் கருதி வருவன பிறவும் வினை எச்சங்களாகும். ‘என்ன கிளவியும்’ என்றதனால், இன்றி, அன்றி, அவ்வது, அல்லால் என வரும் குறிப்பு வினையெச்சமும் கொள்க.

229

33. அவற்றுன்,

முதனிலை முன்றும் வினைமுதல் முடியின.

மேற்கூறப்பட்ட பதினைந்து வினையெச்சங்களுள், முதற் கண் நின்ற செய்து, செய்யு, செய்பு என்னும் மூன்றும், தம் வினைமுதல் வினையால் முடியும் தன்மையை உடையன. (எ-டு.) உண்டு வந்தான், உண்ணு வந்தான், உண்குபு வந்தான் என வரும்.

230

34. அம்முக் கிளவியும் சிளைவினை தோன்றில்

சிளைபொடு முடியா முதலொடு முடியினும்

வினையோடு பொய் வெள்மலூர் புலவர்.

வினைமுதல் வினைகொள்ளும் அம்முள்ளு சொல்லும், சினை வினையானது சினைவினையோடு முடியாது முதல் வினையுடன் முடியுமாயினும், வினையினால் ஒரு தன்மையை உடையன வாம். (எ-டு.) காலிற்று வீழ்ந்தான், காலிறா வீழ்ந்தான், காலிறபு வீழ்ந்தான் என வரும்.

231

பிற வாய்பாடுகள்

35. ஏனை யேசும் வினைமுத வரலும்

ஆள்வங் திவையும் வினைவிரிம் பாறுமும்

தூயியன் மரும்பிள் மூழ்பும் என்பு.

கூறிய மூன்று எச்சங்கள் நீங்கலாக ஏணைய எச்சங்கள், வினைமுதல் வினையினாலும், அவ்விடத்து வந்து பொருந்தும் பிற வினையினாலும், வரையறையின்றித் தாம் இயலும் வழியே முடியும். (எ-டு.) மழை பெய்தென மரம் தளிர்த்தது' எனவும், 'மழை பெய்யியர் பலி கொடுத்தார்' எனவும் வருமாறு இயைத்துக் காண்க. 232

அடுக்கி முடியும் வினைஎச்சங்கள்

36. பள்ளுமறை யாலும் வினையெஞ்க கிளாவி
சொன்முறை முடியா தடுக்குா வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளோ.

ஒரு வாய்பாட்டாலும் பல வாய்பாட்டாலும் வினை எச்சம் அக்சொல்லிடத்து முறையாகப் பொருள் முடியாது அடுக்கி வந்தாலும், முதற்கண் நின்ற எச்சம் முடியுமானால், ஏணைய வாய்பாட்டான் வந்தனவும் முடிந்தனவாம். (எ-டு.) 'உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான்' என வரும். 233

பெய்ரெச்ச வாய்பாடுகள்

37. விலஜும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதல் கிளவியும் உளப்பட
அவ்வறு பொருட்குமோ ரண்ண வுரிமைய
செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.

'செய்யும்', 'செய்த' என்னும் சொற்கள், தொழிற் காரணங்கள் எட்டனால், இங்குக் கூறிய ஆறுக்கும் ஒத்த உரிமையை உடையன. (எ-டு.) வாழும் வீடு எனவும், புக்க வீடு எனவும் முறையே இரண்டு வினையும் வந்தன; பிறவும் வருமாறு காண்க. 234

'செய்யும்' என்னும் வாய்பாடு

38. அவற்றெடு வருவழிச் செய்யுமென் கிளாவி
முதற்கள் வரைந்த மூவிற்று மூரித்தே
'நிலம்' முதலாகிய ஆறு பொருள்டனும் வருமிடத்துச் 'செய்யும்' என்னும் வினைச்சொல், முன்னால் வரையறை செய்து விலக்கப்பட்ட பலற்பால் படக்கை, முன்னிலை, தள்ளம் என்னும் மூவிடத்தும் உரித்தாம். 235

பெய்ரெச்சமும் வினைஎச்சமும்

39. பெய்வெஞ்க கிளவியும் வினைபெஞ்க கிளவியும்
ஏதிருத்து கொழுப்பிலேயும் பொருள்கிழு தீவியா,

பெயரெச்சமும் வினையெச்சமும் செய்தற் பொருளே யன்றிச் செய்யாப்பொருளைப்பற்றி மறுத்துச் சொன்னாலும், அவ் வெச்சப்பொருள் உணர்த்தும் தம் தன்மையினின்றும் மாறுபடா. (எ-டி.) உண்ணுச்சோறு எனவும், உண்ணுது வந்தான், உண்ணுமைக்குப் போயினான் எனவும் வரும். 236

எச்சங்களிடையே பிற சொற்கள்

40. தத்தம் எச்சமொடு சிவஜுங் குறிப்பின்

எச்சொல் ஈயினும் இடைநிலை வரையார்.

தத்தம் எச்சத்துடன் சேரும் குறிப்பினையுடைய எச் சொல்லாயினும் அவற்றை வரையறை செய்து நீக்கார் (எ-டி.) ‘உழுது முருகன் வந்தான்’, ‘கொன்ற காட்டுள் யானை என வரும், 237

‘செய்யும்’ என்னும் பெயரெச்சம் ஈறு கெடுதல்

41. அவற்றுள்,

கெய்யு மென்னும் பெயரெஞ்சு விளவிக்கு

மூப்பொடுங் கெடுமீம் மீற்றுமிகை உகரம்

அவ்விட ஏறிதல் என்மனுர் புலவர்.

‘செய்யும்’ என்னும் பெயரெச்சத்து இறுதி உகரம், தான் ஏறி நின்ற யகரமெய்யுடனும் கெட்டுவிடும் என்று சொல்லுவர் புலவர்; அவ்விடங்களை ஆராய்ந்தறிக. (எ-டி.) ‘வாவும் புரவி’ என்பது அவ்வாறு கெட்டு, ‘வாம் புரவி’ என வருமாறு காண்க. 238

‘செய்து’ எலுமி எச்சம்

42. செய்த ஜெச்சத் திறந்த காலம்

ஸ்திடன் உடைத்தே வாரக் காலம்.

இறந்த காலத்தின் கண்ணேயே பெரும்பாலும் வருதற் குரிய ‘செய்து’ என்னும் எச்சம், ஒவ்வொரு காலத்து எநிட காலத்தில் வருதலும் உண்டு. (எ-டி.) ‘நீ உண்டு விருவாய்’ எனப் பொருள் சிதையாமல் எதிர்காலத்திலும் வரும். 239

முக்காலங்களுக்கும் உரியதனை நிகழ்காலத்தாற்

கூறுதல்

43. முக்கினிங் காலமுக் கோள்ளும் இயற்கை

எம்முறைச் சொல்லும் விரும்புக்காலம்.

மூத்தினிங் பொதும்பொற் கிள்குறுப்புக்காலம்.

முன்று காலத்திடத்தும் உள்தாகிய தன்மையையுடைய எல்லாப் பொருளையும், நிகழ்காலத்துப்பொருள்நிலைமையை உடைய ‘செய்யும்’ (பொதுச் சொல்) என்னும் சொல்லாற் சொல்லுக. (எ-டு.) மலை நிற்கும்; யாறு ஒழுகுரு என வரும்.

விரைவுப் பொருளில் காலம் யயங்குதல்

44. வாராக் காலத்துக் கிகழும் காலத்தும்
ஓாங்கு வருடம் விளைச்சொற் விளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு விளத்தல்
விரைந்த பொருள் என்மனூர் புலவர்.

எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒரு தன்மையாக வரும் விளைச்சொல்லின் பொருளை, இறந்த காலத்தால் சொல்லுதல் விரைவுப் பொருளையுடையன என்று சொல்லுவர் புலவர். (எ-டு.) உண்கின்ற ஒருவன், ‘உண்டியோ?’ என்று கேட்பாரை நோக்கி, ‘உண்டேன்’ என்று கூறுதல், விரைவின் பொருட்டு நிகழ்காலச்செயலை இறந்தகாலமாகக் கூறியவாறு காண்க.

142

சிறப்புப் பொருளில் காலம் யயங்குதல்

45. மிக்கதன் மருங்வின் விளைச்சொற் கூட்டு
அப்பன்பு குறித்த விளைமுதற் கிளவி
செய்வ தில்வழி கிகழும் காலத்து
மெய்பெறத் தோக்கும் பொருட்டா கும்மீ.

மிக்கதனிடத்து நிகழும் விளைச்சொல்லைக் கருதி, அம் மிக்கதனது பண்பினைக் குறித்துவரும் விளைமுதற்சொல், கூட்டுச் சொல்லப்படுவதோரு விளைமுதற் இல்லாதவிடத்து, நிகழ்காலத்தான் உண்மையூறும் பொருளை யுடைத்தாம். (எ-டு.) ‘ஒருவன் தலம் செய்யிற் சுவர்க்கம் புகும்’ என வரும்.

242

‘இது செயல் வேண்டும்’ என்னும் முற்று

46. இதுசெயல் வேண்டு மென்றும் கிளவி
இதுவழி விளையும் பொருட்டா கும்மீ
தாங்க வருமும் பிறங்பா வருமும்.

‘இது செய்யவேண்டும்’ என்பதுபட வரும் சொல் தாங்க தாயிலும் பிறங்கிடத்தாயிலும் என்னும் இரண்டுத்தும் நிலைப்பெறுவின்ற பொருளை உடைத்தாம். (எ-டு.) ‘பொதுதல் ‘வேண்டும்’ என்பது, அது செய்வானுக்கு அது வெவ்வறை விழுப்பும் தற்கொத்து ஆயினவாறு காண்க,

24

துணிந்து திட்பம் எப்துதற்கு வரும் வினு

47. வன்புற வருடம் வினுவிடை விளைச்சொல்

எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தே.

வன்மைபொருந்த வரும் வினு விளைச்சொல் வினை நிகழ்வை உணர்த்தாது, எதிர் மறுத்து உணர்த்துதற்கும் உரித்தாதலை உடைத்து. (எ-டு.) வைதான் ஒருவளை மீண்டும் வையப்பட்டான் வினுவியவிடத்து, வைதான் ‘வைதேனே’ என்று கூறுதல், ‘வையவில்லை’ என்னும் பொருளைத் தருதல் காண்க.

244

இயற்கையும் தெளிவும் சொல்லுமிடத்து

48. வாடாக் காலத்து விளைச்சொற் கிளவி

இறப்பினும் நிகழ்வினுஞ் சிறபத் தோன்றும்

இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை.

எதிர்காலத்திற்கு உரிய விளைச்சொற் பொருள்மை, இயற்கை யொன்றும் தெளிவு என்றும் கூறுமிடத்து, இறந்த காலச் சொல்லினாலும் நிகழ்காலச் சொல்லினாலும் விளக்க மாகக் கூறப்பட்டு. (எ-டு.) ‘பொருளை இழவாழுன்னர் இயற்கையின்றிப் ‘பொருளிழந்தான்’ என்றும், மழை பெய்யாழுன் அதற்குரிய தெளிவான் ‘மழைபெய்யும்’ எனக் கூறலும் காண்க.

245

செயப்படுபொருளை விளைமுதல்போலச் சொல்லுதல்

49. செயப்படு பொருளைச் செய்தது போலத்

தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே.

செய்தபின் உண்டாகும் பொருளைச் செய்ததுபோலவே தொழிலுண்டாகுமாறு சொல்லுதல், வழக்கின்கண் உள்ள மரபாகும். (எ-டு.) ‘எழுதுகோல் எழுதிற்று’, ‘திண்ணை மெழுகிற்று’ என வரும்.

246

காலம் வேறிடத்தும் மயங்கி வருதல்

50. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுங்

சிரப்பத் தோன்றும் மயங்குமியாழிக் கிளவி

இறந்தகாலம் எதிர்காலம் என்னும் இரண்டும் மயங்கு மொழிப் பொருளாய் விளங்கத்தோன்றும். (எ-டு.) ‘இனர் முந்தாலத்து இச் சோலையில் விளையாடுவர்’ என வரும்.

247

51. ஏளைக் காலமும் மயங்குதல் வரையாக்

இறந்த காலமும் எதிர்காலமுமே யங்கி, நிறுத்தால்மும் அவற்றுடன் மயங்கும். (எ-டு.) ‘இவ்வேறு முந்தாலத்தில் இச் சோலையில் விளையாடும்’ எனவும், ‘நாளை வரும்’ எனவும் வரும்.

248

7. இடையியல்

[இடைச்சொல்லின் இலக்கணம்]

1. பொது இலக்கணம்

இடைச்சொல் இயல்பு

1. இடையெணப் படுப் பெயரோடும் விளையோடும் நடைபெற நியலுான் தமக்கியல் பிலவே.

- 'இடைச் சொல்' என்று சொல்லப்படுவன, பெயரோடும் விளையோடும் சேர்ந்து வருவன: தனியாக வரும் தன்மை உடையன அல்ல. (எடு.) 'அதுகொல் தோழி காம நோயே', 'வருகதில் வம்மவெஞ் சேரிசேர' என வரும். 249

இடைச்சொல்லின் பாகுபாடுகள்

2. அவதாம்,
 புளையில் கிளையிடைப் பொருளிலீக் குஙவும்
 விளையென் மருங்கிற் காலமொடு வருஙவும்
 வேற்றுமைப் பொருள்வழி ஞாருபா குஙவும்
 அகைநிலீக் கிளவி யானி வருஙவும்
 இகைவிறைக் கிளவி யானி வருஙவும்
 தத்தங் குறிப்பிற் பொருள்செய் குஙவும்
 ஒப்பில் வழியால் பொருள்செய் குஙவுமென்று
 அப்பள் பிளவே நுவலும் காலே.

மேல் நூற்பாலில் கூறிய இடைச் சொற்கள்தாம், இரண்டு சொல் சேருமிடத்து அப்பொருள் விளங்க வருவன ஆம், விளைச்சொல்லீல் முடிக்குமிடத்துக் காலத்தை உணர்த்தி வருவனவும், வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வருவன ஆம், பொருளற்றுத் துக்கையாய் வருவனவும், ஒவியை நிறைத் தடில் பொருளாகக் கருவனவும், தத்தம்முடைய குறிப்பால் பொருளை உணர்த்துவனவும், ஒப்புப்பொருள் தோன்று விடத்துத் தான் அப்பொருள் தருதலும் எனச் சொல்லு மிடத்து அல் வேறுவஷ்கயாகவும் வருவனவாம். 250

நிற்குமிடறும் வேறுபாடும்

3. அவதாம்,

முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்
தமிழு திரிதலும் பிறிதவண் நிலையலும்
அங்கைவ யென்னாம் உரிய வெள்பா.

மேற்கூறிய இடைச்சொல், தான் சேரும் சொல்லின் இடையே வருதலுடன், முன்னும் பின்னும் வருதலும், தன்னுடைய இறுதி திரிந்து வருதலும், இரண்டு இடைச்சொல் சேர்ந்து வருதலும் ஆகிய தன்மையெல்லாம் உடையதாம். (எ-டு.) ‘அது மன்’, ‘கொன்னுார்’ என முன்னும் பின்னும் அடுத்து வந்தவாறு காண்க. ‘உடனுயிர் போகுக தில்ல’ என ஈறு திரிந்தும், ‘வருகதில் வழம் வெஞ்சேரி சேர’ எனப் பிறிதவணின்றும் வந்தன.

251

2 சிறப்பு இலக்கணம்

‘மன்’ என்பதன் பொருள்

4. கழிவே யாக்கம் மொழியிகைக் கிளவியென்று
அம்முன் நென்ப மன்னைச் சொல்லே.

‘மன்’ எனும் சொல் கழிவு, ஆக்கம், ஒழியிசைப்பொருள் என்னும் மூன்றுபொருள் குறித்து வருவனவாம். (எ-டு.) ‘சிறியகட் பெறினே யெக்கியு மன்னே’ (புறம்—235) என்பது கழிவுப் பொருள் கருதிற்று. ‘பண்டு காடுமன்னின்று கயல் பிறமும் யெலாயிற்று’ என்றுமிடத்து ஆக்கங் குறித்து நின்றது; ‘கூறியதோர் வாண்மன்’ என்றுமிடத்து ஒழியிசைப் பொருண்மை குறித்து நின்றது.

252

‘தில்’ என்னும் இடைச்சொல்.

5. விழைவே காலம் ஒழியிகைக் கிளவியென்று
அம்முன் நென்ப நின்மைச் சொல்லே.

‘தில்’ எனுஞ் சொல், விழைவு, காலம், ஒழிந்துறிஞ்ச சொற்பொருள் குறித்தல் என மூன்று காலப்படும். (எ-டு.) ‘கார்ந்திலங்கு வையெயிற்றுக் கிளமொழி யரிசுவையைப், பேறுகதில் வழம் யானே’ (குற—14) என விழைவு குறித்து வந்தது. ‘பெற்றுங்கு அறிகதில் வழுவையு கூரே’ என்பதில் காலம் குறித்து நின்றது; ‘வருகதில் வழம் கொடுக்கேரி சேர்’

253

'ஒ' என்னும் இடைச்சொல்

6. அச்சம் யயிலி காலம் பெருமையள்ளு

அய்யால் நான்கே வொன்னைச் சொல்லே.

'கொன்' என்னும் சொல், அச்சம், பயனின்மை, காலம், பெருமை என்னும் பொருள் குறித்து வரும் நான்காம். (எ-டு.) 'கொன்முனை யிரவூர் போலச், சில வாருக்க நீ துஞ்சு நாளே' எனுமிடத்து அச்சப் பொருளிலும்; 'கொன்னே கழிந்தன் றிளமை' என்னுமிடந்துப் பயனின்மைப் பொருளிலும்; 'கொன்வரல் வாடை நின்தெனக் கொண்டேனே' எனுமிடத்துக் காலப் பொருளிலும்; 'கொன்னுரர் துஞ்சினும் யாந்துஞ்ச வலமே' எனப் பெருமைப் பொருளிலும் 'கொன்' வந்தவாறு காண்க. 254

'உம்' என்னும் இடைச்சொல்

7. எச்சம் சிறப்பே ஜயம் எதிர்மறை

முந்தே என்னே தெரிவிகிற ஆக்கமென்று

அய்யால் எட்டே உம்மைச் சொல்லே.

எச்சம் முதலாக ஆக்கம் இறுதியாக உம்மை எட்டாம். (எ-டு.) 'சாத்தனும் வந்தான்' என்பது, கொற்றனும் வந்தான் என்று பொருள்தருதலின் எச்ச உம்மை; பிறவும் வருமாறு கூறிக் காண்க. 255

'ஒ' என்னும் சொல்

8. பிரிநிலை விழுவே எதிர்மறை ஒழியிசை

தெரிவிகிற விளவி சிறப்பொடு தொகைகு

திருமுங்கு எனப் போக டுகா டம்பீ.

பிரிநிலை முதல் சிறப்பு இறுதியாக ஒகாரம் அறுவகைப் படும். (எ-டு.) 'யானே தேரேன் அவர்பொய் வழங்கலரே' எனுமிடத்துப் பிரிநிலை; 'சாத்தன் உண்டானே' என்பது வினா ஒகாரம்; பிறவும் வருமிடம் நோக்கிக் காண்க. 256

'ஒ' என்னும் சொல்

9. ஏற்றம் விழுவே பிரிநிலை என்னே

ஏற்றம் விவகைச் சோக டம்பீ.

ஏற்றம் முதல் சுற்றாசை இறுதியாக ஏகாரம் ஜந்தாம். (எ-டு.) 'உங்கள் மறுமை' என்பது தேற்றம்; 'நீயே கொன் என்பது வினா ஏகாரம்; பிறவும் வருமிடத்துக் காண்க. 257

'என்' என்னுஞ் சொல்

10. விளையே குறிப்பே இகையே பண்டே
என்னே யெரோ டவ்வறு கிளவியுங்
கண்ணிய விழுத்தே யோவென் கிளாரி.

‘என்’ என்னும் சொல், ‘விளை முதலிய ஆறு பொருளும் உணர்த்தி வரும். (எ-டு.) ‘வெள்ளை வெளுத்தது’ என்று பண்புப் பொருள் குறித்து வந்தது; பிறவும் வருமிடத்துக் காண்க.

258

'என்று' என்னுஞ் சொல்

11. என்றென் கிளவியும் அதனே ராறிறே.

‘என்று’ என்னும் சொல்லும், ‘என்’ என்பதுபோல அவ் வாறு பொருளையும் கருதி வரும். (எ-டு.) ‘நரைவரு மென் நெண்ணீ’ என விளைப்பொருள் உணர்த்தியலாறு காண்க.

'தில்லை' என்னும் சொல்

12. விழையின் தில்லை தன்னிடத் தியலூம்.

‘அப்பான் மூன்றே தில்லைச் சொல்’ என்று சொல்லப் பட்ட மூன்றாண்டுள், விழைவுப் பொருளிடத்து வரும் தில்லைக் கொல், தன்மை இடத்தல்லாது வராது.

260

'ஏ', 'ஓ' சொற்களுக்கு மேலும் ஒரு முடிபு

13. தெளியின் ஏயுஞ் சிறப்பின் ஒவும்

அளபின் எடுத்த இகைய வெப்ப.

தெளிவுப் பொருளில் வரும் ஏகாரமும், சிறப்புப் பொருளில் வரும் ஓகாரமும், அளபினால் மிக்க இசையினை உடைய வென்று சொல்லுவர் புலவர்.

261

'மற்று' என்னும் சொல்

14. மற்றென் கிளவி விளைமாற் றகைகிளை
அப்பா விர்க்கெடை மொழிமலூர் புலவர்.

‘மற்று’ என்னும் சொல், விளைமாற்றும் அசைந்திலையும் என இரண்டாம். (எ-டு.) ‘மற்றறிவாம் நல்விளை...’ என்பது விளைமாற்று; அதுமற் றவலங் கொள்ளாது’ என்பது ‘ஏதோ நிலை.

262

'எற்று' என்னும் சொல்

15. எந்தென் கிளவி இறங்க பொருட்டுட...

‘எற்று’எனும் சொல், இறந்த என்னும் பொருளை உடைத்து. (எ-டு.) ‘எற்றென் னுடம்பின் னெழினலம்’ என்பது இறந்தது (கழிந்தது) என்னும் பொருள்பட நின்றது.

‘மற்றையது’ என்னும் சொல்

16. * மற்றைய தென்னும் கிளவி தானே
கட்டுளிலை யோழிய இளங்குறித் தலையே.

‘மற்றையது’ என்று சொல்லப்படுகின்றதற்கு முதனீலையாய் வரும் மற்றை எனும் ஐகாரம், இறுதி இடைச்சொல் கூட்டியதை நீக்கி, அதனேடு ஒத்த பிறிதொன்றினை உணர்த்தும். (எ-டு.) எழுதுகோல் கொண்டு வந்தவிடத்து, மற்றையது கொண்டுவா என்றால், ‘பிறிது ஒரு எழுதுகோலை எடுத்துவா’ என்பது குறித்ததாம். 264

‘மன்ற’ என்னும் சொல்

17. மன்றவென் கிளவி தேந்ற்றஞ் செய்யும்.

‘மன்ற’ எனும் சொல் தெளிவுப்பொருளை உணர்த்தும். (எ-டு.) ‘கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிய முருகே, என வரும்.’ ‘மடவேன்’ என்று தெளிவுபடுத்திக் கூறியதாம்

‘தஞ்சம்’ என்னும் சொல்

18. தஞ்சக் கிளவி யெள்ளமைப் பொருட்டே.

‘தஞ்சம்’ எனும் சொல் எளிது என்னும் பொருளை உணர்த்தும். (எ-டு.) ‘முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்’ (புற-73) என வரும். 266

‘அந்தில்’ என்னும் சொல்

19. அங்கில் ஆய்க அகைநிலைக் கிளவியென்று
ஆயின் டாகும் இயற்றைத் தென்ப.

‘அந்தில்’ எனும் சொல் ‘ஆங்கு’ என்னும் இடப்பொருளை உணர்த்துவதும், அகைநிலையரய் வருதலும் என இரண்டாம். (எ-டு.) ‘வருமே... சேயிழை யந்திற் கொழுநற் காணிய’ என்ற விடுத்து, ஆங்கு வரும் என்றும்; ‘அந்திற் கச்சினன் கழவினன்’ (அங-76) என்னுமிடத்து அகையாயும் வந்தவாறு காணக.

267

‘கீசால்’ என்னும் சொல்

20. கோந்தீல் நூயும்.

‘கொல்’ என்னும் சொல் ஜயப்பொருளை உணர்த்தும்.
(எ-டு.) ‘மரம் கொல்லோ, மனிதன் கொல்லோ’ என வரும்.

268

‘எல்’ என்னும் சொல்

21. எல்லே இலக்கம்.

‘எல்’ என்னும் சொல், விளக்கம் என்னும் பொருளை உடையது. (எ-டு.) ‘எல்லை’ (புற—24) என வரும். 269

‘ஆர்’ என்னும் சொல்

22. இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பள்க்குளி பெழுத்தின் விளையாடு முடிமே.

இயற்பெயரின் முன்னால் வரும், ‘ஆர்’ என்னும் இடைச் சொல், உயர்திணைப் பலர்பாற் சொல்லான் முடியும். (எ-டு.) ‘தந்தையார் வந்தார்’ என வரும். 270

அதற்கு, மேலும் ஒரு விதி

23. அசைநிலைக் கிளவி யாகுவழி அறிதல்.

‘ஆர்’ என்னும் கொல், அசை நிலையாக வரும் இடத்தை ஆராய்ந்து அறிக. (எ-டு.) ‘பெயரினுகிய தொகையும் ஆர் உளவே’ என வரும். 271

‘ஏ’ ‘குரை’ என்னும் சொற்கள்

24. ஏபுய் குரையு மிகளிறை யகளிலை
ஆயின் டாகும் இயற்கைய வெள்ப.

‘ஏ’ என்னும் இடைச் சொல்லும், ‘குரை’ என்னும் இடைச் சொல்லும், இசைநிறையும் அசைநிலையும் என ஒவ்வொன்றும் இரண்டு பொருளை உணர்த்துவதோம். (எ-டு.) ‘என யிங்தொத்தன்’ என்று ‘ஏ’ இசை நிறைந்த வாறும், ‘பல்குரைத் துண்பங்கள் சென்று படும்’ (குறள்—1045) என்று ‘குரை’ அசைநிலையாய் வந்தவாறும் தாண்க.

272

‘மா’ என்னும் சொல்

25. மாவென் கிளவி வியங்கோள் அசைநிலையான்.

‘மா’ எனும் இடைச் சொல், வியங்கோளைச் சார்த்து அசைநிலையாய் வரும். (எ-டு.) ‘புற்றுக் குள்ளாமா கொறிளையா போனே’ என வரும். 273

‘முங்கிலை’ அடைச் சொற்கள்

26. மிகவுக் கொமதி கிளஞ்சிள் என்னும்

மியா, இக, மோ, மதி, இகும், தின் என்னும் ஆறு சொற் களும், முன்னிலை மொழியைச் சார்ந்துவரும் அசைச் சொற் களாம். (எ-டு.) ‘கேண்மியா எனவும்’, ‘உரைமதி வழழியோ’ எனவும் வரும்; பிறவும் வருமிடத்து நோக்கிக் காண்க. 214

‘இகும்’, ‘சின்’ என்னும் சொற்கள்

27. அவற்றுள்,

இகுமுஞ் சின்னு மேஜை யிடத்தொடும்
தகுங்கில் யுடைய வெளனமான் புலவர்.

மேலே சொல்லப்பட்ட ஆறுனுள், இகும், சின் என்னும் இரண்டு சொல்லும், படர்க்கைத் தன்மைச் சொற்களோடும் பொருந்தும் என்று சொல்லுவர் புலவர். (எ-டு.) ‘கண்டிகு மல்லமோ’ (ஐங்—121) என இகும் தன்மைக்கண்ணும்; ‘யாரஃ தறிந்தசினேரே’ (குறு—18) எனச் ‘சின்’ படர்க்கை யிடத்தும் வந்தவாறு காண்க. 275

‘அம்ம’ என்னும் சொல்

28. அம்ம கேட் பிக்கும்.

‘அம்ம’ என்னும் இடைச்சொல், ஒருவளை ஒருவள் ஒன்றைக் கேள் என்று சொல்லுமிடத்து வரும். (எ-டு.) ‘அம்ம வாழி தோழி’ (ஐங்—31) என வரும். 276

‘ஆங்க’ என்னும் சொல்

29. ஆங்க வுரை யசை.

‘ஆங்க’ என்னும் இடைச்சொல், கட்டுரையிடத்து அசை நிலையாய் வரும். (எ-டு.) ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி’ என வரும். 277

ஒப்பில் போவி

30. ஒப்பில் போவியும் அப்பொகுட் டாகும்.

ஒப்புமை உணர்த்தாத போவிச்சொல்லும், ‘ஆங்க’ என்பதுபோல உரையசையாம். (எ-டு.) ‘மங்கலம் என்ப தோர் வருண்டு போலும்’ என வரும். 278

அங்கநிலைச் சொற்கள்

31. அங்கு,

அங்கு-வீராப்பு மதேன வந்தும்
அங்கு போவும் அங்கநிலைச் சிரவி.

‘யா’, ‘கா’, ‘பிற’, ‘பிறக்கு’, ‘அரோ’, ‘போ’, ‘மாது என்னும் ஏழு இடைச்சொல்லும் அசைநிலையாம். (எ-டி. ‘யா பண்ணிருவர் மானுக்கருளர் அகத்தியனுர்க்கு’ என வரும் பிறவும் வருமாறு காண்க. 275

பிரிவற்ற அசைநிலைகள்

32. ஆக வாக கென்ப தென்னும்

ஆவயின் மூன்றும் பிரிவி வகையிலே.

‘ஆக’, ‘ஆகல்’, ‘என்பது’ என்னும் மூன்றிடைச் சொல்லும் அசைநிலையாகுமிடத்து இரட்டித்து நிற்கும் (எ-டி.) ஒருவன், அவன் இத்தன்மையன் என்று கூறிய விடத்து, அதனைக் கேட்டார் ‘ஆக ஆக’, ‘ஆகல் ஆகல் என்றும், ஒருவன் ஒன்றுக்கற அதனைக் கெட்டான்’ என்பது என்பது என்றும் கூறுதல்போல வரும். 28(

‘ஓள்’ என்னும் சொல்

33. ஈள பிசைக்கும் இறுதியில் லுயிடே

ஆயியல் விளையும் காலத் தானும்

அளபெடை விளையுங் காலத் தானும்

அளபெடை விளைத் தான்வரும் காலையும்

உளவென மொழிப் பொருள்வேறு படுதல்

ஞப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்.

இரண்டு மாத்திரை ஒலியளவுடைய மொழிக்கு இறுதியில் வாராதென்று கூறிய ஒளகாரம், மேற்கூறிய பிரிவிலைகள் நிலைபோன்று இரட்டித்து நிற்கும் இடத்தும், இரட்டியாத அளபெடுத்து வருமிடத்தும், அளபெடுத்தலவன்றித் தான் வருமிடத்தும், பொருள்வேறுபாடு அடைதல் உள்ளதாம் அப்பொருள் வேறுபாடு சொல்லுகின்றவனுடைய குறிப்பிரகுத் தக்க ஒசை வேறுபாட்டாற் புவுப்படும். (எ-டி.) ‘ஓள் ஓள் இனிச் சாலும்’ என்றவிடத்து, மாறுபாடு தோன்றும் பிறவும் வருமாறு காண்க. 28

ஞப்பிப்புக் கொற்கள்

34. அந்தற் றேயும் அந்தற் றேயும்

.அந்தற்று ஒவும் அந்தற்று ஒவும்.

அங்க பிரவும் குறிப்பொடு கொற்கும்.

நங்கே, அங்கே, அந்தற், அந்தற் காற்று கொற்கும்

தும். (எ-டு.) ஒருவன் ஒன்று கூறியவிடத்து அதற்கு விரும்பா தான் ‘நன்றே நன்றே’, ‘அன்றே அன்றே’ எனக் கூறுவது போன்றது. 282

‘ஏ.ம்’ மேலும் ஒரு முடிபு

35 எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுன் மயங்கும் உடனிலை யிலவே.

எச்ச உம்மை நின்றவிடத்து, எச்சப் பொருட் சொல் லாகிய எதிர்மறை உம்மைத் தொடர் வந்து தம்முள் மயங்கு தல் இல்லை. (எ-டு.) ‘பாண்டியனும் வந்தான் சோழனும் வரலூரியன்’ என்பது பொருந்தாமை காணக. 283

36. எஞ்சபொருட் கிளவி செஞ்செல் வாயிற்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.

எச்சவும்மையால் தமுவப்படும் எஞ்சிய பொருட் சொல், உம்மையில்லாத சொல்லாக இருக்குமானால், அவ் வும்மை யில்லாத சொல்லை, அவ்வும்மைத் தொடருக்குப்பின் சொல் லாது முற்படச் சொல்லுக. (எ-டு.) ‘பாண்டியன் வந்தான், சோழனும் வந்தான்’ என வரும். 284

முற்று உம்மை எச்சமாதல்

37. முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கின்
எச்சக் கிளவி புரிந்து மாகும்.

முற்றும்மையின் பக்கத்துநின்ற தொகைச்சொல்லிடத்து எச்சச்சொல் உரிமையுடையதாம். (எ-டு.) ‘பத்தும் கொடுக் காதே’ என்றவிடத்துச் ‘சில குறைத்துக் கொடு’ என்னும் பொருள் தோன்றியவாறு காணக, 285

‘ஏ’ மேலும் ஒரு முடிபு

38. ஏற்றுவிள் நிகால்கும் ஏவிள் இறுதி
ஏற்றுவிள் ஒளைபு ஆகை முரிந்தே.

ஏவிள் இறுதிகள் நின்று ஒளிக்கும் ஏற்றசை ஏகாரம், ஏற்றுக் கணமயிடத்து, ஒரு மாத்திரை அளவாக ஒளிக்கைம் ஏற்றுமயிடுக்கை. (எ-டு.) ‘கடங்கேபாற் கேரேன் முல் ஏற்றுவிடுவார்’ (ஆ-1) என்றவிடத்து, ஒரு மாத்திரை புரிந்து வருவதைக் கொண்டு.

3. எண் இடைச்சொற்கள்

எண்ணில் வரும் உம்மும் எனவும்

39. உம்மையென்னு மென்வை னெண்னும்
நங்வயிற் ரூகுதி கடப்பா டில்வை.

உம்மையால் வரும் எண்ணும், எனவால் வரும் எண் னும் இறுதியிடத்துத் தொகைபெறுதலைக் கடப்பாடாக உடையன் அல்ல; பெற்றும் வரும்; பெருதும் வரும் என்ப தாம். (எ-டு.) ‘நிலனென நீரெனத் தீயென வளியென நரங்கும்’ எனவும், ‘உயிரென உடலென இன்றி யமையா’ எனவும் முறையே பெற்றும் பெருதும் வருவன் காண்க. 287

எண்ணில் வரும் ஏகாரம்

40. எண்ணோ கார மிடைட்டுக் கொளினும்
எண்னுக்குறித் தீயலு மென்மனுச் புலவர்.

சொல்தோறும் வராது எண்ணோகாரம் இடையே விட்டு வரினும், எண்ணுதற் பொருளோயாம். (எ-டு.) ‘மலைநிலம் பூவே துலாக்கோ லென் நின்னர்’ என வரும். 288

எனுவும் என்றாவும்

41. உம்மை தொக்க எனுவென் கிளாஷியும்
ஆயி ரூகிய என்றென் கிளாஷியும்
ஆயிரு கிளாஷியும் எண்ணுஸ்திப் பட்டள.

உம்மையானது தொக்குநின்ற ‘எனு’ எனும் இடைச் சொல்லும், ‘எண்று’ எண்ணும் இடைச்சொல்லும், இரண்டும் எண்ணுகின்ற இடத்து வரும். (எ-டு.) நிலனெனு, நீரெனு எனவும்; நிலனென்று, நீரென்று எனவும் வரும். 289

தொகை பெற்றே முடிவன்

42. அவற்றின் வருடம் என்னின் இறுதியும்
யோர்க்குரி மாபிற் சூவ்வென் இறுதியும்
ஏயி குவிய என்னின் இறுதியும்
யாவயின் வரிழும் தொகையின் இறுதை.

மேற்கூறிய ‘எனு’, ‘எண்று’ உடைப்பாலூறும் வருடம் எண்ணினுடைய இறுதியும், இறுதை தொகையின் இறுதை

தினால் வரும் எண்ணின் இறுதியும், யாதாயினும் ஓரிடத்து வந்தாலும், தொகையின்றி நடவா. (எ-டு.) ‘நிலனென்று’ நீரெனு விரண்டும்’ எனவும், ‘நிலனென்று நீரென்றுவிரண்டும் எனவும் வந்தது.

290

எண்ணில் வரும் உம்முகு மேலூம் ஒரு முடிபு

43. உம்மை யென்னி ஒருபுதொகல் வரையார்.

உம்மை எண்ணிடத்து உருபு தொக்கு வருதல் நீக்கப் படாது. (எ-டு.) ‘இசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்று’ (சொல்-297) என உருபு தொக்கவாறு காண்க. 291

4. புறனடை

‘உம்’ ‘உந்து’ ஆதல்

44. உம்முங் தாகு மிடலுமா ருண்டே.

‘உம்’ இறுதி ‘உந்து’ என்று திரிதலும் உண்டு. (எ-டு.) ‘நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து (புறம்-395) என வரும். 292

வினைச் சொற்களிலும் எண்ணிடைச் சொற்களி வரும்

45 வினையொடு நிலையினும் எண்ணுவில்லை திரியா

நிலையல் வேண்டும் அவற்றவற் றியல்பே.

வினையினுடன் நின்றுலும் எண்ணிடைச் சொல் தன் நிலைமையில் மாறுபடாது; அவற்றுடன் வருமிடத்து அவ்வ வற்றினுடைய தன்மையை ஆராய்தல் வேண்டும். (எ-டு.) ‘உண்டும் தின்றும் பாடியும் ஆடியும் வந்தான்’ என வரும். 293

பிரிந்து சென்று ஒன்றுதல்

46. என்று மெனவு மொடுவுங் தோன்றி

ஒன்றுவழி யுடைய வெள்ளனினுட் பிரிந்தே.

‘என்று’, ‘என்’, ‘ஒடு’ என்னும் மூன்றும் ஓரிடத்துத் தோன்றி எண்ணும்பொழுது, பிரிந்து சென்று, பிறவிடத்துப் பொருந்தும் இடமும் உடைய. (எ-டு.) ‘வினைபகையென் நிரண்டினைச்சம்’ எனவும், ‘கண்ணிமை நொடியென்’ எனவும், ‘பொருள் கருவி காலம் வினையிடதே டைந்து’ எனவும் ஒருமாறு காண்க. 294

பொருள்நியும் வகை

47. ஆஸ்வர் சொல்லிக் கூவய்க்க போகுவேள
வெள்ளுத் தோங்க போக வாரிந்தும்

வினாயோடும் பெய்சொடும் வினாயத் தோன்றித்
திரிந்துவேறு பட்டும் தூரிந்தனர் கொள்கின.

இதுவரையிலும் கூறப்பட்ட இடைச்சொற்கள் அந்தந்
தச் சொல்லிற்கு அவையலை பொருள்ளன்று உண்மை
விளங்கக் கூறிய தன்மையுடையவாயிலும், வினாயுடனும்
பெயருடனும் ஆராய்ந்து உணருமாறு தோன்றி, வேறு
பொருள் உணர்த்துவினவாயும் அசைநிலைகளாயுந் திரிந்து
வரிலும், ஆராய்ந்து, அவற்றையுங் கொள்க. 295

இந்த இயலுக்குப் புறன்டை

48 விளங்த வல்ல வேறுபிற தோன்றிலும்
விளங்தவற் றியளான் உணர்ந்தனர் கொள்ளலே.

மேற்கூறியவென்றி அவை போல்லன பிற வரிலும்
அவற்றை விதந்தெடுத்துக் கூறும் இயல்பினால் உணர்ந்து
கொள்க. (எ-டு.) ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்பதில்
‘ஆம்’ அசைநிலை; பிறவும் வரும்வழிக் கண்டுகொள்க. 296

8. உரி இயல்

[உரிச்சொற்களின் இலக்கணம்]

1. பொது இலக்கணம்

1. உரிச்சொற் கிளவி விரிக்கும் காலை

திசையிலும் குறியிலும் பண்பிலும் தோன்றிப்
 பெயரிலும் விளையிலும் மெய்தடு மாறி
 ஒருசொற் பலபொருட்கு உரிமை தோன்றிலும்
 பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றிலும்
 பரிசா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
 தத்தம் மரபிற் சென்றுவிலை மருங்கிள்
 எச்சொல் ஆயிலும் பொருள்வேறு கிளத்தல்.

உரிச்சொல்லை விரித்துரைக்கும் காலத்து, இசை குறிப்பு பண்பு என்னும் பொருள் மேலாகத் தோன்றிப், பெயரிடத் தும் விளையிடத்தும் தம் உருபு தடுமாறி, ஒருசொல் பல பொருளுக்கு உரிமையுடையதாய் வந்தாலும், பலசொல் ஒரு பொருளுக்கு உரிமையுடையதாய் வந்தாலும், கேட்கின்ற வனால் நன்கு அறியப்படாத சொல்லை நன்கு அறியப்பட்ட சொல்லோடு சேர்த்துப் பெயரும்விளையுமாகிய தத்தமக்குரிய இடத்து யாதாலும் ஒரு சொல்லாக இருப்பிலும், வெவ் வேறு பொருள் உணர்த்தப்படும் என்பதாம். (குறிப்பு—மனத்தாற் குறித்து உணரப்படுவது. பண்பு—பொறியால் உணரப்படும் குணம்.)

297

2. வெளிப்படு சொல்லை கிளத்தல் வேண்டா
 வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.

வெளிப்படையாகத் தோன்றும் உரிச்சொற்களைச் சிறப் பாட எடுத்துச் சொல்வதனால் பயன் யாதும் இல்லாததனால் காலை ஆயிலுக் கொல்லப்படா. வெளிப்படையாக வாராத் திட்டமோற்றுவே இங்குச் சிறப்பித்துச் சொல்லப்படும். 298

2. சிறப்பு இலக்கணம்

'உறு' 'தவ' 'நனி'

3. அவுதாம்,

**உறுதவ எனியோ வருடம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள் என்ப.**

வெளிப்பட வாராத உரிச்சொற்களுள் ‘உறு’ ‘தவ’ ‘நனி’ என்னும் மூன்றும், ‘மிகுதி’ என்னும் குறிப்புப் பொருளினை உணர்த்தும். (எ-டு.) ‘உறுபுனுல் தந்துல கூட்டி’ எனவும், ‘சயாது வீடும் உயிர்தவப் பலவே’ எனவும், ‘வந்து நனி வருந்தினை வாழியென் நெஞ்சே’ எனவும் வருமாறு அறிக. 299

‘உறு’ ‘புரை’

4. உருவட் காகும் புராயுயர்வு ஆகும்.

‘உறு’ என்னும் உரிச்சொல் ‘அச்சம்’ என்னும் பொருளை உணர்த்துவதாம். ‘புரை’ என்னும் உரிச்சொல் ‘உயர்வு’ என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவதாம். (எ-டு.) ‘உரு கெழு கடவுள்’ எனவும், ‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ எனவும் வருமாறு அறிக. 300

‘குரு’ ‘கெழு’ என்பன

5. குகுவும் கெழுவும் சிறஞ்சு கும்பும்.

‘குரு’ ‘கெழு’ என்னும் இரண்டு உரிச்சொற்களும், ‘நிறம்’ என்னும் பண்பினை உணர்த்துவனவாம். (எ-டு.) ‘குருமணித்’தானி’, ‘செங்கேழ் மென் கொடி’ என வரும். 301

‘செல்லல்’ ‘இன்னல்’ என்பன

6. செல்லல் இன்னல் இன்னு கையீடு.

‘செல்லல்’, ‘இன்னல்’ என்னும் சொற்கள் இரண்டும், இன்னுமை என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவனவாம். (எ-டு.) ‘மணங்கமழ் வியன்மார்பு அங்கங்கிய செல்லல்’ எனவும், ‘வெயில் புறந்தருஷம் இன்னல் தியக்கத்து’ எனவும் வருமாறு காண்க. ‘இன்னுமை’ என்பது ஆண்பம். 302

‘மல்லல்’ என்னும் சொல்

7. கூங்கல் வளரினா.

‘மல்லல்’ என்னும் சொல், ‘வளர்க்’ என்னும் குறிப்புப் பொருளை உணர்த்தும். (எ-டு.) ‘மல்லலயா காஷாம்’ என் வருமாறு காண்க. 303

'ஏ' என்னும் சொல்

8. ஏ பெற் னகும்.

'ஏ' என்னும் சொல், 'பெருக்கம்' என்னுங் குறிப்புப் பொருளை உணர்த்துவதாம். (எ-டு.) 'ஏகல் அடுக்கம்' என் வருமாறு அறிக. 304

'உகப்பு' 'உவப்பு' என்னும் சொற்கள்

9. உகப்பே உயர்தல் உவப்பே உவகை.

'உகப்பு' என்னும் சொல், 'உயர்தல்' என்னும் குறிப்புப் பொருளை உணர்த்தும். 'உவப்பு' என்னும் சொல், 'உவகை' என்னும் குறிப்புப் பொருளை உணர்த்தும். (எ-டு.) 'விசும் புகந்தாடாது' எனவும், 'உவந்து வந்தார்வ நெஞ்சமொடு' எனவும் வருவன காண்க. 305

'பயப்பு' என்னும் சொல்

10. பயப்பே பயஞும்

'பயப்பு' என்னும் சொல், 'பயன்' என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவதாம். (எ-டு.) 'பயவாக் களரணையர் கல்லாதவர்' என் வருமாறு அறிக. 306

'பசப்பு'. என்னும் சொல்

11. பசப்புறி னகும்.

'பசப்பு' என்னும் சொல்லானது, 'நிறவேறுபாடு' என் னும் குறிப்புப் பொருளினை உணர்த்தும். (எ-டு.) 'மையில் வாண்முகம் பசப் பூரும்மே' என்று வருதல் அறிக. 307

'இயைடு' என்னும் சொல்

12. இயைபீப் புணர்ச்சி.

'இயைடு' என்னும் சொல், 'புணர்ச்சிக் குறிப்பினை உணர்த்தும், இயைதல்-சேர்தல். (எ-டு.) 'இயைந்து ஒழுகும்' என் வரும். 308

'இசைப்பு' என்னும் சொல்

13. இசைப்பு இசையஞ்சும்.

'இசைப்பு' என்னும் சொல், இசைப் பொருள்மையினை உணர்த்துவதாம். (எ-டு.) 'யாழிசையூப் புக்கும்' என் வரும்.

'ஆய்யர்க்' 'தெருமர்க்'

14. ஆய்யர்க் கெருமர்க் ஆயிர்க்குடி கழுத்தி.

‘அலமரல்’ ‘தெருமரல்’ ஆகிய இருசொற்களும், ‘சழற்சி, என்னும் குறிப்புப்பொருளை உணர்த்துவனவாம். (எ-டி.) ‘அலமர லாயம்’ எனவும். ‘தெருமர ஹளளமோடன்டை துயிலூம்’ எனவும் வருமாறு காணக. 310

‘மழு’ ‘குழு’

15. மழுவும் குழுவும் இளமைப் பொருள்.

‘மழு’ ‘குழு’ என்னும் சொற்கள் இரண்டும், இளமையாகிய குறிப்புப்பொருளை உணர்த்துவனவாம். (எ-டி.) மழுகளிறு’ எனவும், ‘குழக்கன்று’ எனவும் வருதல் அறிக. 311

‘சீர்த்தி’

16. சீர்த்தி யிருபுகழ்.

‘சீர்த்தி’ என்னும் சொல், ‘யிருதியான புகழுடைமை என்னும் குறிப்புப்பொருளினை உணர்த்தும். (எ-டி.) ‘வயக்கஞ்சால் சீர்த்தி’ என வரும். 312

‘மாலை’

17. மாலை இயல்பை

‘மாலை’ என்னும் சொல், ‘இயல்பு’ ஆகிய குறிப்புப்பொருளினை உணர்த்துவதாம். (எ-டி.) ‘இரவரன் மாலையளே’ என வருமாறு அறிக. 313

‘கூர்ப்பு’ ‘கழிவு’

18. கூர்ப்பும் கழிவும் உண்ணது சிறங்கும்.

‘கூர்ப்பு’ ‘கழிவு’ ஆகிய சொற்கள் இரண்டும், முன் சிறவாது உள்ளதன் சிறப்பாகிய குறிப்புப் பொருளினை உணர்த்துவனவாம். (எ-டி.) ‘துளிகூர் எவ்வளமொடு’ எனவும், ‘கழிகண்ணேட்டம்’ எனவும் வந்தவாறு காணக. 314

‘கதழ்வு’ ‘துளைவு’

19. கதழ்வும் துளைவும் விரைவின் பொருளை.

‘கதழ்வு’ ‘துளைவு’ ஆகிய இருசொற்களும், விரைவாகிய குறிப்புப்பொருளினை உணர்த்துவனவும். (எ-டி.) ‘கதழ்ப்பரி நெடுந்தேர்’ எனவும், ‘துளைபரி நிவக்கும் புள்ளின் மீன்’ எனவும் வந்தவாறு அறிக. 315

‘அகிரிவு’ ‘விதிரிப்பு’

20. அகிரிவும் விதிரிப்பும் கடுக்கங் கொண்டு.

‘அதிர்வு,’ ‘விதிரப்பு’ என்னும் இருசொற்களும், நடுக்க மாகிய குறிப்புப்பொருளினை உணர்த்துவனவாம். (எ-டு.) ‘அதிர வருவதோர் நோய்’ எனவும், ‘விதிரப்புற வறியா ஏமக் காப்பினை’ எனவும் வந்தவாறு உணர்க. 316

‘வார்தல்’ ‘போகல்’ ‘ஓழுகல்’

21. வார்தல் போகல் ஓழுகல் மூன்றும்

நேர்பும் செடுமையும் செய்யும் பொருள்.

‘வார்தல்’ ‘போகல்’ ‘ஓழுகல்’ ஆகிய மூன்று சொற்களும் நேர்மையும் நெடுமையுமாகிய பண்புணர்த்தும் சொற்களாம். (எ-டு.) ‘வார்ந்திலங்கும் வையெயிற்று;’ ‘போகு கொடி மருங்குல்;’ ‘ஓழுகு கொடி மருங்குல்’ என்பனபோன்று நேர்மையாகிற பண்பையும்; ‘வார் கயிற்று ஓழுகை;’ ‘வெள் வேல் விடத்தரோடு காருடை போகி;’ மால்விரை ஓழுகிய வாழை’ என்பனபோன்று நெடுமையாகிற பண்பையும் உணர்த்துவனவாக வருவன காண்க. 317

‘தீர்தல்’ ‘தீர்த்தல்’

22. தீர்தலும் தீர்த்தலும் மூடற்பொருட்டு ஆகும்.

‘தீர்தல்’ ‘தீர்த்தல்’ ஆகிய இரு சொற்களும், ‘விடுதலை’ என்னும் குறிப்புப்பொருள் உணர்த்துவனவாம். (எ-டு.) ‘தூணையில் தீர்ந்த கடுங்கண் யானை’ என்றாற்போல விருவன காண்க. 318

‘கெடவரல்’ ‘பண்ணை’

23. கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு.

‘கெடவரல்,’ ‘பண்ணை’ எனும் இரு சொற்களும் விளையாட்டாகிய குறிப்பினை உணர்த்துவன. (எ-டு.) ‘கெடவரல் ஆயமொடு’ எனவும், ‘பண்ணைத் தோன்றிய எண்ணஞ்கு பொருளும்’ எனவும் வருமாறு காண்க. 319

‘தட்’ ‘கய்’ ‘நளி’

24. தடவும் கயவும் நளியும் பெருமை.

‘தட்,’ ‘கய்,’ ‘நளி’ ஆகிய மூன்று சொற்களும் பெருமை மாகிய பண்பினை உணர்த்தும் சொற்களாம். (எ-டு.) ‘வளி தட்டுக் கடக்கி வாய்வாள் குட்டுவன்’ எனவும், ‘கயவாய்ப் பெருக்கல் யானை’ எனவும், ‘நளிமலை நாடன்’ எனவும் பெருமை உணர்க்கி வருதல் காண்க. 320

'தட'—மேலும் ஒரு பொருள்

25. அவற்றுள்,

தடவுக் கிளவி கோட்டமும் செய்யும்.

மேற்கூறிய மூன்றாண்டுள் 'தட' என்னும் சொல்லானது, பெருமை மட்டுமன்றி, 'வளைவு' என்னும் பொருளீடியும் உணர்த்தும். (எ-டு.) 'தடமருப்பு ஏருமை' என வருதல் அறிக. 321

'கய்'—மேலும் ஒரு பொருள்

26. கபவென் கிளவி மென்கையும் ஆகும்.

மேற்கூறிய 'கய்' என்னும் சொல். பெருமை மட்டுமன்றி 'மென்கை' என்னும் குறிப்புப்பொருளீடியும் உணர்த்தும். (எ-டு.) 'கயந்தலை மடப்பிடி' என வரும். 322

'நளி'—மேலும் ஒரு பொருள்

27. நளியென் கிளவி செறிவும் ஆகும்.

மேற்கூறியவாறு 'நளி' என்னும் சொல் பெருமை உணர்த்துவது மட்டுமன்றிச் செறிவாகிய குறிப்புப் பொருளீடியும் உணர்த்தும். (எ-டு.) 'நளியிருள்' என வந்து, செறிந்த இருள் என உணர்த்தல் காண்க. 323

'பழுது'

28. பழுது பயன் இன்றே.

'பழுது' என்னும் சொல், 'பயனில்லாமை' என்னும் பொருளை உணர்த்தும். (எ-டு.) 'பழுது கழி வாழ்நாள்' என வருமாறு காண்க. 324

'சாயல்'

29. சாயல் மென்கை.

'சாயல்' என்னும் சொல், 'மென்கை' என்னும் பொருளை உணர்த்துவதாம். (எ-டு.) 'சாயல் மார்பு என வரும். 325

'முழுது'

30. முழுதென் கிளவி எஞ்சாப் பியாருட்டே.

'முழுது' எனும் சொல், 'எஞ்சாமையாகிய' குறிப்புப் பொருளீடை உணர்த்தும். (எ-டு.) 'மன்முழு தாஸ்ட்' என வரும். 326

'வம்பு' 'மாதா'

31. வம்பு கிளவீட்டுமை;

32. மாதா காதா.

‘வம்பு’ எனும் சொல், நிலையில்லாமை என்னும் பொருளினை உணர்த்தும். (எ-டு.) ‘வம்பமாரி’ என வருதலை அறிக. ‘மாதர்’ என்னும் சொல் காதல் என்னும் பொருளை உணர்த்தும். (எ-டு.) ‘மாதர் நோக்கு’ என வரும். 327, 328

‘நம்பு’ ‘மேவு’

33. நம்பு மேவும் நகையா கும்பே.

‘நம்பு,’ ‘மேவு’ ஆகிய சொற்கள், விருப்பம் என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவன. (எ-டு.) ‘நயந்து நாம் விட்ட நன்மொழி நம்பி’ எனவும், ‘பேரிசை நவிரம், மேவு உறையும், காரி யுண்டி’ எனவும் வருவன் காணக. 329

‘ஓய்தல்’ ‘ஆய்தல்’ ‘நிழத்தல்’ ‘சாஅய்’

34. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயிள் நாள்கும் உள்ளதன் நுழைக்கம்.

‘ஓய்தல்,’ ‘ஆய்தல்,’ ‘நிழத்தல்,’ ‘சாஅய்’ என்னும் நான்கு உரிச்சொற்களும், முன் நுழைகாது உள்ளதாக விருந்து ‘நுழைகுதல்’ ஆகிய குறிப்பினை உணர்த்துவனவாம். (எ-டு.) ‘வேணிலுமந்த வறிதுயங்கு ஓய் களிறு’ எனவும், ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானு மெந்தினை’ எனவும், ‘நிழத்த யானை மேய்புலம் படர’ எனவும் ‘கயலறல் எதிரக் கடும்புற சாஅய்’ எனவும் வருமாறு காணக. 330

‘புலம்பு’

35. புலம்பே தனிமை.

‘புலம்பு’ என்பது, ‘தனிமை’ என்னும் பொருளை உணர்த்தும். (எ-டு.) ‘புலம்பிற் கோத்த புலம்பு மணித் தாலி’ என வரும். 331

‘துவன்று’

36. துவன்று விரைவாகும்.

‘துவன்று’ என்பது, ‘நிறைவு’ என்னும் பொருளை உணர்த்தும். (எ-டு.) ‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்’ என வரும். 332

‘முரஞ்சுகு’

37. முரஞ்சுகு முதிர்வெ.

‘முரஞ்சுகு’ என்பது, ‘முதிர்வு’ என்னும் பொருளை உணர்த்தும், (எ-டு.) ‘குள் முரஞ்சுக எமிலி’ என வரும். 333

‘வெம்மை’

38. வெம்மை வேண்டல்.

‘வெம்மை’ என்பது, ‘விருப்பம்’ என்னும் பொருளினை உணர்த்தும். (எ-டு.) ‘வெங் காமம்’ என வரும். 334

‘பொற்பு’

39. போற்பே பொவிவு.

‘பொற்றி’ என்பது, ‘அழகுடையது’ என்னும் பொருளினை உணர்த்தும். (எ-டு.) ‘பெருவரை யடுக்கம் பொற்பு’ என வரும். 335

‘வறிது’

40. வறிது சிறிதாகும்.

‘வறிது’ என்பது, ‘சிறிதாயது’ என்னும் பொருளை உணர்த்தும் (எ-டு.) ‘வறிது வடக்கு இறைஞ்சிய’ என வரும். 336

‘ஏற்றம்’

41. ஏற்றம் பிளைவும் துணிவும் ஆகும்.

‘ஏற்றம்’ என்பது, ‘நினைவும் துணிவும்’ ஆகிய பொருட் களை உணர்த்துவதாம். (எ-டு.) ‘கானலஞ் செல்லவன் கொடுமையெற்றி’ எனவும், ‘ஏற்றேற்றம் இல்லாருள் யானேற்றம் இல்லாதேன்’ எனவும் வரும். 337

‘பிளை’ ‘பேண்’

42. பிளைவும் பேணும் பெட்டின் பொருள்.

‘பிளை’ ‘பேண்’ என்பன, ‘பெட்டின் பொருளாகிய ‘புறந்தருதல்’ என்னும் குறிப்பிளை உணர்த்துவனவாம். (எ-டு.) ‘அரும்பிளை யகற்றி வேட்ட ஞாட்பினும்’ எனவும், ‘அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்’ எனவும் வரும். 338

‘பணை’

43. பிளையே பிளழத்தல் பெருப்பும் ஆகும்.

‘பணை’ என்பது, பிளழத்தல் பெருப்பு ஆகிய பொருளைக் குறிப்பினாலே உணர்த்தும். (எ-டு.) ‘பணைத்து வீழ பகழி’ என்றவிடத்துப் பிளழத்தல் எனவும் பொருளையும், ‘வெய்மருள் பணைத்தோன்’ என்றவிடத்துப் பெருப்பத்தை யும் உணர்த்துவது காணக். பெருப்பம்-பெருக்கல். 339

'படர'

44. படரே உள்ளல் செலவும் ஆகும்.

‘படர்’ என்பது, ‘நினைத்தல்’ ‘செல்லுதல்’ என்னும் பொருள்களைக் குறிப்பினாலே உணர்த்துவதாம். (எ-டு.) ‘வள்ளியோரப் படர்ந்து புள்ளிற்போகி’ என்றவிடத்து நினைத்தலையும், ‘கறவை கன்று வயிற் படர’ என்றவிடத்துச் செலவையும் குறித்தல் காண்க. 340

'பையுள்' 'சிறுமை'

45. பையுளும் சிறுமையும் கோயிள் பொருள்.

‘பையுள்’ ‘சிறுமை’ என்னும் இரண்டு சொற்களும், ‘நோய்’ என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவன. (எ-டு.) ‘பையுண் மாலீ’ எனவும், சிறுமை யுறுப செய்பறியலரே’ எனவும் வரும். 341

'எய்யாமை'

46. எய்யா மையே அறியா மையே.

‘எய்யாமை’ என்பது, அறிவின்மையாகிய குறிப்புப் பொருளினை உணர்த்தும். (எ-டு.) ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’ என வரும். 342

'நன்று'

47. நன்று பெரி தாகும்.

‘நன்று’ என்பது, ‘பெரிது’ என்னும் குறிப்பினை உணர்த்தும். (எ-டு.) ‘நன்று மரிதுற் றணியாற் பெரும்’ என வரும். 343

'தா'

48. தாடிவ வலியும் வருத்தமும் ஆகும்.

‘தா’ என்பது, வலியும் வருத்தமும் ஆகியவற்றை உணர்த்தும். (எ-டு.) ‘தாவி என்பொன் தைஇய பாவை’ எனவும், ‘கருங்கட்டாக்கலை பெரும்பிறி துற்றென’ எனவும் வரும். 344

'தெவு'

49. தெவுக் கொள்ள பொருட்டே.

‘தெவு’ என்பது, ‘கொள்ளுதல்’ என்னும் பொருளை உணர்த்துவது. (எ-டு.) ‘நீர்த் தெவு நிறைத் தொழுவா’ என வரும். 345

'தெஷு'

50. தெஷுப் பகுத் வாகும்.

‘தெவ்வு, என்னும் சொல், ‘பகை’ என்னும் பொருளைத் தருவதாம். (எ-டு.) ‘தெவ்வுப் புலம்’ என வரும். 346

‘விறப்பு’ உறப்பு’ ‘வெறுப்பு’

51. விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே.

‘விறப்பு’ ‘உறப்பு’ ‘வெறுப்பு’ ஆகிய சொற்கள், ‘செறிவு’ என்னும் பொருளைச் சணர்த்துவன். (எ-டு.) ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்தும்’ எனவும், ‘உறந்த விஞ்சி’ எனவும், ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ எனவும் வரும். 347

‘விறப்பு’ மேலும் ஒரு பொருள்

52. அவற்றுள்,

விறப்பே வெருடப் பொருட்டும் ஆகும்.

மேற்சொல்லிய மூன்றாண்டுள், ‘விறப்பு’ என்னுஞ் சொல் ‘வெருவதல்’ என்னும் பொருளையும் உணர்த்துவதாம். (எ-டு.) ‘அவ்வெறி யுலக்கைப் பாடுவிறந் தியல்’ என வரும். 348

‘கம்பலீ’ ‘சம்மை’ ‘கலி’ ‘அழுங்கல்’

53. கம்பலீ சம்மை கலியே அழுங்கல்

என்றிவை நான்கும் அரவுப் பொருள்.

‘கம்பலீ’ ‘கம்மை’ ‘கலி’ ‘அழுங்கல்’ என்னும் சொற்கள் நான்கும் அரவுமாகிய இசைப்பொருள்மையினை உணர்த்துவன்வாம். (எ-டு.) ‘கம்பலீ முதோர்’ எனவும், ‘ஒரு பெருஞ்சம் மையொடு, எனவும், ‘கலிகொளாய் மலிபுதொகு பெடுத்த’ எனவும், ‘உயவு புணர்ந் தன்றில் வழுங்கலூரே’ எனவும் வருமாறு காண்க. 349

‘அழுங்கல்’ மேலும் திரு பொருள்

54. அவற்றுள்,

அழுங்கல் இரக்கறும் கேடும் ஆகுடி.

மேற் கூறியவற்றுள், ‘அழுங்கல்’ என்னும் சொல், இரக்கறும் கேடும் ஆகிய பொருள்களை உணர்த்துவதாம். (எ-டு.) ‘பழங்க ஞேட்டமும் நலிய அழுங்கின்ற அல்லனு’ என இரக்கறும், ‘குண்ணழுங்கக் குற்ற முறைநின்று கீறாற் சிறியர்க்கட்டு’ எனக் கேடும், ஆகிய பொருட்களை உணர்த்தின காஸ்க.

‘கழுமு’
— செல்லுதல்

‘கழுமு’ என்னும் சொல், மயக்கமாகிய குறிப்புப் பொருளை உணர்த்தும். (எ-டி.) ‘கழுமிய ஞாட்பு’ என வரும். 351

‘செழுமை’

56. செழுமை வளதும் கொழுப்பும் ஆகும்.

‘செழுமை’ என்னும் சொல், ‘வளமை’ ‘கொழுமை’ ஆகிய பொருட்களை உணர்த்தும். (எ-டி.) ‘செழும்பல் குன்றம்’ என வளமையினையும், ‘செழுந்தடி தின்ற நாய்’ எனக் கொழுமையினையும் குறித்தமை சொன்க. 352

‘விழுமை’

57. விழுமங்க் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.

‘விழுமை’ என்னும் சொல், ‘சீர்மை’, ‘சிறப்பு’, ‘இடும்பை’ (துன்பம்) ஆகிய பொருட்களை உணர்த்தும். (எ-டி.) ‘விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு’ எனக் சீர்மையினையும், ‘வேற்றுமையில்லா விழுத்தினைப் பிறந்து’ எனக் சிறப்பினையும், ‘நின்னுறு விழுமம் களைந்தோன்’ எனத் துன்பத் தினையும் குறிக்குமாறு வருதல் காண்க. 353

‘கருவி’

58. கருவி தொகுதி.

‘கருவி’ என்பது, ‘தொகுதி’ என்னும் பொருளை உணர்த்தும். (எ-டி.) ‘கருவி வானம் என வரும். கருவி-மின்னும் முழக்கும் முதலாயவற்றின் தொகுதி. 354

‘கமம்’

59. கமம் விறைந் தியலும்.

‘கமம்’ என்பது, ‘நிறைவு’ என்னும் பொருளை உணர்த்துவதாம். (எ-டி.) ‘கமஞ்குல மாமழை’ என வரும். 355

‘அரி’

60. அரியே ஜம்மை.

‘அரி’ என்னும் சொல், ‘அழகுடைமை’ என்னும் பொருளை உணர்த்தும். (எ-டி.) ‘அரிமயிரத் திரள் முன்கை’ என வரும். 356

‘கவவு’

61. கவவகத் திடுமே.

‘கவவு’ என்னும் சொல், ‘கட்டிக்கொள்ளுதல்’ என்னும் பொருளை உணர்த்தும். (எ-டி.) ‘கழுங விளங்காரம் கவவுகும்பாட்பே’ என வரும். 357

'துவைத்தல்' 'சிலைத்தல்' 'இயம்பலி' 'இரங்கல்'

62. துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்
இசைப்பொருட் கிளவி என்மனூர் புலவர்.

'துவைத்தல்,' 'சிலைத்தல்,' 'இயம்பலி,' 'இரங்கல்'
என்னும் சொற்கள் இசைப்பொருளை உணர்த்துவன் எனப்
புலவர்கள் கூறுவர். (எ-டு.) 'வரிவளை துவைப்ப' எனவும்,
'ஆமா நல்லேறு சிலைப்ப' எனவும், 'கடிமரந் தடியும் ஒசை
தன்னூர் நெடுயிதில் வரைப்பிற் கடிமனை இயம்ப' எனவும்,
'ஏறிரங் கிருளிடை' எனவும் வருமாறு காண்க. 358

'இரங்கல்' மேலும் ஒரு பொருள்

63. அவற்றுள்

இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்

அவற்றுள், 'இரங்கல்' என்பது கழிவாகிய குறிப்புப்
பொருளினையும் உணர்த்தும். (எ-டு.) 'செய்திரங்கா விளை'
என வரும்; கழிந்த பொருள்பற்றி வருங் கலலையே 'கழிந்த
பொருள்' என இங்குச் சுட்டப்பெற்றது. 359

'இலம்பாடு' 'ஒற்கம்'

64. இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை.

'இலம்பாடு,' 'ஒற்கம்' எனும் இருசொற்களும், 'வறுமை'
என்னுங் குறிப்புப் பொருளை உணர்த்துவன். (எ-டு.)
'இலம்பாடு புலவர் ஏற்றகை நிறைய' எனவும், 'ஒங்கல்
ஒற்கம் சொலிய' எனவும் வரும். 'இலம்' என்னும் உரிச்
சொல் பெரும்பாலும் பாடென்னும் தொழில்பற்றியே
வரும். 360

'குமிர்தல்' 'பாய்தல்'

65. குமிர்தலும் பாய்தலும் பகுத்தற் பொருள்.

'குமிர்தல்', 'பாய்தல்' என்பன பரத்தலாகிய குறிப்
பிளை உணர்த்துவன்னாகும். (எ-டு.) 'தருமணல் குமிரிய
திருநகர் முற்றத்து' எனவும், 'பாய்புனல்' எனவும் அவை
அப்பொருளை உணர்த்துவன் காண்க. 361

'கவர்வு'

66. கவர்வு விருப்பாகும்.

'கவர்வு' என்னும் சொல், 'விருப்பு' என்னும் பொரு
ளினைக் குறிப்பான் உணர்த்தும். (எ-டு.) 'கவர்நடைப் புருள்'
என வரும். 362

‘சேர்’

67. சேரே திரட்சி.

‘சேர்’ என்னும் உரிச்சொல், ‘திரட்சி’ என்னும் பொரு விளை உணர்த்தும். (எ-டு.) ‘சேர்ந்து செறி குரங்கு’ என வரும். 363

‘வியல்’

68. வியலென் கிளாவி அகலப் பொருட்டே.

‘வியல்’ என்னும் சொல், ‘அகன்றது’ என்னும் பொரு விளை உணர்த்துவதாம். (எ-டு.) ‘வியலுலகம்’ என வரும். 364

‘பேம்’ ‘நாம்’ ‘உரும்’

69. பேமாம் உருமென வருஙம் கிளாவி

ஆழுறை மூன்றும் அச்சப் பொருள்.

‘பேம்’ ‘நாம்’ ‘உரும்’ என்னும் மூன்று சொற்களும், அச்சமாகிய குறிப்பினை உணர்த்தும். (எ-டு.) ‘மன்ற மரா அத்த பேமுதிர் கடவுள்’ எனவும், ‘நாம நல்லார்’ எனவும், ‘உருமில் சுற்றும்’ எனவும் வரும். 365

‘வய’

70. வயவியாகும்.

‘வய’ என்பது, ‘வளி’ என்னும் குறிப்புணர்த்துவதாம். (எ-டு.) ‘துண்ணரும் துப்பின் வய மான்’ என வரும். 366

‘வாள்’

71. வாளொளி யாகும்.

‘வாள்’ என்பது, ‘ஓளி’ என்னும் பண்பினை உணர்த்துவதாகும். (எ-டு.) ‘வாண்முகம்’ என வரும். 367

‘துயவு’

72. துயவென் கிளாவி அறிவின் திரிபே.

‘துயவு’ என்னும் சொல், அறிவு வேறுபடுதலாகிய குறிப்புப்பொருளை உணர்த்துவதாம். (எ-டு.) ‘துயவுற்றேரும் யாமாக’ என வரும். 368

‘உயர்’

73. உயரவே உயம்கல்.

‘உயர்’ என்பது ‘உயங்கல்’ என்னும் குறிப்புணர்த்துக உரிச்சொல்லாம். (எ-டு.) ‘பருந்திருந்து உயாவினி பயிற்சுற் றியாவுயர் நோற்றலை’ என கூறும். 369

'உசா'

74. உசாவே சூழ்சி

'உசா' என்னும் சொல், 'சூழ்சி' என்னும் குறிப்பினை உணர்த்தும். (எ-டு.) 'உசாத் துணை' என வரும். , 370
 'வயா'

75. வயாவென் கிளனி வேட்கைப் பெருக்கம்

'வயா' வென்னும் சொல் வேட்கைப் பெருக்கமாகிய குறிப்பினை உணர்த்தும். (எ-டு.) 'வயாவுறு மகளிர்' என வரும். 371

'கறுப்பு' 'சிவப்பு'

76. கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்.

'கறுப்பு' 'சிவப்பு' என்னும் சொற்கள், வெகுளியாகிய குறிப்பினை உணர்த்துவனவாம். (எ-டு.) 'நிறகறுப்புதோர் அருங்கடி முனையள்' எனவும், 'நீ சிவந்திருத்த நீரழி பாக்கம்' எனவும் வரும். 'கருமை' 'செம்மை' என்பன, 'கறுப்பு' 'சிவப்பு' எனத் தொழிற்பட்டால் அல்லாமல், வெகுளிப் பொருளினை உணர்த்தா. 372

'கறுப்பு' 'சிவப்பு'—மேலும் ஒரு பொருள்

77. விரத்தரு உணர்த்தற்கும் உரிய என்ப.

மேற்கூறிய கறுப்பும் சிவப்பும் என்னும் சொற்கள், நிற வேறுபாடு உணர்த்துதற்கும் உரியனவாம். (எ-டு.) 'கறுத்த காயா', 'சிவந்த காந்தள்' என வரும். இவை பண்பாயலிழி அல்லாது, 'தொழிலாயலிழி நிறவேறுபாடு உணர்த்த மாட்டா. 373

'நொசிவு' 'நுழைவு' 'நுணங்கு'

78. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்ணம்.

'நொசிவு' 'நுழைவு' 'நுணங்கு' ஆகியன மூன்றும், 'நுண்ணம்' யாகிய பண்பை உணர்த்துவனவாம். (எ-டு.) 'நொசிமட மருங்குல்' எனவும், 'நுழைதூற கணிங்கம்' எனவும், 'நுணங்கு துகில் நுடக்கம்போல்' எனவும் ஒரும். 374

'புளிரூ'

79. புளிரென் கிளனி யீஞ்றளிமைப் பொருட்டு..

'புளிரூ' என்பது, அஞ்சலன் அளிக்கமயான காலக் குறுக்கத்தினைக் குறிப்பதாம். (எ-டு.) 'புளிர்றுப் பாய்த் தெனக் கலங்கி' என வரும். 375

'நனவு'

80. நனவே என்னும் அகலமூம் செய்யும்.

'நனவு' என்பது, அவைக்களத்தையும், அகலமாகிய இடத்தையும் உணர்த்துவதாம் (எ-டு.) 'நனவுப் புகு விறவி யிற் ரேன்றும் நாடன்' எனவும், 'நனந்தலீ யுலகம்' எனவும் வரும். 376

'மதவு'

81. மதவே மட்டும் வலியும் ஆகும்.

'மதவு' என்னும் சொல், 'மென்மையும்' 'வன்மையும்' ஆகிய பொருளைக் காட்டும். (எ-டு.) 'பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்' எனவும், 'கயிறிடு கதச்சேப் போல மத மிக்கு' எனவும் வரும். 377

'மதவு' மேலும் இருபொருள்

82. மிகுதியும் வணப்பு மாகலு முரித்தே.

'மதவு' என்னும் சொல், முற்கூறிய பொருளைக் காட்ட வேயன்று மிகுதியையும் அழகையும் சிறுபான்மை உணர்த்துவதுமாம். (எ-டு.) 'மதவிடை' எனவும், 'மாதர் வாண்முகம் மததிய நோக்கே' எனவும் வரும். 378

'யாணர்'

83. புதிதுப்படற் பொருட்டே யாணர்க் கிளங்கி.

'யாணர்' என்னுஞ் சொல், 'புதிது என்னும் பொருளைக் காட்டுவதாம். (எ-டு.) 'மீனைடு பெயரும் யாணரூர்' என வரும். 379

'அமர்தல்'

84. அமர்தல் மேவல்.

'அமர்தல்' என்பது, 'விரும்புதல்' என்னும் பொருளைக் காட்டுவதாம். (எ-டு.) 'அகனமர்ந்து செய்யா ஞநையும்' என வரும். 380

'யாண்'

85. யானுக் கவிஞருகும்.

'யாண்' என்பது, அழகென்னும் பொருளைக் காட்டுவதாம். (எ-டு.) 'யாணது பசலை' என வரும். 381

'பரவு' 'பழிச்சு'

86. பரவுக் கழிச்சுக் கவுத்தின் பொருள்.

'பரவு' 'பழிச்சு' ஆகிய சொற்கள், வணங்குதலாகிய பொருளைக் காட்டும். (எ-டு.) 'நெல்லுக் குத்துப் பரவுக் கடவுளுமிலலே' எனவும், 'கைதொழுதாசப் பழிச்சி' எனவும் வரும்.

382

'கடி' என்னும் சொல்

87. கடியென் விளை

வரைவே கூர்மை காப்பீ புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே.

அச்சு முன்றேற் ரூயீகரங்தும்

மெய்யிடத் தோன்றும் பொருட்டா கும்ஹீம்.

'கடி' என்னும் உரிச்சொல், வரைவு முதல் முன்றேற்று (தெய்ல்ததின் முன்னின்று உறுதிசெய்து தெளிதல்) இறுதி யாக உள்ள பத்துக்குறிப்பும் உணர்த்தும். (எ-டு.) 'கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு' (குறள்—68) என வரைவும், 'கடிகா' எனக் காப்பும், 'கடிமலர்' எனப் புதுமையும், 'கடிமான்' என விரைவும், 'கடும்பசல்' என விளக்கமும், 'கடுங்கா லொற்றவின்' என மிகுதியும், 'கடுநட்பு' எனச் சிறப்பும், 'கடியையான் எடுத்தகை செருவத்தானே' என அச்சமும், 'கொடுஞ் சுழிப் புகார்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்குள் தருகு வனினக்கே' என முன்றேற்றும் உணர்த்தி யவாறு காண்க.

383

'கடி' மேலும் இரு பொருல்

88. ஜூப்ரும் கரிப்பும் ஆகலும் பரித்தே.

'கடி' என்னும் சொல், மேற்கூறிய பொருளுணர்த்தலேயன்றி, ஜூயப்பொருளையும் கரிப்புப் பொருளையும் கொடுக்கும். (எ-டு.) 'கடுத்தன எல்லளோ வன்கை' எனவும், 'கடி மிளகு தின்ற கல்லா மந்தி' எனவும் வரும்.

384

'ஜூ' என்னும் சொல்

89. ஜூ விப்ப பாகும்.

'ஜூ' என்பது, வியப்பைக் காட்டும் சொல்லாகும். (எ-டு.) ஜூதே 'காமம் யானே' என வரும்.

385

'முளைவு' என்னும் சொல்

90. முளைவுமுளி வகரும்.

'முளைவு' என்பது, வெறுப்பைக் காட்டும். (எ-டு.) சேற்று நில முளைழிய செங்கட்ட காராள் என வழங்கப்படுகிறது.

386

'வை' என்னும் சொல்

91. வையே கூர்க்கை.

'வை' என்பது, கூர்மையைக் காட்டும் சொல்லாம்.
(எ-டு.) 'வெநுணைப் பகழி' என வரும். 387

'எறுழ்' என்னும் சொல்

92. எறுழ்வியாகும்.

'எறுழ்' என்பது வளிமையை உணர்த்தும் சொல்லாகும்.
(எ-டு.) 'போரெறுழ்த் திணிதோள்' என வரும். 388

3. சொல்லும் போருளும்

உரிச்சொல் பொருளி மரபை ஒத்தல்

93. மெய்பெறக் கிளங்கூட உரிச்சொல் எல்லாம்

மூன்றும் பின்னும் வருபவை நாடு.

ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்
தத்தம் மரபில் தோன்றுமான் பொருளே.

'இரிச்சொல் இப்பொருளுக்கு உரித்து' என்று இதுகாறும்
கூறிய உரிச்சொல் எல்லாவற்றையும், அவற்று முன்னும்
பின்னும் வருகின்ற சொற்களை ஆராய்ந்து, அம்மொழிகளுள்
பொருத்தமான சொற்களாலே ஒரு பொருளுணர்த்துக. இவ்வாறு
உணத்தினால், தொன்றுதொட்டு வழங்கிவந்த முறை
மையால் தத்தமக்குரித்தாய் அப்பொருள் விளங்கும். 389

அவை பிற பொருளும் உணர்த்தல்

94. கூறிய கிளங்கீல் பொருளிலே அல்ல.

வேறுபிற தோன்றினும் அவற்றெடு கொளலே.

முன்னும் பின்னும் வருகின்ற சொற்களை ஆராயுமிடத்து
உரிச்சொல்லுக்குக் கூறிய பொருளேயன்றிப் பிறபொருள்
தோன்றுமாயினும், அவற்றையும் மேற்கூறியவற்றுடன்
சேர்த்துக் கொள்க. (எ-டு.) 'கடிநாறும் பூந்துணர்' என்பது
இயைபுதோக்க மேற்கூறிய பொருள் கொடாது. 'மணம்'
என்னும் பொருள் பயந்தவாறு காண்க. 390

• **கருத்துணர்தவின் நிலை**

95. பொருட்டுப் பொருள் தெரிவின் அதுவாம் பிச்சே.

பொருளுக்குப் பொருள் காணுதல் வரம்பில்லாது
கொல்லுமாகளின், அங்களும் வரம்புசெய்தல் இன்றென்பது
தாகி. 391

உணர்த்தும் ஆற்றல்

96. பொருட்குத் திரிபில்லை உணர்த்த வண்ணின்.

பொருளுக்கு அதனை யுணர்த்துவான் கேட்பானுக்கு விளங்குமாறு உணர்த்தினால்யின், மாறுபாடு கிடையாது. 392

உணரும் ஆற்றல்

97. உணர்ச்சி வாயில் உணர்வேர் வலித்தே.

வெளிப்படையாகப் பொருள் கூறியும், காட்சியளவாகப் பொருளைக் காட்டியும் உணரவில்லையாயின், அவனுக்கு உணர்த்தும் வழியில்லை; உணர்ச்சியின் வழியாக இறிகின்ற வனது அறிவை வலியாக உடையது உணர்வும் ஆகலான். 393

பொருள்கட்டுச் சாரணம் உளவாதல்

98. மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்று.

இதுகாறும் கூறிய உரிச்சொற்களுக்குப் பொருள் கூறியது தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைபற்றியே அன்றி, ‘அப்பொருள்தான் அங்கனம் உணர்த்தும்’ என்பதற்கு வேறு காரணம் யாது விளங்குமாறில்லை. 394

எழுத்துப் பிரிந்திசையா

99. எழுத்துப்பின் திசைத்தல் இவணியின்பு இன்றே.

எழுத்துக்கள் முதலும் இறுதியுமாக வெவ்வேறுகப் பிரிந்து, வெவ்வேறு பொருள் உணர்த்துதல் என்பது உரிச்சொல்லிடத்துப் பொருந்தும் தன்மை இல்லை. 395

4. புறனடை

100. அஞ்ச பிறவும் விளங்க வல்ல

பஸ்முகை யாலும் பாஞ்சை வருடம்

பரிச்சொல் வெண்ணம் பொருட்குகை கூட்ட

பியங்க மருங்கின் இனைத்தெள அறியும்

வரம்புதமக் கிள்ளையின் வழிகளி கடைப்பிடித்து

ஒம்படை யானையிற் கிளங்கவற் றியலாற்

யங்குத உணர்தல் என்மனுச் சுலவர்.

இதுவரையினும் கூறிய உரிச்சொற்களையாறி, அவை பேசன்ற பிறவும், பலவளையினுலும் பறந்துபட்டு வருகின்ற உரிச்சொற்களைல்லாம் பொருட்குத் தொந்து உணர்த்த-

இசைக் குறிப்புப் பண்புபற்றித் தாம் வழங்கும் இடத்தின் கன், இத்துணை என்று வரையறுத்து உணரும் அளவு தமக்கு இல்லாமையினால், கூறிய வழியில் தப்பாது சென்று, இதன் கண் கூறப்பட்ட பாதுகாவலான ஆணையின் வழியால் சிறப் பித்தவற்றின் தன்மையோடு சேர்ந்து, முறைப்பட அறிதல் வேண்டும் என்று சொல்லுவர் புலவர். (எ-டி.) ‘இருமை’ என்பது கருமையும் பெருமையுமாகிய பண்புணர்த்தும்; ‘சேண்’ என்பது சேய்மையாகிய குறிப்புணர்த்தும்; ‘தொன்மை’ என்பது பழமையாகிய குறிப்புணர்த்தும், இலையும் பிறவும் ‘அன்ன பிறவும் கிளந்தவல்ல’ என்னும் விதியாற் கொள்ளப்படும்.

9. எச்சவியல்

[எச்சச் சொற்களின் நிலக்கணம்]

1. சொற்களின் வகை

நான்கு வகையான சொற்கள்

1. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லன்று அளித்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்குமே செய்யுள் இயற்றற்குரிய சொற்களாம்; செய்யுட்கு உரித்தாய் இவற்றுள் வருவன பெயர்ச் சொற்களே ஆம்.

397

இயற் சொல்

2. அவற்றுள்:

இயற்சொற் குமே

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

தம்பொருள் வழாகம இசைக்குஞ் சொல்லே.

மேலே கூறிய நான்கு சொற்களுள், ‘இயற்சொல்’ என்று சொல்லப்பட்ட சொற்கள்தாம், செந்தமிழ் வழங்கும் பகுதி யில் வழக்குச் சொற்களாய்ப் பொருந்தித் தம் பொருளை மாறுபடாமல் உணர்த்தும் சொற்களாம். (எ-டு.) நிலம், நீர், சோறு, பால், தயிர் என்னும் தொடக்கத்தன. ‘செந்தமிழ் நிலமாவன, ‘வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருலூரின் கிழக்கும், மருலூரின் மேற்குமாம்’ என்பர்.

398

திரி சொல்

3. ஒருபொருள் குறித்த வேறுசொல் ஈகியும்

வேறுபொருள் குறித்த ஒருசொல் ஈகியும்

இருயாற் றெங்ப திரிசொற் கிளவி.

‘திரிசொல்’ என்பது, ஒரு பொருளை உணர்த்திவிரும்’ பல சொல்லும், பல பொருளை உணர்த்திவிரும் ஒருசொல்லும் என இரண்டு வகைப்படும். (எ-டு.) விலங்கள், வெந்பு, விள்ளு எனவும்; எகிளம், உந்தி எனவும் இருவகையும், ஏது மாறு காண்க,

399

திசைச் சொல்

- 4. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு விலத்தும்
தங்குறிப் பிளவே திசைச்சொற் கிளவி.**

செந்தமிழ் வழங்கும் நிலத்துடன் சேர்ந்த பன்னிரண்டு நிலத்தும், தாம் குறித்த பொருளை விளக்கும் சொல் திசைச் சொல் என்பதாம். (எ-டு.) பாண்டி நாட்டார் ஆ (பச) எருமை இவற்றைப் பெற்றமென்று வழங்குதல் போன்று வரும். பன்னிரு நிலமாவன், பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு; குட்ட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடத்தீல் நாடு ஆகியன என்பார்.

400

வட சொல்

- 5. வடசொற் கிளவி வடவெழுத் தொரிடி
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.**

வடசொல் என்பது, வடமொழிக்கே உரிய சிறப்பெழுத் தல்லாமல், வடமொழி தென்மொழி ஆகிய இரண்டுக்கும் பொதுவாகிய எழுத்தால் அமைந்த சொல்லாம். (ஏ-டு.) வாரி, மேரு, குங்குமம், மணி என்பனபோன்று வருவன். 401

- 6. சிநைந்தன வரினும் இயைந்தன வரையார்.**

பொதுவெழுத்தான் அமைந்த சொல்லேயன்றி, 'வட வெழுத்தாலேயே அமைந்த சொல் சிறிது மாறுபட்டு வந்தாலும், பொருத்தமுடையனவாயின் நீக்கமாட்டார்கள்.(எ-டு.) 'அரமிய வியலகத் தியம்பும்' (அகம்—124) என வரும். 402

சொற்கள் விகாரம் அடைதல்

- 7. அநாற் சொல்லும் தொடுக்குப் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
ஷிரிக்கும்வழி ஷிரித்தலும் தொகுக்கும்வழி தொகுத்தலும்
கீட்டும்வழி கீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்
நாட்டல் வழிய என்மறை புவவர்.**

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கு சொற்களாலும் செய்யுள் செய்யுமிடத்து, மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்க வேண்டுமிடத்து மெல்லெழுத்தாக்கியும், குறைகிண்றவற்றை ஷிரிக்கிறவுடுமிடத்து ஷிரித்தும், மிக்க வருவனவற்றைத்

தொகுக்கவேண்டுமிடத்துத் தொகுத்தும், குற்றெழுத்து நீளவேண்டுமாயின் நீட்டியும், நெடியதனைக் குறுக்கவேண்டுமிடத்துக் குறுக்கியும் கூறலாகிய ஆறு விகாரமும், செய்யுள் இன்பம் பெறச் செய்வானுடைய நாட்டுதலை (கையாளுதல்) வன்மையாக உடையதாம்! (எ-டு.) ‘குறுக்கை யிரும்புவி’ எனவும், ‘சுடுமண் பாலை, எனவும், ‘தண்ணந்துறைவன்’ எனவும், ‘மழவரோட்டிய’ எனவும், ‘விடுமின்’ எனவும், ‘அழுந்துபடு விழுப்புன்’ எனவும் விலித்தல் விகாரம் முதலிய ஆறன்யும் கூறியவாறு காண்க.

403

2. பொருள்கோள்

பொருள்கோள் நால்வகை

8. நிரன்திற சுள்ளும் அடிமறி மொழிமாற்று அவைங்கள் கெள்ப மொழியுள் ரியல்பே.

செய்யுளிடத்துச் சொற்கள் தம்முள் சேர்ந்து நிற்கும் முறையை, நிரல் ஏறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நான்கு வகைப்படும்.

404

நிரன்திற

9. அவற்றுள்,
நிரன்திற தானே.

விளையினுங் பெயரினுங் நினையத் தோன்றிச்
சொல்வேறு விளைப் பொருள்வேறு விளையல்.

மேற்கூறிய நான்களுள், ‘நிரன்திற’யாலது, வினையினும் பெயரினைலும் ஆராயத்தோன்றிச், சொல்வேறு நிற்கப் பொருள் வேறுபெற நிற்றலாம். (எ-டு.) ‘மாச போகவுங் காய்பசி நீங்கவுங் கடிபுனன் மூழ்கி யடிசில் கைதொட்டு’ என முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறுவேறு நிற்றலின் நிரன்திற ஆயிற்று.

405

சுள்ளுமி

10. சுள்ளும் தானே
பட்டாஸ் கமமக்த ஸடி. பெள்ளீச்
ஒட்டுவழி யறிந்து துள்ளித்தன ரிப்றும்.

‘சுள்ளுமி’ என்பது, இயல்பாக அமைந்துள்ள இரண்டு அடிகளின் எட்டுச் சிர்களையும், தனித்தனியாக எடுத்துப் பொருத்தும் இடம் அறிந்து கூட்டிச் செய்யப்படுவதால்,

(எ-டு.) ‘சரையாழ வம்பி மிதப்ப வரையனைய, யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப, கானக நாடன் சுனை’ என்னு மிடத்துச் சரைமிதப்ப, அம்மியாழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்துக்கூட்ட இயைந்தவாறு கண்டு கொள்க.

406

அடிமலி

11. அடிமறிச் செய்தி அடிளிலை திரிந்து
சீரங்கிலை திரியாது தடுமா றும்மே.

அடிமறிச் செய்யுளாவது, சீர்கள் யாவும் நின்றவாறே நிற்க, அடிகள் மட்டும் தம்மிடம் விட்டுப் பிறிதொன்றன் இடத்துச் சென்று நிற்றவாம்.

(எ-டு.) ‘மாருக் காதலர் மலைமறந் தனரே
யாருக் கட்டபனி வரலா ஞவே
வேரு மென்றேள் வளைநெநி மும்மே
கூருய் தோழியான் வாழு மாறே’ என வரும். 407

அடிமறி மேலும் ஒரு முடிவு

12. பொருட்டரி மருங்கின்
சுற்றுடி இறுசீர் ஏருத்துவயின் திரியும்
தோற்றறமும் வரையார் அடிமறி யான.

பொருளை ஆராயுமிடத்து, அடிமறிச் செய்யுளிடத்து, இறுதி அடியின் இறுதிச்சீர் ஏருத்தடியிற் (இரண்டாமடியில்) சென்று திரிதலும் நீக்கப்படாது. 408

மொழிமாற்று

13. மொழிமாற் றியற்கை
சொன்னிலை மாற்றிப் பொருளெல்தீர் இயைய
முன்னும் பின்னும் கொள்வழிக் கொளா அஞ்.

மொழிமாற்றுச் செய்யுளினது இயல்பாவது, பொருள் எதிரவந்து பொருந்துமாறு சொல் நிற்குமிடத்தை மாற்றி முன்னும் பின்னும் சேர்க்க வேண்டிய விடத்துச் சேர்த் தலாம்.

(எ-டு.) ‘ஆரிய மன்னர் பறையின்எழுந் தியம்பும்
பாரி பறம்பின்மேற் றன்னுமை—காரி
விறங்முள்ளுர் வேங்கைவி தானுனுந் தோளா
ஸ்ரீரங்கள்கு ருள்ள தலர்.’
என் வரும் இதனுள் முன்னும் பின்னும் கொள்வழியறிந்து கொள்ளுவப் பொருளெல்தீரியைந்தவாறு கண்டு கொள்க. 409

3. தொகைச் சொல் வகைதொகை

பிரிக்கப் படாதன

14. தங்கு என்னும் அவைமுதலாகிய
விளைநுதற் பெய்நும் பிரிப்பப் பிரயா.

தங்கு என்னும் எழுத்துக்களை முதலாகவுடையன் வாய் உறவை உணர்த்தில்லரும் பெயரும் பிரிக்கப்படாது. (எ-இ.) தமன், நமன், நுமன், எமன், தம்மான், நும்மான், எம்மான் என்பன போன்று வரும். 410

தொகைபோல் அடுக்கி வருவன

15. இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தலென்று
அவைமுன் ரென்ப வொருசொல் டுக்கே.

இசை நிறைத்தலும், அசைநிலையாய் நிற்றலும், பொருள் வேறுபாட்டுடன் சேர்த்தலும் என்று, ஒருசொல் அடுக்கு மூன்று விகாரப்படும். (எ-இ.) 'ஏ ஏ எ யம்பன் மொழிந் தனன்' என்றது இசைநிறை; 'மற்றே மற்றே' என்பது அசை நிலை; 'பாம்பு பாம்பு' என்பது பொருளொடு புணர்தல்; இங்ஙனம் இலை முறையே வரும். 411

தொகை மொழிகள்

16. வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
விளையின் தொகையே பண்பின் தொகையே
உம்மைத் தொகையே அன்மொழித் தொகையென்று
அவ்வாறென்ப தொகைமொழி விளையே.

வேற்றுமைத் தொகை, உவமத்தொகை, விளைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை எனத் தொகை ஆறு வகைப்படும். 412

வேற்றுமைத் தொகை

17. அவற்றுள்,
வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல்.

அவற்றுள், வேற்றுமைத் தொகையாவது, முன்ப வேற்றுமை இயலில் கூறியவாறு விரிந்து பொருளுணர்த்துவென் டியது விரியாது தொக்கு (சேர்ந்து) நின்று பெயருளுணர்த்து உதாம். (எ-இ.) 'நிலங்கடந்தான்' என ஒரும். இதுவாடாம் வேற்றுமைத்தொகை முதலாக வேற்றுமைத் தொகை ஆறு வகைப்படும். 413

உவமைத் தொகை

18. உவமத் தொகையே உவம இயல்.

உவமத்தொகை, உவமவுருபுத் தொடர்பொருள் போலப் பொருளை உணர்த்தும். (எ-டு.) ‘பொன்மேனி’ என வரும்; இது ‘பொன்னன்ன மேனி’ என விரிந்து பொருள் உணர்த்தும். 414

வினைத் தொகை

19. வினையின் தொகுதி காலத் தீயறும்.

வினைத்தொகையானது, காலத்தை இடமாகக்கொண்டு வரும். (எ-டு.) ஆடரங்கு, செங்குன்று, புணர்பொழுது என வரும். 415

பண்புத் தொகை

20. வண்ணத்தின் வழியின் அளவின் கூலவயினான்று

அன்ன பிறவும் அதன்குணம் நுதலி

இன்ன திதுவென வருட மியற்கை

என்ன கிளவியும் பண்யின் தொகையே.

வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவும், அவை போல்வன பிறவுமாகிய குணத்தை உணர்த்திப், பின் தொக்கவிடத்துக் குணமுடைய சொல் குணமுடைய பொருளை உணர்த்துதலால், இன்னது இது என ஒன்றை யொன்று சிறப்பித்து, இரண்டு சொல்லும் ஒரு பொருளின் மேல் வரும் தன்மையை உடைய எல்லாத் தொகைச் சொற் களும் பண்புத் தொகையாம். (எ-டு.) கருங்குதிரை, வட்டப் பலகை. நெடுங்கோல், திங்கரும்பு என்பனவற்றுள் முறையே வண்ணம் முதலிய நான்கும் வந்தன; இங்ஙனம் பிறவிடத்து வருமாறும் அறிக. 416

உம்மைத் தொகை

21. இருபெயர் பலபெயர் அளவின் பெயரே

என்னியற் பெயரே விழைப்பெயர்க் கிளவி

என்னின் பெயரை அவ்வறு கிளவியும்

கிள்ளிய மிழுத்தே உம்மைத் தொகையே.

இருபெயர் சேர்ந்து ஆகும் உம்மைத்தொகை, இரண் குக்கு, மேற்பட்ட பல பெயரினுலாகிய உம்மைத்தொகை; முகத்தல் அளவுப் பெயரான் வரும் உம்மைத்தொகை, என்னியற் குறித்துவரும் பெயரான் ஆகிய உம்மைத்தொகை, என்னிழிச் சியங்குபற்றிப் பொருளுணர்த்தும் பெயரா

ஞகிய உம்மைத்தொகை ஆகிய ஆறும் உம்மைத்தொகையின் சார்பாக வரும். (எ-டு.) உலாப் பதினான்கு எண்வும், புவிவிற் கெண்டை எண்வும், தூணிப் பதக்கு எண்வும், முப்பதின்மார் எண்வும்; தொடியரை எண்வும், பங்னிரண்டு எண்வும் முறையே ஆறு பெயர்களின் உம்மைத்தொகையும் வந்தன காண்க.

417

அன்மொழித் தொகை

22. பண்புதொகை வருஷம் கிளாநி யானும்
உம்மை தொக்க பெயர்வயி ஞானும்
வேற்றுமை தொக்க பெயர்வயி ஞானும்
சுற்றுமின் நியலும் அன்மொழித் தொகையே.

பண்புச்சொல் தொகும் சொல்லிலும், உம்மைத் தொக்க பெயரிடத்தும், வேற்றுமைதொக்க பெயரிடத்தும், இறுதிச் சொல்லிடத்து நின்று அன்மொழித் தொகை நடக்கும் என்க. (எ-டு.) வெள்ளாடை, தகரஞாழல், பொற்றெடு என முறையே மூன்றும் வந்தன. அஃதாவது ‘வெள்ளை ஆடை யுடுத்தாள்’ என வருவதுபோன்று விரித்துப் பொருள் காண வேண்டும்.

418

பொருள் நிற்கும் இடம்

23. அவதாம்,
முன்மொழி கிளையலும் பின்மொழி நிலையலும்
இருமொழி மேலும் ஒருங்குடன் கிளையலும்
அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்
அங்கள் கெள்ப பொருள்நிலை அபே.

அந்த அன்மொழித் தொகைதாம், முன்மொழியில் பொருள் சிறத்தலும், பின்மொழியில் சிறத்தலும், இரு மொழியின்மேலும் சிறத்தலும், இரண்டுமல்லாத பிறிதொரு மொழியின்மேல் பொருள் சிறத்தலும் எனப் பொருள் நிற்கும் முறைமை நான்கென்று சொல்லுவர் புலவர். (எ-டு.) வேங்கைப்பூ, அடைகடல், உலாப் பதினான்கு, வெள்ளாடை என்பன முறையே நான்கிடத்தும் பொருள்சிறந்து வந்தன காண்க.

419

தொகை மொழிகளின் தன்மை

24. எல்லாத் தொகையும் ஒருசொள் எடைய.

ஆறுவகைத் தொகைச்சொல்லும் ஒரு சொல்லாய் (ஒரு சொல் தன்மையாய்) நடத்தலே பூங்டயன். அஃதாவது, சொல்லின் முன்மொழி பெயராயின், பெயர்க்கொல் துடை

பாகவும், வினையாயின் வினைச்சொல் நடையாகவும் அவை
நடக்குமென்பதாம். (எ-டு.) யானைக்கோடு, கொல் யானை,
கன்றத்திருந்தான் என வரும்.

420

உம்மைக்கு மேலும் முடிபு

25. உயர்தினை மருங்கின் உம்மைத் தொகையே
பஸ்சொன் எடைத்தென மொழிமனுர் புலவர்.
உயர்தினையிடத்து வரும் உம்மைத் தொகை பலர்க்குரிய
நற்ருல் வரும். (எ-டு.) 'கபில பரண நக்கிரர்' என வரும். 421

பொருள் கொள்ளும் குறிப்பு

26. வாரா மரபின் வர்க்க றுதலும்
என்னு மரபின் எளக்க றுதலும்
அஞ்சைவை யெல்லாம் அவற்றவற் றியல்பால்
இங்கை வெள்ளுங் குறிப்புரையாகும்.
வாராத இயல்பை உடையனவற்றை வருவனவாகச்
சொல்லுதலும், கூறுத இயல்பினவற்றைக் கூறுவனவாகச்
சொல்லுதலும், அத்தன்மை உடையனவெல்லாம் அந்தந்தப்
பொருளின் இயல்பால் இத்தன்மை உடையனவென்று
செரல்லும் குறிப்புச் சொல்லலாம். (எ-டு.) 'அந்நெந்றியீன்று
வந்து கிடந்தது' எனவும், 'மழை மழை என்கின்ற பயிர்'
எனவும் இரண்டும் முறையே வந்தன காணக. 422

இசைநிறை அடுக்கு

27. இகைப்படு பொருளோள்குவரம் பாகும்.
மேற்கூறிய ஒரு சொல் அடுக்கினுள் இசை நிறைத்து
வரும் சொற்கள் நான்குமுறை வரும்; அதற்குக் குறைந்தும்
வரும்; மிகுந்து வராது. (எ-டு.) 'பாடுகோ, பாடுகோ,
பாடுகோ, பாடுகோ' என வரும். 423

பொருளொடு புணர்தல் அடுக்கு

28. விழரசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும்.
விரைவுப் பொருள்பட அடுக்கிலிருகின்ற சொல், மூன்று
முறையே அடுக்கி வரும். (எ-டு.) 'தீத்தீத்தீ' என வரும். 424

அஞ்சநிறை அடுக்கு

29. கண்மர் என்று கொண்மர் என்று
போன்று என்று போய்த் தீர்க்கு
நூற்று

அன்றி அனைத்தும் வினாவே..டு சிவணி
விள்றவழி அகைக்கும் கிளாவி என்ப.

'கண்மர்', 'கொண்மர்', 'சென்றது', 'போயிற்று' என வரும் நான்கு வினைச்சொல்லும், வினாவினாலேடு பொருந்தி நின்றவிடத்து அசைநிலை அடுக்காம். (எ-டு.) ஒருவன் ஒன்று கூறியவிடத்து, அதனைக் கேட்பவன் ஒப்புக்கொள்ளாத விடத்துக் 'கண்மரே கண்மரே' என்பான்; பிறவும் இவ்வாறு வருவன வந்துழிக் காண்க. 425

கேட்டை முதலிய சொறாகள்

30. கேட்டை என்று நின்றை என்று
காத்தை என்று கண்டை என்று
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளாந்த இயல்பா கும்மே.

'கேட்டை', 'நின்றை', 'காத்தை', 'கண்டை' என வரும் நான்கு சொல்லும், முன்னிலையில் வாராதவிடத்து, மேற் கூறியாங்கு அசைநிலையாகும். 426

4. வினைமுற்றின் வகை வினைமுற்றின் இயல்பு

31. இறப்பிள் கிகழ்வின் எதிர்வின் என்றக்
சிறப்புடை மரபின் அம்முக் காலமும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மு விடத்தான் வினையினுங் குறிப்பினும்
மெய்ம்மை பானும் இவ்விரண் டாகும்
அவ்வா றெப் முற்றியன் மொழியே.

முற்றுக் சொல்லாவது, இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முன்று காலத்தும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தும், உயர் திணை அஃறிணை பொதுத்திணை ஆகிய பொருள் தோறும், வினையினாலும் குறிப்பினாலும் ஆகிய இரண்டாக வரும் அந்த ஆறுவகைச் சொல்லும் என்று சொல்லுவர் புலலர். (எ-டு.) சென்றனன் கரியன் எனவும், சென்றது கரிது எனவும், சென்றகை கரியை எனவும் முத்திணைப் பொருளிலும் இறந்தகாலத்தில் வந்தன; பிறவும் கூறிக் காண்க. 427

வேறு விதி

32. எவ்வளின் வினையும் அவ்வியல் வினையும்.

மேற்கூறிய விதியுள் அடங்காது, பிறவிடங்களில் வரும் விணையும், முற்றுத்தனமையாய் நிலைபெற்று வரும். (எ-டு.) யார், எவன், இல்லை, வேறு என்பன இடமுணர்த்தாமையின் மேற்கூறிய கட்டளையுள் அடங்காது பிருண்டு வந்தனவாம்

அதற்கு முடிபு

33. அவைதாம்.

தத்தம் கிளவி அடுக்குங வரினும்
எத்திறத் தானும் பெயர்முடி பிளவே,

மேலே கூறிய முற்றுச் சொற்கள்தாம், தத்தம் சொற் கள், பல அடுக்கிவந்தாலும், தம்முள் இயையாது எவ்வகையாலும் பெயரைக்கொண்டே முடியும். (எ-டு.) உண்டான் தின்றுன் ஓடினான் முருகன் என வரும். 429

5. எச்சச் சொற்களின் வகை

பாகுபாடுகள்

34. பிரிநிலை விளையே பெயரே ஒழியிசை
எதிர்மறை உம்மை எளவே சொல்லே
குறிப்பே இசையே யாமீ ரைந்தும்
பொறிப்படத் தோன்றும் எஞ்சபொருட் கிளவி.

* எச்சமானது, பிரிநிலை எச்சம், விளை எச்சம், பெயரெச்சம் ஒழியிசை எச்சம், எதிர்மறை எச்சம், உம்மை எச்சம், எனவென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் எனப் பத்து வகைப்பட்டும். 430

பிரிநிலை எச்சம்

35. அவற்றுள்,

பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின்.

மேற்கூறப்பட்ட பத்து எச்சங்களுள், பிரிநிலை எச்சம் ஏகாரப் பிரிநிலை, ஒகாரப் பிரிநிலை என்று இருவகைப்படும். அவ்விரண்டு பிரிநிலை யெச்சமும், பிரிக்கப்பட்ட பொருளை உணர்த்தும் சொல்லுடன் முடிவன. (எ-டு.) ‘தானே கொண்டான்’ என்னும் பிரிநிலை எச்சம், பிறர் கொண்டில்ரெனப் பிரிக்கப்பட்ட பொருளை உணர்த்தும் சொல்லான் முடிந்த வாறு காண்க. 431

விளை எச்சம்

36. விளையெஞ்ச கிளவிக்கு விளையுங் குறிப்பு
விளையுங் கிளவிய முடிபா கும்பீம்
யாக்கணோடு வருமீ.

வினையெச்சத்திறகுத் தெரிநிலைவினையும் குறிப்புவினையும் முடிபாம்; அங்ஙனம் முடியுமிடத்துக் குறிப்பு வினை ஆக்க வினையுடன் வரும். (ஏ-டு.) உழுது வந்தான், மருந்துண்டு நல்லனுயினான் என வரும். உழுது வருதல்; உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப்பெயரோடு முடிதலே, ‘நினையத் தோன்றிய’ என்ற விதியினாற் கொள்ளுக. 432

பெயர் எச்சம்

37. பெயரொஞ்சு கிளாயி பெயரோடு முடிமே

பெயரெச்சம் பெயரைக்கொண்டு முடியும். (எ-டு.) ‘உண்ட முருகன்’, உண்ணுஞ சாத்தன்’ என வரும். 433

ஒழியிசை எச்சம்

38. ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபினா.

‘மன்’ ஒழியிசையும், ‘தில்’ ஒழியிசையும், ‘ஒகார்’ ஒழியிசையும் ஆகிய ஒழியிசை எச்சம் மூன்றும் ஒழியிசையால் முடியும். (எ-டு) ‘கூரியதோர் வர்ள்மன்’, ‘வருகதில்லம் வெஞ்சேரி சேர்’, ‘கொள்ளோ கொண்டான்’ என மூன்றும் முறையே வந்தன காண்க. ‘கூரியதோர் வாள்மன்’ என்பது வலிமையற்ற வாள் என்று ஒழிந்தபொருளாக குறித்தவாறு; பிறவும் இயைத்துக் காண்க. 434.

எதிர்மறை எச்சம்

39. எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபினா.

மாறுகொள் எச்சமென்று முற்கறிய ஏகார எதிர்மறை எச்சமும் ஒகார எதிர்மறை எச்சமும் உம்மை எதிர்மறை எச்சமும் ஆகிய மூன்றும், எதிர்மறையாலேயே முடியும். (எ-டு.) ‘யானே கொள்வேன்’ ‘யானே கள்வேன்’ ‘வரலு முரியன்’ என முறையே வரும் மூன்றும் கொள்ளேன், கள்ளேன், வாராமையுமுரியன் என்னும் எதிர்மறையால் முடிந்தன. 435

உம்மை எச்சம்

40. உம்மை எச்சம் இருநீற் றுனும்

தன்வினை யொன்றிய முடிபா குட்டே.

உம்மை எச்சத்தால் பெறப்படும் பொருளும், அவ் வெச்சச்சொல்லால் முடிவதுமாகிய உம்மையெச்சமும் ஆகிய இரண்டிடத்தும், தன்வினை உம்மையுடன் தொழிற்த் தசாற்குப் பொருந்திய முடிபாதும். (எ-டு.), சாத்தனும்

வந்தான், கொற்றனும் வந்தான் என் இரண்டும் ஒருவினை கொண்டவாறு கண்டுகொள்க. 436

உம்மை—மேலும் ஒரு முடிபு

41. தன்மேற் செஞ்சிசால் வருஷங்காலீ
விகழும் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலையான.

உம்மை எச்சத்தின் முன்னர் எச்சச்சொல் உம்மையில் வாத சொல்லாய் வருமிடத்து. நிகழ்காலத்துடன் எதிர் காலமும், இறந்தகாலத்தோடு எதிர்காலமும் மயங்கிவரினும் நீக்கப்படமாட்டாது. (எ-டு.) ‘கூழுண்ணை நின்றுன் சோறு முண்பன்’ எனவும், ‘கூழுண்டான் சோறுமுண்பன்’ எனவும் அவை முறையே மயங்கிவந்தன. 437

‘என்’ என்னும் எச்சம்

42. எனவென் எச்சம் வினையோடு முடிமே,
‘என்’ என்னும் எச்சம் வினையைக்கொண்டு முடியும்.
(எ-டு.) ‘ஒல்லென வொலித்தது’ என வரும். 438

ஏனை மூன்று

43. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கும்
எஞ்சிபொருட் கிளவி இலவென மொழிப.

பத்து எச்சங்களுள், மேற்கூறிய ஏழும் நீங்கலாக எஞ்சிய சொல்லெல்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய மூன்றும் தமக்குமேல் வந்து முடிக்கும் எச்சச் சொல்லீல் உடையன வல்ல என்று கூறுவார் புலவர். 439

குறிப்பு இசை எச்சங்கள்

44. அவைதாம்
தந்தங் குறிப்பின் எச்சங் செப்பும்.

அம்மூன்று எச்சங்களும் சொல்லுவார் குறிப்பினால் எஞ்சி நின்ற பொருளை உணர்த்தும். (எ-டு.) ‘இனோதாக முண்மரம் கொல்க’ என்பது, தீயாரைக் காலத்தால் (தொடக்கத் திலேயே) அழித்துவிடுக என்னும் குறிப்புப் பொருளைக் கொடுத்தது. ‘அகரமுதலை எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்பது, ‘அதுபோல’ என்கிறு சொல் எஞ்சிய இசைப்பொருளை உணர்த்தியது. 440

சொல் எச்சம்

45. சொல்லென் எச்சம் முன்னும் பின்னும்
சொல்லது வல்லது எஞ்சுதல் இன்றே.

சொல்லெச்சம் என்பது, ஒரு சொல்லின் முன்னும் பின்னும் சொல்மாத்திரம் எஞ்சிலரும்; எனவே தொடராய் எஞ்சுதல் இன்றென்பதாம். (எ-டு.) ‘உயர் தினை யென்மனை’ என்றவிடத்து ஆசிரியர் என்னும் சொல் முன்னும், ‘மருந் தெளின் மருந்தே வைப்பெணின் வைப்பே’ என்றவிடத்து ‘எமக்கு’ என்னும் சொல் பின்னும் எஞ்சியவாறு காண்க. 441

3. சில மரபு வகைகள்

இடக்கரிசி சொல்

46. அவையல் கிளவி மறைத்தளர் கிளத்தல்.

அவையிடத்து கூறப்படாத சொல்லை, அவ் வாய்ப்பாட்டாற் கூருது, பிறதொரு வாய்ப்பாட்டாற் சொல்லுக. (எ-டு.) கால்மேல் நீர்பெய்து வருதும் எனவும்; செம்பி னேற்றை, கருமுகமந்தி எனவும் வரும். (குறிப்பு) செம்பி னேற்றை—ஆண்குறி; கருமுகமந்தி—பெண்குறி. 442

மறைக்கப் படா

47. மறைக்கும் காலை மரீழிய தொரா அல்.

அவையல் கிளவியை மறைத்துச் சொல்லுமிடத்துப் பண்டு தொட்டு வழங்கி வருவனவற்றை மறைத்துக் கூறக் கூடாது. (எ-டு.) ‘யாட்டுப் பிழுக்கை’, ‘ஆளையிலண்டம்’ என மரீழி வந்தன மறைக்கப்படாது வருவன காண்க. 443

‘ஈ’ ‘தா’ ‘கொடு’

48. நதா கொடுவெனக் கிளக்கும் முள்ளும்

இரணிக் கிளவி யாகிட னுடைய.

‘ஈ’ ‘தா’ ‘கொடு’ என்று கூறப்படும் முன்றும், ஒருவன் ஒன்றை இரக்குமிடத்து (யாசித்தல்) வரும் சொல்லாம். 444

‘ஈ’ எனும் சொல்

49. அவற்றுள்,

ஈயன் கிளவி இழிஸ்தோள் கூற்றே.

‘ஈ’ என்னும் சொல்லைக் கூறுதல் கொடுக்கின்றவனிடம் மிகவும் இழிந்தவன் (தாழ்ந்தவன்) கூறுவாது. (எ-டு.) ‘நோறு ஈ’ என வரும். 445

'தா' எனும் சொல்

50. தாவென் கிளவி ஒப்போன் கூற்றே.

'தா' என்னும் சொல்லால் கூறுதல் ஒத்தநிலையில் உள்ளவன் கேட்கும் முறையாம். (எ-டு.) 'ஆடை தா' என வரும்.

446

'கொடு' எனும் சொல்

51. கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே.

'கொடு' என்னும் சொல்லாற் கூறுதல் கொடுக்கின்ற வணவிட உயர்ந்தவன் கேட்டலாம். (எ-டு) 'பணம் கொடு' என வரும்.

447

'கொடு' மேலும் ஒரு முடிபு

52. கொடுவென் கிளவி பாக்கை யாயினுங்

தன்னைப் பிறன்போற் கூறும் குறப்பில்

தன்னிடத் தியலும் என்மனுர் புலவர்.

'கொடு' என்று கூறுதல் படர்க்கை இடத்திற்கு உரிய தாயினும், தன்னைப் பிறநெருவன்போலக் கருதும் கருத்துள்ளவிடத்துத் தன்மையிடத்தும் வரும்.

448

பெயர்கள் முதலியலை

53. பெயர்விலைக் கிளவியி னுஅ குங்குங்

திசைசுவிலைக் கிளவியி னுஅ குங்குங்

தோன்னெறி மொழிவபி னுஅ குங்குங்

மெய்ஞ்சிலை மயக்கி னுஅ குங்குங்

மங்திரப் பொருள்வபி னுஅ குங்குங்

அன்றி யணைத்துங் கடப்பா டிலவே.

ஒரு திணைப்பெயர் வேகேரு திணைக்காய் வருவனவும், திசைச் சொல்லிடத்துச் சொல்லும் முறை மாறுபட்டு வருவனவும், பழைய சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டிடத்து இயைபில்லாதன இயைந்தனலாய் வருவனவும், பொருள் மயக்கமாகிய பிசிச் (கொடிச்) செய்யுளிடத்துத் திணை முதலாயின திரிந்து வருவனவும், மற்திரப் பொருளை டத்து அப்பொருட்கு உரிமையுடையதலாத சொல் வருவனவும். ஆகிய அவ்வணத்தும், வழங்கியவாறே வழங்குவதல்லது, அவற்றிற்கு இலக்கணவரையறை என்பது எதுவும் இல்லை.

449

'செய்யாய்' என்னும் சொல்

54. செய்யா யென்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி யாகிட னுடைத்தே.

'செய்யாய்' என்னும் வாய்பாட்டால் வரும் முன்னிலை வினைமுற்றுச்சொல், 'ஆய்' என்னும் இறுதிகெடச், 'செய்' என்னும் சொல்லாய் நிற்கும். (எ-டு.) 'உண்ணோய், போவாய்' என்பன, 'உண், போ' என ஈறுகெட்டு நின்றன. 450

'ஈ' 'ஏ' ஆகிய முன்னிலை ஈறுகள்

55. முன்னிலை முன்னார் ஈயும் ஏயும்
அங்கிலை மரபின் மெய்யூர்க்கு வருமே.

முன்னிலை வினைச்சொல்லின் முன்னால் வரும் ஈகாரம் ஏகாரம் ஆகிய இரண்டும், அம்முன்னிலைச் சொல்லுக்குப் பொருந்திய மெய்யின்மேல் ஏறி வரும். (எ-டு.) 'சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரே' (அகம்—46) எனவும், 'அட்டி லோலை தொட்டனை நின்மே' (நற்—300) எனவும் முறையே வந்தன. 451

ஏதிய சொற்கள்

56. கழிசொல் இல்லை காலத்துப் பழினோ.

காலவேறுபாட்டிற்கு ஏற்றவாறு தோன்றி வழங்கும் சொற்களோ, இவை பழைமையான சொற்கள்லவென்று கூறி நீக்குதல் கூடாது. (எ-டு.) 'சம்பு, சள்ளோ. சட்டி, சமள்ப்பு' என வரும். 452

முதற்குறை முதலியலை

57. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல்.

குறைக்கும் சொற்களைக் குறைக்கும் இடமறிந்து குறைக்கவேண்டும். (எ-டு.) 'தாமரை' என்பது, 'மறையிதழ் புரையும் அஞ்செஞ்சிறடி' வன முதற்குறைந்தது காண்க; இப்படியே இடைக்கண்ணும் கடைக்கண்ணும் குறைவன வரும்வழிக் காண்க. 453

குறையும் நிறைப்பெயரியல்

58. குறைத்தன வாயிலும் நிறைப்பெயரியல்.

குறைத்தாலும், அச் சொற்கள் குறையாது நிற்கும் முழுப் பெயர்களின் தன்மையையே உடையன; ஏனெனில் 'மறையிதழ்' என்றாலும், தாமரையிதழ் என்னும் பொருளையே தருதலான் என்பதாம். 454

இடைச்சொல் மரபு

59. இடைச்சொல் வெல்லாம் வேற்றுமைக் சொல்லே.

இடைச்சொற்களெல்லாம் பிறிதோர் சொல்லீ வேறு படுக்கும் (வேறுபாடு தோன்றச் செய்யும்) சொற்களேயாம்.

உரிச்சொல் மரபு

60. உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய.

உரிச்சொல்லிடத்தும் வேறுபடுக்கும் சொல்லாதற்கு உரியன் உரியவாம்; இதனால், எல்லாம் உரியவாகா என்றனர்.

456

வினை எச்சங்கள்

61. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிப்.

மேற்கூறிய வினையெச்சங்களும் வேறுபாடுடைய பல இலக்கணத்தை உடைய. (எ-டி.) ‘உரற்கால் யானை யொடித் துண் டெஞ்சிய’ (குறு—232) என்பதில், செய்து என்னும் எச்சம் வினை முதல் கொள்ளாது (தன்னிலக்கணப்படி) பிரிதின் வினை கொள்ளுதலும்; ‘கண்ணியன் வில்லன் வரும்’ என்பது முற்றுச் சொல்லல்லாது திரிபாய் ஏருதலும் பிறவும் வருமாறு காண்க.

457

தௌடர் மொழிகள்

62. உரையிடத் தியலும் உடனிலை அறிதல்.

வழக்கிடத்துச் சேர்ந்து நிற்றற்குரியன அல்லாதனவும், சேர்ந்து நிற்பின் தள்ளாது கொள்ளுக. (எ-டி.) ‘இப்பானைக் கிப்பானை சிறிது பெரிது’ என்னுமிடத்துச் சிறிதும் பெரிதும் உடன் நின்றவாறு காண்க.

458

குறிப்பால் உணர்வன்.

63. முன்னத்தின் உணருங் கிளவியும் உளவே

இன்ன வெள்ளும் கொன்முறை யான.

‘இப்பொருள் இத்தன்மையை உடையன்’ என்று சொல்லு மிடத்துச் சொல்லாலன்றிச் சொல்லுகின்றவ னுடைய குறிப்பினால் பொருளாறியப்படும் சொற்களும் உள்ளன. (எ-டி.) ‘செஞ்செவி’ என்னுமிடத்துப் பொன் முதலிய உயர்பொருள் அணிகள் தொடுத்து விளங்கும் செவி என்னும் பொருள் காட்டுவது காண்க.

459

இருசொல் ஒருபொருள்

64. ஒருபொருள் இருசொல் பிரிவில் வரையார்,

பொருள் வேறுபாடில்லாது ஒரு பொருளின்மேல் ஏரும் இரண்டு சொல், பிரிந்து நில்லாது தொடர்ந்து வந்தால், அவற்றை நீக்குதல் கூடாது. (எ-டு.) ‘நிவந்தோங்கு பெருமலை’ என்பதில், நிவத்தல் ஒங்குதல் இரண்டும் ஒரு பொருள்வாய் வந்து பிரியாது நின்றன காண்க.

460

ஒருமை பன்மைக்கு ஆதல்

65. ஒருமை சுட்டிய பெயர்கிளைக் கிளாவி

பன்மைக் காகும் இடதுமா ருண்டே.

ஒருமைக்குரிய பெயர்ச்சொல், பன்மைக்கு ஆகும் இடமும் உண்டு. (எ-டு.) ‘ஏவ லிளோயர் தாய்லயிறு கரிப்பு’ என்றவிடத்துத், ‘தாய்’ என்னும் ஒருமை சுட்டிய பெயர், ‘இலோயர்’ என்பதனால், ‘தாயர்’ எனப் பன்மையை உணர்த்தியவாறு காண்க.

461

முன்னிலை ஒருமை பன்மையொடு முடிதல்

66. முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளாவி

பன்மையே ஏ முடியினும் வராநிலை இன்றே

ஆற்றுப்படை மருங்கிற போற்றல் வெண்டும்.

முன்னிலையை உணர்த்திநின்ற ஒருமைச்சொல், பன்மைச் சொல்லுடன் முடிந்ததாயினும் நீக்கப்படாது; அவ்லாறு கொள்ளுதல் ஆற்றுப்படைச் செய்யுளிடத்து என்பதாம். (எ-டு.) ‘கலம்பெறு கண்ணுளர் ஒக்கற் றலைவ்’ என நின்ற ஒருமைச் சொற்போய், ‘இருபேராக்கலொடு பதமிகப் பெறுகுவிஸ்’ என்னும் பன்மைச் சொல்லுடன் முடிந்தவாறு காண்க. (மலைபடு கடாம் 50, 157.).

462

7. சொல்லத்திகாரத்திற்குப் புறனடை

நூல் வழக்கினி முதன்மை

67. செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும்

மெய்பெறக் கிளாந்த கிளாவி எல்லாம்

பஸ்வேறு செய்தியின் நூளொறி பிழையாது

சொல்வரை தறியப் பிரித்தார் காட்டல்.

செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வத்திகாரீத்தில் பொருள் தோன்றுமாறு கூறிய சொற்கள் எல்லாவற்றையும், பஸ்வேறு செய்கையுடைய பழமையான நூல் வழிவிற் பிழையாது சொல்லை வேறுபடுத்தி உணர்மு வகையான் பிரித்துக் காட்டுக என்றவாறு. செய்கை-விதி.

463

